

விவரங்கள் முனிவர் இயற்றிய  
தொல்காப்பியச் சூத்திர விருத்தி

செஷ்னை, பச்சையப்பன் கல்லூரி உயர்சிலைப் பள்ளித்  
தலைவர் மத் தமிழாசிரியராயிருக்த  
திரு. கா ர கோவிந்தராச மு.வியார் அவர்கள்  
எழுதிய  
விளையல்லை

THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS  
PUBLISHING SOCIETY TINNEVELLY LTD.  
TIRUNELVELI & MADRAS.




—

சிவஞான முனிவர் இயற்றிய  
தொல்காப்பியச் சூத்தூ விருத்தி



சென்னை, பச்சையப்பன் கல்லூரி உயர்நிலைப் பள்ளித்  
தலைமைத் தமிழாசிரியராயிருக்க  
திரு. கா. ர. கோவிந்தராச முதலியார் அவர்கள்  
ஏழுதிய  
துறிப்புக்களுடன்




திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த  
நூற்பதிப்புக் கழகம், விமிடெட்ட  
திருநெல்வேலி & சென்னை.

*First Edition : October 1946*

[All Rights Reserved]

PUBLISHED BY  
THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS  
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,  
TIRUNELVELI & MADRAS.

Q. H. Ms. 95 B.—Oct. 1946.



ஒம்

## ஷ்ரீ காவு வை சூ



ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்  
ஏய வுணர்விக்கும் என்னம்மை—தூய  
உருப்பளிங்கு போல்வாளன் உள்ளத்தி னுள்ளே  
இருப்பளிங்கு வாரா திடர்.

உலகின்கண் கன்கு அமைந்த மொழிகள் எல்லாவற்றினும்  
உள்ள பலவகையாகிய கலைகளைச் செவ்விதின் உணர்தற்கு  
மொழியுணர்ச்சி நன்கமைதல் வேண்டும். மொழியுணர்ச்சி நன்  
கமைதற்கு அவ்வும் மொழியின் இலக்கண உணர்ச்சி யின்றி  
யமையாதது ஆகும். அதனை,

“எழுத்தறியத் தீரும் இழிதலைக்கமை தீர்க்கான  
மொழித்திறத்தின் முட்டறுப்பா ஞாகும்—மொழித்திறத்  
முட்டறுத்த எல்லோன் முதலூற் பொருளுணர்க்கு [தின்  
கட்டறுத்து வீடு பெறும்”

என்றாலும் அறிதலாம்.

இலக்கணமாவது ஒரு மொழியின் இயற்கை உருவைத்  
தெளிவிப்பதோகும். தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள்  
பன்னிரண்டு என்று இலக்கணம் கூறியது எனின், தமிழ் மொழி  
யில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு இருப்பதை நோக்கி இலக்கணம் அங்கும் கூறியதேயன்றி, இலக்கணம் தமிழ் மொழிக்கு  
உயிர் எழுத்துப் பன்னிரண்டு இருத்தல்வேண்டும் என்று விதிக்க,  
அதனால் தமிழ் மொழியின்கண் பன்னிரண்டு உயிரெழுத்துக்கள்  
அமைத்துக்கொள்ளப்பட்டன அல்ல. இங்குமே மற்றவை  
களையும் நோக்கி உணர்க.

என் தூலாசிரியர்,

“இலக்கியக் கண்டதற்கு இலக்கணம் இயம்பவின்”

(நன். எழுத்து. பதவியல், சு. 14)

என்றதற்கும் இதுவே கருத்து ஆதல் அறிக். ஆசிரியர் அகத்திய அரூர், “என்னினின்று எண்ணெம் எடுபடுவதுபோல இலக்கியத்தினின்று இலக்கணம் எடுபடும்” என்றார்.

இலக்கணம் மொழியின் இயற்கை உருவைக் கூறுவதாயின், இலக்கண ஆசிரியர்கள் சில இடங்களில் ஒருவரோடு ஒருவர் மாறுபடுவதற்குக் காரணம் என்னை எனின், ஓர் ஆலை, ஆவின் இயல்புகளை உணர்ந்தார் சிலரிடம் கொண்டுபோய்விட்டு, ‘இதன் குண குற்றங்களைக் கூறுமின் எனின், அவர்கள் அனைவரும் எல்லா வகையிலும் ஒரேவிதமாக அதன் குண குற்றங்களைக் கூறுதல் அரிது. சில வகைகளில் ஒருவர் கூறியதனேடு மற்ற மூன்றாவது மாறியிருத்தலை நாம் காண்போம். இதற்குக் காரணம் அதனை நோக்கும் அன்னூரின் உணர்ச்சியின் வேறு பாடேயாகும். அதுவே இலக்கண ஆசிரியர்களின் வேறுபாட்டிற்கும் காரணமாகும்.

தமிழ் மொழிக்கு அகத்திய முனிவரே முதலில் இலக்கணம் இயற்றினர் என்பர் ஒருசாரார். அதனை, இவ்வுறையாசிரியராகிய சிவஞான முனிவர் பாயிர விருத்தியில், “செந்தமிழ் ஸிலத்து மொழி தோன்றுங்காலத்து உடன்தோன்றிய நால் அகத்தியம் ஒன்றே ஆகலானும், ஏனை நால்கள் எல்லாம் அகத்தியத்தின் வழித்தோன்றியனவே ஆகலானும்,” என்றதனால் அறிக்.

மற்றொருசாரார், அகத்தியர் இலக்கணம் இயற்றுதற்கு முன்பே தமிழிற் பல இலக்கணங்கள் இருக்கன. அகத்தியர் அவற்றையெல்லாம் கற்றுணர்ந்து அவைகள் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய இலக்கணம் இயற்றித் தமிழை வளர்த்தனர் என்பர்.

அதனைக் கம்பாடர்,

“வின்றவனை வந்ததெடி யோன்டிப் ணிந்தான்  
அன்றவனு மன்பொடு தழீஇயழுத் கண்ணுன்  
என்றுவர வென்றுபல கல்லுரைப் கர்ந்தான்  
என்றுமள தென்றமிழ் இயம்பியிலச் கொண்டான்”

(ஆரணியகாண்டம், அகத்தியப்படலம், செ. 47)

என்ற கூறியதனால் அறிக. அகத்தியமுனிவர் இயற்றிய இலக்கணம் மற்றை எல்லா இலக்கணங்களினும் சிறங்கு விளங்கினமை புலப்படுத்தவே “இசைகொண்டான்” என்றனர் கம்பர் என்பது. அகத்தியத்துள், இயல், இசை, காடகம் என்னும் முத்தமிழ்க்கும் ஒருங்கு இலக்கணங்கள் கூறப்பட்டிருந்தன என்பதும், பண்டைக் காலத்து, மாபுராணம் பூதபுராணம் என்னும் இலக்கணங்களினும் முத்தமிழ்க்கும் ஒருங்கு இலக்கணங்கள் கூறப்பட்டிருந்தன என்பதும், தொல்காப்பியத்திற்குப் பேராசிரியரும் ஈசினார்க்கினியரும் எழுதிய உரைகளால் தெரிகின்றன.

அகத்தியர் மானுக்கர்களுள் ஒருவராகிய ஆசிரியர் தொல்காப்பியர், அவற்றுள் இயற்றமிழை வேறுபிரித்து இயற்றினர். பெருநாரை, பெருங்குரு முதலிய நூலாசிரியர்கள் இசைத்தமிழை வேறுபிரித்து இயற்றினர். முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்னும் நூல்களின் ஆசிரியர்கள் காடகத்தமிழை வேறுபிரித்து இயற்றினார்கள் என்பர். முற்கூறிய பண்டை இலக்கணங்களுள், தொல்காப்பியம் நீங்கிய மற்றை நூற்களின் சிலசில சூத்திரங்கள் காணப்படுகின்றனவே அன்றி, அந்தாற்கள் முழுதும் காணப்பட்டில. பண்டை இலக்கணங்களுள் தொல்காப்பியம் ஒன்றே அழிவின்றி முழு உருவினையும் பொலிவுறக் காட்டிக்கொண்டு விளங்குகின்றது. முன்னொ இலக்கணங்களுள் மற்றை இலக்கணங்கள் அழிந்தனவாகவும், தொல்காப்பியம் அழியாமல் இருத்தலை நோக்கின், தமிழ் அறிஞர்கள் அதனைக் கண்ணின்மணி யெனக் காத்து வந்தனர் என்பதும், மற்றவற்றினும் அதனையே இனிதெனக்கொண்டு பயின்று வங்க

தனர் என்பதும் புலனுகின்றன. இப்பொழுது உள்ள இலக்கணங்களுள் மற்றை எல்லாவற்றினும் தொல்காப்பியமே சிறந்த தாகும்.

தொல்காப்பியம், எழுத்தத்திகாரம், சொல்லத்திகாரம், பொருளத்திகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அதற்கு, உரையாசிரியர் என்று போற்றிப் புகழுப்படும் 'இளம்பூரணர்',<sup>1</sup> சேனாவரையர்,<sup>2</sup> பேராசிரியர், நச்சினார்க்கிணியர்,<sup>3</sup> தெய்வச்சிலையர், கல்லாடர் என்னும் அரும்புலச் செல்வர்கள் உரை இயற்றியிருக்கின்றார்கள்.

சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற் சிறப்புற விளக்கியவரும், வடமொழி தென் மொழி என்னும் இரு மொழிகளையும் என்கு கற்று உணர்க்கு இருமொழிக்கடல் என விளக்கியவரும், தர்க்க நூற்கள் தத்துவ நூற்கள் முதலிய பிற நூற்களையும் என்கு பயின்றவரும் ஆகிய சிவஞான முனிவர், மேற்கூறிய தொல்காப்பிய உரைகள் பலவற்றையும் என்கு கோக்கி, அவ்வரைகளில் தமக்கு மாறு எனத் தோன்றுவனவற்றை மறுத்தும், தமது நுண்மதியால் அறிந்த பல அரும் பொருள்களைக் கூட்டியும், தொல்காப்பியத்தின் பாயிரத்திற்கும் முதற்குத்திரத்திற்கும் இந்த விருத்தி உரையை இயற்றினார். | இவர் தம் உரையில் தொல்காப்பிய உரையாசிரியர்களுள், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கிணியர் என்னும் இம்மூவரையே குறிக்கின்றனர். இவர், தமிழ் இலக்கணங்கள் வடமொழியோடு மாறுகோடல் ஆகாது என்னும் கருத்துடையவராயினும்,

“தமிழ்நூற் களவிலை அவற்றுள்,

ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ ?

அன்றியும் ஜக்தெழுத் தால்ஒரு பாடையென் ரஹரயவே நானுவர் அறிவுடை யோரே”

என்ற கூறிய சாமிநாத தேசிகரைப்போன்றவர் அல்லர். தமிழ் மொழியின் இலக்கணம் வேறு, வடமொழியின் இலக்கணம் வேறு என்னும் கருத்தே கொண்டவர் ஆவர்.

இவர் அவ்வகைக் கருத்துச்சன் டட்டையவர் என்பதை முதற்குத்திர விருத்தியில்,

“அற்றேல்,  
பெயரி னுடிய தொகையும்”

என்ற உம்மையாற் பெயரோடு வினைதொக்க தொகையும் உள் என்பது பெறப்படுமாலோ எனின்,

‘அவ்வும் உரிய’

என்றதற்கு ஏலாமையானும், வடநூலோடு மாறுகோடலானும், அவ்வும்மைக்கு அது பொருள் அன்று” (பக்கம் 73) எனவும்,

பாவிர விருத்தியில் “ஜங்கிரம் கோக்கித் தொகுத்தான் எனின், தமிழ் மொழிப்புணர்ச்சிக்கட்டபடும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சொற்பாகு பாடுகளும், அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய தினைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னே ரண்ண பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும், இவையெல்லாம் தாமே படைத்துக்கொண்டு செய்தார் எனின், ‘முந்து நூல் கண்டு’ என்பதற்கே முரணுதலானும், முற்காலத்து முதல் நூல் அகத்தியம் என்பதூம், அதன் வழித்தாகிய தொல் காப்பியம் அதன் வழி நூல் என்பதூம் துணியப்படும் என்க,’ எனவும் கூறியவற்றுன் அறிக.

இவர் இயற்றிய வேறு நூற்கள் :—இலக்கண விளக்கச் சூருவளி, புத்தம் புத்துரை என்னும் கண்ணுள் விருத்தியிறை, சிவகுரானபோத மாபாடியம், காஞ்சிபுராண முதற்காண்டம், சோமேசர் முதுமொழி வெண்பா முதலியன்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் “தொல்காப்பியச் சூர்த்திர விருத்தி” என்னும் இந்துவின் பிரதி யொன்றை என்பால் தங்கு நன்கு பரிசோதித்து மாணுக்கர்களுக்கு இதன்


பொருள் இனிது விளக்கும்படி செய்வன செய்து தரல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். யான் அவ்வாறே அதன் பொருள் மானுக்கர்களுக்கு இனிது விளக்கும்படி பிரிக்க வேண்டிய இடங்களிற் பிரித்து, இதிற் சிவஞான முனிவரால் அமைக்கப் பட்ட லியங்களுக்குத் தலைப்புகள் அமைத்து, மேற்கோட்டுத்திரங்களுக்கு இடங்களிற்கு இதில் என்னால் இயன்றன செய்து முடித்தேன்.

இத்தொண்டை எனக்களித்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு என் அன்போடு கூடிய நன்றியைச் சொலுத்து கின்றேன். இதிற் பிழைகள் காணப்படின் என்னை மன்னிக்க என அறிஞர்களை வேண்டுகின்றேன்.

எனது இம்முயற்சியை இடையூறு இன்றி இனிது முடியத் திருவருள் புரிந்த திருமகள் நாதன் திருவடித் தாமரைகளை வழுத்தி வணக்குகின்றேன்.

இங்ஙனம் :

கா. ர. கோ.




## பொருள் அடக்கம்

---

	பக்கம்.
க. தொல்காப்பியச் சூத்திர விருத்தி	...
ங. தற்சிறப்புப் பாயிரம்	,,
ஞ. சிறப்புப் பாயிரம்	,,
ஈ. எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் போலப் பொருள் இலக்கணமும் இன்றி யமையாதது என்பது	,,
உ. தொல்காப்பியத்திற்கு முதல்நால் அகத்தியமே என்பது	,,
ஊ. சார்பு நால்	,,
ஏ. திரிபுடைய ஆயினும் மரபுநிலை திரியாதன	,,
ஏ. மரபுநிலை திரிந்தன	,,
ஒ. மரபுநிலை திரிதல் ஆகாது என்பது	,,
ஏ. நால்	,,
கா. பிறவினை விகுதி தொக்கு சிற்றலும் எச்சத் திரிபும்	,,
கா. பொருள் இலக்கணமும் ஈடுக இலக்கணமும்	,,
கா. சிறப்புப் பாயிரத்தில் வருதற்கு உரிய ஆக்கி யோன் பெயர் முதலிய பதினெட்டாண்டு	,,
கா. ஆக்கியோன் பெயர் முதலியவற்றின் இனம்	20
கா. ஆகுபெயர்	22
கா. முதற்குத்திர விருத்தி	25
கா. எழுத்ததிகாரம்	,,
கா. அதிகாரம்	,,
கா. கருவியும் செய்கையும்	,,

பக்கம்.

உ.ஒ.	நூன்மரபு	...	உ.ச.
உ.க.	அ.நுவாதம்	...	உ.டி
உ.ஏ.	பெயரும் பொருளும்	...	உ.எ
உ.ந.	மூறை	...	ந.ஓ
உ.ஶ.	மெய் எழுத்துக்கள்	...	ந.
உ.டி.	உயிரும் மெய்யும்	...	ந.க
உ.ஏ.	உயிரெழுத்துக்கள்	...	ந.ஏ
உ.ஈ.	உட்டடெழுத்தும் ஆளபெடையும்	...	”
உ.ஞ.	மூப்பங்கு என்னும் தொகை	...	ந.ஞ
உ.ஷ.	சார்பெழுத்து	...	”
ந.ஓ.	இனிச் சொன்முடிபு ஆமாறு	...	ஈ.ந
ந.க.	எழுத்து	...	”
ந.ஏ.	உடுவு ஸிலைத் தினை	...	ஈ.க
ந.ந.	செயப்பாட்டுவினை	...	ஈ.ஞ
ந.ஶ.	பிறவினை	...	ஞ.ஞ
ந.டி.	அன்மொழித்தொகை	...	ஞ.க
ந.ஞ.	ஆகுபெயரும் அன்மொழித் தொகையும்	...	ஞ.ஓ
ந.ஏ.	வினை த்தொகை	...	ஈ.ந
ந.ஞ.	தொகைநிலைத் தொடரும் தொகாநிலைத் தொட [ரும்	...	ஈ.ஞ
ந.க.	சொல்நிலை வேறுபடுதலின் காரணம்	...	ஏ.ஞ



# தொல்காப்பியச் சூத்திர விருத்தி.



## தற்சிறப்புப் பாயிரம்

எங்கு மாய்நிறைஞ் தொளிமுதற் கடவனோ யிறைஞ்சிப்  
பொங்கு பேரருட் குரவளைப் புந்தியில் நிறுவித்  
நங்க மல்குதொல் காப்பியச் சூத்திர விருத்தி  
இங்கு வாழியற் றமிழ்வலோர் மகிழ்தர விசைப்பாம்.

## சிறப்புப் பாயிரம்

“வலம்புரி முத்தின் குலம்புரி சிறப்பும்  
வான்யா நன்னா சூய்மையும் வான்யாறு  
நிலம்படர்ந் தன்ன நலம்படர் ஜூழுக்கமும்  
திங்க என்ன கல்வியுந் திங்களோடு  
ஞாயி நன்னவரப்பையும் யாவதும்  
அஃகாசுறுன்பும் வெஃகா உள்ளமும்  
துலைநா அன்னாசுமநிலை உளப்பட  
எண்வகை உறுப்பின் ராகித் தீண்ணிதின்  
வேளாண் வாழுக்கையும் தாஅ ஓராண்மையும்  
உலகியைறிதலும் நிலையை தேற்றமும்  
பொறையும் நிறையும் பொச்சாப் பின்மையும்  
அறிவும் உருவும் ஆற்றலும் புகழும்  
சொற்பொருள் உணர் தலும் சொல்வன் மையும்  
கற்போர் நெஞ்சமீகாமுறைப் படுதலும்  
இன்னே ரண்ன தொன்னெறி மரபினர்  
பன்னருஞ் சிறப்பின் நல்லா சிரியர்  
அறனே பொருட்பயன் இன்பெனு மூன்றின்

திறனறி பறவுவல் செப்புங் காலை  
 முன்னர்க் கூறிய என்வசை உறுப்பிலூள்  
 ஏற்பன உடைய ராகிப் பாற்படச்  
 சொல்லிய பொருண்ணம் சொல்லியாக் குணர் தலும்  
 சொல்லிய பொருளோடு சூழ்ந்துநன் குணர் தலும்  
 நுதன்னேர் அன்னேர்க்குத் தான்பயப் படுதலும்  
 செய்ந்நன்றி யறிதலுந்தீச்சார் பின்மையும்  
 மதிதடு மாற்றம் மானம்பொச் சாப்புக்  
 கடுநோய், சிற்றம் காவே காமம்  
 என்றிலை இன்மையும் சென்றுவழி படுதலும்  
 உறுத்துறை வழாமையும் குறிப்பறிந் தொழுகலும்  
 கேட்டவை நினைத்தலும்பாடம் போற்றலும்  
 மீட்டவை வினவலும் சீடுத்தலும் தெரத்தலும்  
 உடைய ராகி நடையறிந் தியலுநர்  
 நன்மா ஞக்கர் என்ப மன்மிசைத்  
 தொன்னுற் புலமைத் துணிபுணர் வோரே”

என ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப்பாயிரத்தானே  
 பன்னாருஞ் சிறப்பின் கல்லாசிரியனை உணர்ந்து வழிபட்டு ஒரு  
 நூல் கேட்பான் புகுந்த நன்மாணுக்கர்க்கு, அந்தாலான் நுவலப்  
 படும் போருஞும் நூல் கேட்டவாற் பெறப்படும் பயனும், கேட்ட  
 தற்குரிய அதிகாரிகளாவார் இவர் எப்பதூஉம், இன்னது  
 முற்றிய பின்னர் இந்நூல் கேட்கற்பாற்று என்னும் இயையும்  
 உணர்ந்தன்றி நூல் கேட்டற்கண் மனதுக்கஞ் செல்லாமையின்,  
 இன்றியமையாச் சிறப்பினவாய இந்நான்கும் ஒருதலையாக முன்  
 னர் உணர்ந்தல் வேண்டும். இந்நான்கும் உணர்ந்தவழியும் கற்று  
 வல்ல சான்றேரல்லாராற் செய்யப்பட்ட நூலாயிற் கூறியது  
 கூறல் முதலிய குற்றம் உடைத்தாம் அன்றே எனவும், கற்ற  
 வல்ல சான்றேருகும் மற்றேர்கோட்பாடு பற்றிச் செய்யின் முனை  
 வன் நூலோடு முரணும் அன்றே எனவும் ஜயுற்று ஜங்கன்  
 செல்லாமையின், அவ்வையம் நீக்குதற்பொருட்டு, ஆக்கியோன்  
 பெருமையும் நூற்பெருமையும் அந்தால் வழங்கும் சிலமும்,  
 அதன் முதல் நூறும், இலை என்பது தோன்ற ஆக்கியோன்  
 பேயநும், வழியும், எல்லையும், நூற்பேயநும் உணர்ந்தல்வேண்டும்  
 ஆகவீன், இவ்வெட்டுங் தெரிப்பதாகிய சிறப்புப்பாயிரம் இந்  
 நாற்குப் பனம்பாரானாம் கூறப்பட்டது.

வடவேங்கடம் தென்குமரி  
ஆயிடைத்  
தமிழ்க் கூறு எல்லுலகத்து  
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்  
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்  
செந்தமிழ் இயற்கை சிவணிய ஸிலத்தொடு  
முஞ்சுநூல் கண்டு முறைப்பட எண்ணிப்  
புலங்தோகுத் தோனே போக்கறு பனுவல்  
ஸிலங்தரு திருவிற் பாண்டியன் அவையத்(து)  
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய  
அதங்கோட்டாசாற் கரிறபத் தெரிந்து  
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி  
மல்குநீர் வரைப்பின் ஜங்கிரம் ஸிறைந்த  
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்  
பல்புகழ் ஸிறுத்த படிமை யோனே.

(இதன் பொருள்.) வட வேங்கடம் தென் குமரி ஆயிடை-  
வடக்கண் வேங்கடமும் தெற்கட் குமரியும் எல்லையாக உடைய  
அவ்விடமாகிய, தமிழ் கூறு எல் உலகத்து - தமிழ் மொழியைக்  
கூறும் எல்ல உலகத்தின்கண், (வழக்கும்) வழக்கும் செய்யுளும்  
ஆயிரு முதலின் - வழக்கினையும் செய்யுளினையும் ஆராய்ந்த  
பெரிய காரணத்தானே, எழுத்தும் சொல்லும் பொருளும்  
நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய - அவற்றின்கண்வாகிய  
எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் ஆராய்ந்து செந்தமிழின்  
உண்மையைப் பொருந்தி உணரும்பொருட்டு, ஸிலத்தொடு  
முஞ்சு நூல் கண்டு - அச் செந்தமிழ் ஸிலத்து மொழியோடு  
முற்பட்டுத் தோன்றும் நூலினே கோக்கி, முறைப்பட எண்ணிப்  
புலம் தொகுத்தோன் - அங் நூலிற் கிடந்த இலக்கணம் பிற்  
காலத்தார் உணரும் முறைமைப்படக் கருதி நூலைத் தொகுத்  
துக்: செய்தான், போக்கறு பனுவல் - அங்கனஞ்சு செய்த குற்ற  
மற்ற நூலினை, ஸிலங்தரு திருவிற் பாண்டியன் அவையத்து -  
மாற்றுரது ஸிலத்தைத் தனக்கு எல்கும் போர்த் திருவினையுடைய  
பாண்டியன் மாகீர்த்தி அவைக்களத்தின், அறம் கரை நாவின்  
நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து -  
அறமே கூறும் நாவினகத்து நான் மறையும் முற்றப் பயின்ற  
அதங்கோடு என்னும் ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமறத் தெரி

வித்து, வயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி - இயற்றமிழும் இசைத் தமிழும் நாடகத் தமிழும் முன்னாலுட் போல விரவாத தன்மையானே இயற்றமிழை வேறு பிரித்து முறையானே உலகிற்கு அறிவித்து, மல்கு நீர் வரைப்பின் ஜங்கிரம் சிறைந்த தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி - கடல் சூழ்ந்த நில உலகத்தில் ஜங்கிர வியாகரணம் உணர்ந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்தலால், பல்புகழ் நிறுத்த படிமையோன் - பல புகழையும் இவ் வுலகத்தின் நிலை பெறுத் தின தவ ஒழுக்கத்தினை உடையான் என்றவாறு.

“வேங்கடங் குமரி” எனவே திசை பெறப்படுமாயினும், எல்லை கூறப்படுகுஞ்சார் ஆகவின், அதற்கேற்பத் திசைக்கூறி எல்லை கூறுதல் மரபு என்பதுபற்றி, ‘வடவேங்கடர் தென்குமரி’ என்றார்.

தமிழ் நாட்டிற்கு வடக்கட பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்; அகத்தியனுர்க்குத் தமிழைச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனுகிய அறுமுகக் டடவுள் வரை என்னும் இயைபுபற்றி என்பது. தெற்கடகுமரியாருகவின், அதுவே எல்லையாயிற்று. கிழக்கு மேற்குக் கடல் எல்லையாகவின், வேறு எல்லை கூருராயினார்.

“வடதிசை மருங்கின் வடிகுவரம் பாகத்  
தென்றிசை யுள்ளிட்டு எஞ்சிய மூன்றும்  
வரைமருள் புணரியொடு பொருது கிடந்த  
நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண்  
யாப்பின திலக்கண மறைகுவன் முறையே”

எனக் கிறுகாக்கை பாடினியார் தெற்கும் கடல் எல்லை கூறியது, குமரி யாறு கடல்கொண்ட பிற்காலத்துக் கெய்தது என அறிக். ‘வடவேங்கடம் தென்குமரி’ என்பன அன்மொழித்தொகையாய் அவற்றை எல்லையாக உடைய நிலத்தை உணர்த்தின. இஃது அறியாதார் ‘ஆயிடை’ என்புழித் தனித்து நின்று பொருளுணர்த்தல் துற்றுத் அகரச் சுட்டினை ஆகுபெயர் என்றும், அவற்றுக்குள் என உருபு விரித்தும் இடர்ப்படுப.

‘தமிழ் கூற எல்லுலகத்து’ என இடத்தின் நிகழ்பொருளின் தொழிலும், பண்பும் இடத்தின்மேல் நின்றன.

ஆயிடை ஆகிய உலகத்து என்க.

‘இரு முதல் என்னும் பண்புத்தொகை ஒட்டி ஒருசொல் லாய் நின்று, பின்னர் ஆய் என்பதனேடு தொக்கு, வினைத் தொகையாயிற்று. சூர்த்த உணர்வு முதலிய பிற காரணங்களினும் இஃது இன்றியமையாச் சிறப்பிற்று என்பார் இருமுதல் என்றார். “நின்முகங் காறு மருக்கினேன்” என்புழிப்போல, ‘ஆயிரு முதல்’ என்புழி ஆராய்ச்சியை முதல் என்றதாகவின், ஆண்டு வினைகொண்டு முடிந்தது. ஆய்தல் - ஈண்டல் விருவகை மொழிகளையும் கற்று உள்ளக்கொளப் பயிறல்.

இய்களும் வழக்கும் செய்யுளும் பயின்றார்க்கு, அவற்றின் கண் ஒருங்கரணவாய் சொற்களுள் ஒன்றேடு ஒன்று ஒவ்வாதுள் வாகிய செய்கை வேறுபாடுகளும் சொன்முடிபு பொருண்முடிபு வேறுபாடுகளும் கோக்கும்வழி, இவை எல்லாம் வழாங்கிலோ? சில வழுவகைமதியோ? வழுவோ? கட்டளையில்லையோ? எனவும் ஆசங்கை நிகழும் அன்றே? அவ்வாசங்கை நீங்க எழுத்து முதல் முன்றும் ஆராய்ந்து செந்தமிழியற்கை சில ஆதற்கு, இந்துல் ஒருதலையான் வேண்டப்படும் என்பதுஉம், அவை பயிலாதார்க்கு ஆசங்கையே நிகழாமையின் இந்துல் பயன்படாது என்பதுஉம் விளக்கிய ஆயிரு முதலின் நாடிச் சிவணிய கண்டு எண்ணித் தொகுத்தான் என்றார். எனவே, வழக்கும் செய்யுளும் ஆராய்ந்த பின்னர் இந்துல் கேட்கற் பாற்ற என்பது பெறப்பட்டது. இச் சருத்து அறியாத நச்சி னூர்க்கிணியார் முதல் என்பதனைப் பெயரடியிற் பிறந்த முதனிலை வினைப்பெயராகக்கொண்டு, முதலுதலினால் என உரைப்பர். இருமுதல் என்னும் தொகைச்சொல் அய்யனம் பக்கு இசைத் தல் பொருந்தாமை அறிக. இன்னும் அவர் கல்லாசிரியருடைய வழக்கும் செய்யுளும் என உரை கூறினார்.

“வழக்கெனப் படுவ(து) உயர்ந்தோர் மேற்றே  
நிகழ்ச்சி யவர்கட்டாக வான்”

என மரபியலுட் கூறுதலின், வழக்கு எனவே உயர்ந்தோர் வழக்கு என்பதுஉம், அதனேடு உடன் எண்ணப்படுதலிற் செய்யுளும் அவர் செய்யுள் என்பதுஉம், தாமே பெறப்படுதலின், அது மிகையாம் என மறுக்க. வழக்கு எனவே, செய்யுளும் அடங்கும் ஆயினும், தலைமை தோன்ற வேறு கூறினார்; ‘முனிவர் வந்தார், அகத்தியனும் வந்தான்’ என்புழிப்போல. உலக மொழியும் வேதமொழியும் எனப் பகுத்த மாபாடியத்திற்குக் கையடறாரும் இவ்வாறே உரைத்தார்.

எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் போல் பொருள் இலக்கணமும் இன்றியமையாதது என்பது

என்டுப், ‘பொருள்’ என்றது, அகம் புறம் என்னும் இருசூற்றுப் பதினாற்றினைப் பகுதியவாய்ச் செய்யுளிற் பாடுதற்கு உரிய இன்ப முதலிய உலகியற்பொருளை, மொழித்திறம் உணர்தற் பொருட்டுச் செய்யுள் ஆராய்ச்சிக்கு ஒருதலையான் வேண்டப்படுதல்பற்றி இயற்றமிழ் மொழியாகக்கொண்டு ஒதற்பாலன அவையேயாகவின். அற்றேல், இஃது எழுத்தும் சொல்லும்போலச் செந்தமிழ் இயற்கை சிவபூதற்கு ஏதுவாகாமையானும், வடமொழியார் வேறு ஒதுவதல்லது சத்தனாலுள் ஒதாமையானும் ஈண்டு ஒதல் வேண்டா பிறவெளின், ஈண்டுக் கூறும் பொருட்பாருபாடுகள், பொது ஆகாது தமிழிற்கே சிறந்து வேரென்றால் பெறப்படாமையின், இப்பொருள்பற்றி வரும் பரிபாடல், கலி, அகநானாறு, புறநானாறு. ஐங்குறுநாறு, நற்றினை, குறுந்தோகை, ஆற்றுப்படை, பதிற்றுப்பத்து முதலிய செய்யுள் ஆராயப்புகுஞ்தார்க்கு இப் பொருட்பாருபாடு உணராக்காற் குஞ்சு முட்டிய குரிடிப் போல இடர்ப்பட்டுச் செய்யுண்மொழித்திறம் உணரமாட்டாமையிற், செய்யுண் மொழித்திறம் உணர்க்கு செந்தமிழ் இயற்கை சிவபூதற்கு ஒருதலையான் ஒதல் வேண்டும் என்க.

செந்தமிழ் இயற்கை சிவபூதல், மொழித்திறன் முட்டறுத்தல். முட்டு - வழு.

‘நாடிச் சிவணிய’ என்பது ‘ஒதி யுணர்ந்தான்’ என்பது போலக் காரணகாரியப் பொருட்டாய் நின்றது. ‘சிவணிய’ என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு விளையெச்சம். இஃது உணரமாட்டாதார், நாடிக் கண்டு எண்ணித் தொகுத்தான் எனக் கூட்டி, ஒரு விளைமுதல் விளையாக்கி, நாடிய ஆராய்ச்சியிற் குறைபாடு உடையவற்றிற்கு ‘முந்துநால் கண்டு’ என்றும், ‘ஆயிரு முதலிற் செந்தமிழ் இயற்கை சிவணிய’ எனக் கொண்டு கூட்டியும் இடர்ப்படுப.

‘செந்தமிழ்’ என்பதை ‘நிலம்’ என்பதனேடுக் கூட்டுக் கிலம் என்பது ஆகுபெயர்.

யொடும் கெடும் என்னது, அகரச் சாரியை எனக் கோடதும், அ, ஆ, வ - என மூன்றும் பலவறி சொல்<sup>1</sup> என்னது, உண்குவ உறங்குவ என்பழி வகரத்தை வேறு பிரித்து, இடையிலை எனக் கொண்டு, அகரவிருதி<sup>2</sup> என்றெழுதிதலும், அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு கோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என கான்காகப் பகுத்தலும், வேட்சித்தினை உழிஞாத்தினைகளின் மறுதலை விளையை வீற்று விளையாதலும் வேற்றுப்புச் சூடுதலும் ஆகிய வேறுபாடு பற்றி வேறுதினையாக வைத்து என்னுதலும், இன்னேர் அன்னவை பிறவும் ஆம்.

இவை இங்கனம் வேறுபடினும், புணர்ச்சிமுடிபுஞ் சொன் முடிபும் பொருண்முடிபும் வேறுபடாமையின், மரபுவிலை நிரியா வாயினா. இவ்வண்மை உணராதார் பண்ணிரு படலம் முதலிய நூல்களை வழிடியினா என்றிகழ்ந்து, பண்ணிரு படலத்துள் வேட்சிப்படலம் தொல்காப்பியனுரி ஈறியது அன்று எனவும், தொல்லாசிரியர் வழக்கொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறுப.

மரபுவிலை திரிந்தன

இனிச்,

“சார்ந்துவரன் மரபின் மூன்றலக் கடையே”

(தொல். நான். க)

எனவும்,

“சார்ந்துவரின் அல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த எனை மூன்றும்”

(தொல். பிறப். கக)

எனவும் வரையறுத்து ஒதியவாறே சார்பெழுத்து மூன்று என்னது சில உயிரெழுத்துக்களையும் மெப்பெழுத்துக்களையும்,<sup>3</sup> உடன்சேர்த்து எண்ணுதலும், தன்மைச்சொல்லை<sup>4</sup> உயர்தினை என்னது, விரவத்தினை எனச் சாதித்தலும், “நடுவினை தினை”<sup>5</sup> என்னுஞ் சூத்திர விதியோடு மாறுகொளப் பாலைக்கு

1. தொல். வினாயியல் கு. 19.

2. கன். வினாயியல் கு. 10.

3. கன். ஏழுந்தியல் கு. 5.

4. தொல். வினாயியல் கு. 11 (பெயரியலையும் கோக்குக.)

5. கன். வினாயியல் கு. 11 (பெயரியலையும் கோக்குக.)

6. தொல். அகந்தினாயியல் கு. 2.

சிலம் பகுத்துக் கோடறும், இன்னும் இவை போல்வனவும் மரபு சிலை திரிதலின், வழிதூல் சார்புதால் ஆதற்கு எலாவரய் இழுக் குப்படும் என்பது.

மரபுநிலை தீரிதல் மூகாது என்பது

அத்தேல், ஒன்றன்வழியே அன்றியும் தாங்தாம் அறிந்த வாற்றுனே நூல் செய்யப்பெற்றாரோ? எனின்; அது மரபு அன்று என்பது கோக்கியன்றே ஆசிரியர்,

“மரபுநிலை திரியிற் பிறிதுபிற் தாகும்”

(தொல். மரபு. கூ)

என்னுஞ் சூத்திரவிதி நூலிற்கும் எதுவித்து, நூலின் மரபு கூறப்படுகுங்தார் என்க. காலங்தோறும் வழக்கு வேறுபடுதலின், அதுபற்றிச் செய்யும் நூலும் வேறுபட அமையும் பிற எனின், முற்காலத்து வழக்கு வீழ்த்ததனை வழு என்று கணையப்படுமாயினன்றே பிற்காலத்து வேறுப்படப் பிறக்க வழக்கு இலக்கணம் எனத் தழுவிக்கொள்வது. தொல்லாசிரியர் வழக்கே வழக்கு; பிற்காலத்து வேறுபட வழங்கப்படுமாயின், அங்வழக்கு இலக்கணத்தோடு பொருங்தாது என விலக்குதற்கன்றே,

“வழக்கெனப் படுவது) உயர்க்கோர் மேற்கேற

சிகழ்ச்சி யவர்கட்டாக லானா” (தொல். மரபு. கூ)

என்றார் ஆகவின், அமையாது என்க. புதியன் புணர்த்தல் பழையவற்றேருடி மூன்றை வழியே என உணர்க.

“வழியினை நியே நால்வகைத் தாகும்”

(தொல். மரபு. கூ)

“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து) அதர்ப்பட யாத்தலோ டனைமர பினவே,”

(தொல். மரபு. கூ)

என்னும் மரபியற் சூத்திரக்களான் வழிதூல் நான்கு வகையுள் ஒன்றுனியாக்கப்படும் ஆகவின், அவற்றுள், இது தோதுத்திரயாத்தான் என்பார் புலங் தொகுத்தோன் என்றார்.

### நூல்

புலம் - நூல். அஃதாவது ஒருபொருள் துதவிய சூத்திர சூம், இனமொழி கிளங்க ஒத்தும், பொதுமொழி கிளங்க படல

மும் என்னும் மூன்று உறுப்படக்கிய பின்டம். அவற்றுள், சூத்திரம் என்னும் ஓர் உறுப்பே அடக்கிய பின்டம் இசையனூர் களவியல். சூத்திரமும் ஒத்தும் என்னும் இரண்டு உறுப்படக்கிய பின்டம், பன்னிருப்படல். மூன்று உறுப்படக்கிய பின்டம், தோல்காப்பியம். இவை முறையே சிறுநால், இடைநால், பெருநால் எனப்படும். இனி அகத்தியம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று உறுப்பினையும் அடக்கி விற்றவின், அது பின்டத்தினை அடக்கிய வேறோர் பின்டம் என்றார் நச்சினூர்க்கிணியர்.

போக்காவன, கூறியது கூறல் முதலியன. ‘போக்கறு பனுவல்’ எனவே, அவற்றை எதிர்மறுத்து உணரப்படுக் குண்க்களும், முப்பத்திருவகை உத்தியும் உடைய பனுவல் என்பதாலும் பெறுதும். உத்தியை வடநூலார் பரிபாடை என்ப.

“ஏற்புக் கழலா னிருதிங்க ணயந்த வாறுக்  
கற்பா டழித்த கனமாமணித் தாண்செய் தோளான்  
வெற்பு டறுத்து விரைவின் னெறிக்கொண்ட வாறும்”

என்பழிப் போலப் போக்கறு பனுவல் என்றது சுட்டுப்பொருட்டாய் ஸின்றது.

ஒருவராற் செய்யப்பட்ட நூல் ஒரு வேங்கன் அவைக்களத் தில் ஒரு புலவனுக்கு ஏற்பித்து அரங்கேறின், அது சிறக்கு மாகலின், பாண்டியன் அவையின் அதங்கோட்டாசாற்கு அரில் தபத் தெரிவித்தார் என்பது. இக் கருத்தே பற்றி ஒருசாரார் ஆக்கியோன் பெயர் முதலிய எட்டாலேடு களமும், அக் களத்தில் அரங்கேறிய காலமும் கூட்டி எண்ணி, நூல் செய்தற்கு எது இஃது என்னுங் காரணமும் உடன் சேர்த்துப் பதிலெலூருவகைத் துச் சிறப்புப்பாயியம் என்றார் என உணர்க. ஆயின், இங் நூல் யாது காரணத்தாற் செய்யப்பட்டதோ எனின், சின்னுட்பல் பினிச் சிற்றறிவிலேர் அறியும் முறைமைப்பட எண்ணி எனவே, மாணுக்கர்மாட்டு இரக்கக்கங் காரணமாகச் செய்யப்பட்டது என்க.

பிறவினா விகுதி நொக்கு நிற்றலும் எச்சத் திரிபும்

‘எனப்படுவான்’ எனற்பாலது, ‘இல்வாழ்வான் என்பான்’<sup>1</sup> என்பழிப் படு விகுதி தொக்கு ஸின்றபோலத் தெரிவித்து என

கச

## தொல்காப்பியப் பாயிர விருத்தி

சிற்கற்பாலது ‘தெரிந்து’ என விவ் விகுதி தொக்கு சின்றது இய்வனம் வருவனவற்றை வடதாலார் அந்தர்ப்பாவிதணிக் கேள்பர்.

“குடிமழிந்து குற்றம் பெருகும்” (குறள், கூடா)

“குடிபொன்றிக் குற்றமும் ஆக்கே தரும்” (குறள், கனக)

“உற்கால் யானை ஒடித்துண் டெஞ்சிய-யா”

“கோழி கூவிப் போது புலர்க்கது” (குறுங். உநட)

என்பனவும் அப்பொருளவாய் சின்றன. அரசன் எடுத்த ஆலயம் என்பதும் அது.

இஃது உணராத பரிமேலழகியார் “இருணீங்கி யின்பம் பயக்கும்”<sup>1</sup> என்புழி நீக்கி என்பது தொடை நோக்கி மெலிந்து சின்றது எனவும், நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும் எனவும் உரைத்து இடர்ப்படுவர். உரையாசிரியரும், பரிமேலழகியாரும்,

“முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின்”

(தொல். வினை. நட)

என்னுஞ் சூத்திரத்தோடு முரணுதலை யஞ்சிச், செய்து என்னும் வாய்ப்பாட்டான் சின்று, பிறவினை முதல்வினை கொண்டன எல்லாம் செய என் எச்சத் திரிபு என்றே கொள்வர். அதனை மறுத்து சிகழ்காலத்துக்கு உரிய செய என் எச்சம் காரணப் பொருண்மை உணர்த்தும் வழியல்லது இறங்காலம் உணர்த் தாழையிற் காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை முதல்வினை கொண்டு முடிந்த வழியே செய்து என் எச்சம் செய என் எச்சத் திரிபெனப்படும் எனக்கொண்ட சேஞ்வரையர், “ஒடித்துண் டெஞ்சிய யா” என்புழி எஞ்சுவித்த எனப் பொருள் கொள்ள அறியாது, செய்து என் எச்சம் பிறவினை முதல்வினை கொண்டு முடிந்தது எனக் கருதி, இன்னேரன்னவற்றை,

“வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய”

(தொல். எச். கூக)

என்னுஞ் சூத்திரத்தால் அமைத்தார். ரசீசினூர்ச்சிக்னோயார் “அம் முக்கிளவி” என்னுஞ் சூத்திரத்தை இடர்ப்படுத்தி, நலிக்கு

1. திருக்குறள் மெய்யுணர்தல் தொ. 2.

பொருள் கொண்டு, செய்து என் எச்சம் தன்வினை முதல்வினை கொண்டு முடிவனவும் உள்; பிறவினை முதல்வினை கொண்டு முடிவனவும் உள் எனத் தமக்கு வேண்டியவாறே கூறினார். அது,

“முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின்”

(தொல். வினை. நட)

“அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றின்”

“ஏனை எச்சம்” (தொல். வினை. நடு)

என்பனவற்றைப் பயனில் கூற்றாகச் செய்யுமாறு அறிக.

“கரும்பார் தோண்முத்தங் கழன்று செல்வாய் விளர்த்துக் கண்பசலை பூத்த காமம்

விரும்பார் முலைக்கண் கரித்து திங்கள் வெண்கதிர்கள் பெய்திருந்த பொற்செப் பேபோல்

அரும்பால் பரந்த நுசப்புங் கண்ணின் புலனுயிற் ரூய்ந்த வளிச்ச மாலை

பெரும்பாரமாய்ப்பெரிது கைந்து நற்குற் சலஞ்சலம்போன்றைகள் வங்கெடு வங்கெடுதோ வைந்ததே”

என்புழிக் காரண காரியப் பொருண்மை உணர்த்தாது பிறவினை கொண்டனவால் எனின்; செய என் எச்சம் தனக்குரிய நிகழ் காலம் உணர்த்தும்வழிக் காரண காரியப் பொருள்பட வரவேண்டாமையின், இச் செய்யுளின் வரும் வினையெச்சம் எல்லாம் நிகழ்காலமே குறித்து வருதலின், அவை செய என்பதன் திரிபே யாம் என்பது. ‘இவனு மிவழஞ்சு சிற்றில் இறைமுத்துஞ் சிறுபறை அறைக்கும் வினையாடுப’ என்பது பொதுவினை ஆயி னும், வினைமுதல்வினை ஆதலும் உடைமையின், அவை, வினை முதல் வினை கொண்டனவே ஆம்; “வினைமுதன் முடிபின்”<sup>1</sup> என்புழிப் பொது ஆகாது, வினைமுதற்கே வினையாதல் வேண்டும் என்னும் வகையறை இன்றி, வினைமுதல் வினை என்னுங் துணையேயாய் நிற்றிலின். இது கேள்வாரையார் உரையான் உணர்க.

“தானுங் தேரும் பாகலும் வங்கெடன் னலனுண்டான்” என்புழி உண்டான் என்பது சிறப்புவினையாயினும், வங்கு என்பது வினைமுதல்வினை கொண்டு முடிந்ததேயாம்; “வினைமுதன் முடிபின்” என்ற துணையல்லது வினைமுதற்கு எல்லாம் வினை

யாதல் வேண்டும் என்னும் யாப்புறவு இன்மையின். இன்னும் வேறுபட வரும் வினையெச்சம் எல்லாம் இவ்வாறு ஓர்க்கு முடியும் இயல்பு அறிக்கு முடித்துக்கொள்க; செய்தென் எச்சம் யாண்டுக் தன்வினை முதல்வினை கொண்டே முடியும் என்பது தொல்லாசிரியர் தணிபு ஆகவின்.

‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என்புழி எழுத்து என்றது இயற்றமிழை. அஃது,

“எண்ணென்ப வினை எழுத்தென்ப இவ்விரண்டுக் கண்ணென்ப வாரு~~மூயிர்க்கு~~,”

“எழுத்தறியத் திரு மிஹி தகையை”,

என்பவற்றூனு முனர்க. எழுத்து, இயற்றமிழ், சத்தநால் என்பன ஒருபொருட்களை. அகத்தீயத்துள் முத்தமிழும் விரவிக் கூறப்பட்டன. அவற்றள், இயற்றமிழை நேற்று பிரித்து வழிப் படுத்தார் தோல்காப்பியர் முதலாயினர்; இசைத்தமிழை வேறு பிரித்து வழிப்படுத்தார் பேருநாரை, பேருங்குருத முதலீய நாலுடையார்; நாடகத் தமிழை வேறுபிரித்துவழிப்படுத்தார் முறுவல், சயந்தம், துணநால், சேயிற்றியம் முதலீய நாலுடையார் என உணர்க. இயற்றமிழுள்ளும், எழுத்து, சோல், போருள் மூன்றினையும் மூன்னாலுட்போல விரவக் கூருது, மூன்னர் எழுத்து உணர்த்திப், பின்னர்ச் சொல் உணர்த்தி, அதன் பின்னர்ப் பொருள் உணர்த்தினான் என்பார், ‘காட்டி’ என்றெழுபியாது ‘முறை காட்டி’ என்றார்.

**பொருள் இலக்கணமும் நாடக இலக்கணமும்**

அற்றேல், பொருளத்துக் கூறும் பொருளாவது, பெரும்பாலுக் காமச்சவையும் வீரச்சவையும் பற்றி யோனி என்னும் உறுப்புத் தழுவி நாடக வழக்கோடு ஒத்து வரும் புல நெறி வழக்காகவின், அது நாடகத் தமிழுள் ஒதற்பாலது அல்லது, இயற்றமிழோடு இயைபின்மையின், ஆசிரியர், நாடகத் தமிழும் உடன் ஒதினார் என்னுமோ? எனின், என்னும். என்னை? இது நாடகத் தமிழுள் ஒதற்பாலதாயினும் கலித்தோகை முதலீய செய்யுள் ஆராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படுதலின், அதுபற்றி இயற்றமிழ் மொழியின் ஒழிபாய்க் கொண்டு ஈண்டைக்கு வேண்டும் துணையே ஒதினார் அல்லது, நாடகத் தமிழின் ஒதப்படும் கூத்து விகற்பழும், அவினை விகற்பழும்,

தோரிய மகளிர்<sup>1</sup> முதலிய கூத்துயர் இலக்கணமும், தலைக்கோவியல்பும்<sup>2</sup> ஆடலாசிரியர் முதலியோர் இலக்கணமும், ஆடர்க்கிண் இலக்கணமும் ஆகிய இன்னேரன்னவற்றை ஒதாமையின்.

அற்றேல் அஃது ஆக,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப”

(திருச்சுறை, கல்வி. உ)

எனவும்,

“சத்தமுஞ் சோதிடமும்”

(நாலடி. துறவு. உ)

எனவும், இயற்றமிழோடு சிறந்து எடுத்து எண்ணப்படுத்தி சோதிட முதலிய பிற கலைகளும் உளவாக, முத்தமிழ் எனத் தமிழாசிரியர் எல்லாம் இவற்றையே வித்து கொண்டது என்னையோ? எனின், அஃது ஒக்கும். சோதிட முதலிய பிற கலைகளெல்லாம் ஆரியத்தினும் தமிழ்நினும் ஏனை மோழிகளினும், வேறுபாடு இன்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயல் இசை நாடகம் என்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில வேறுபாடு உடைமையின், அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியத்துள் இம் மூன்றுமே எடுத்தோதினார் ஆகவின், முத்தமிழ் என வழங்கப்பட்டன என அறிக.

தமிழ் வழங்கு நிலமே அன்றி நிலவுலகமுழுதும் தன் பெயர் தோற்றுவித்தான் என்பது விளக்கிய, ‘மல்குநீர் வரைப்பு’ என்றார்.

பாணினீய முதலிய வியாகரணங்களும் உளவாக ‘ஜங்கிர சிறைக்க தொல்காப்பியன்’ என்றார்,

“பெயரது விகாரமென் ரேதிய புலவனு மூன்” எனப் பிறர் மதங்கூறி,

“இந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்”

என இந்திரானேதியதைத் தந் துணிப்பக்கொண்ட அகத்திய ஞார்க்கு ஜங்கிரமே உடன்பாடு என்பது பெறப்படுதலின், அதுவே

1. தோரிய மகளிர்—ஆடச் மகளிர்களில் ஆடி முதிர்க்கவர்.

2. தலைக்கோல் - கணிஞரைப் பெறும் சிறந்த பட்டம்.

தொல்காப்பியனர்க்கும் உடன்பாடு என்பதுபற்றிப்போலும் என்க. எனவே, தொல்காப்பியனர்க்கு வடநால் அறிவுறுத்த ஆசிரியரும் அகத்தியனர் என்பது பெற்றும்.

பஸ்புகழ் ஆவன முறைப்பட எண்ணித் தொகுத்தலானும், பாண்டியன் அவையத்து அதங்கோட்டு ஆசாற்குத் தெரிவித்தலானும், ஜக்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றுவித்தலானும், உடம்பொடு புணர்த்துக்கூறிய படிமையானும் வருவன்.

‘தோற்றி நிறுத்த’ என்பது காரண காரியப்பொருட்டாய் நின்றது.

‘தொகுத்தோன் படிமையோன்’ எனக் கூட்டுக. ஏகாரம் இரண்டும் ஈற்றங்கள்.

கிறப்புப் பாயிரத்தில் வருதற்கு உரிய ஆக்கியோன் பெயர் முதலிய பதினெட்டுநால்

‘தொல்காப்பியன்’ எனவே ஆக்கியோன் பெயரும், அதனற் பெறப்பட்ட நூற்பெயரும் ‘முங்கு நால் கண்டு’ எனவே வழியும், ‘வடவேங்கடங் தெங்குமரி’ எனவே எல்லையும், ‘வழக்குஞ் செய்யனும் ஆயிர முதலின்’ எனவே இவை ஆய்வங்களின்னர் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பும், இவை ஆய்வங்கோர் இது கேட்டற்கு உரியர் என்னும் கேட்போரும், ‘எழுத்து முறை காட்டி’ எனவே நுதலிய போருஞும், ‘செந்தயிழ் இயற்கை சிவ ணியீ’ எனவே பயனும் ஆகிய எட்டும் பெறப்பட்டன. எனைக் காலமும் களனும் காரணமும் முன்னர்க் காட்டப்பட்டன.

காலம் முதலிய மூன்றும் நால் செய்தார் காலத்து சிகழ்ந்தன. ஆக்கியோன் பெயர் முதலிய எட்டும் நால் செய்தார் காலத்தும், நால் வழங்கும் காலத்தும் ஒப்ப சிகழ்வன. இவை தம்முள்ள வெற்றுமை. கழிந்தவற்றை உணர்தலாற் பெரும்பயன் இன்மையின், அவை ஒரு சாராராற் கொள்ளப்பட்டன. ஆக்கியோன் பெயர் முதலியன ஒருதலையான் உணர வேண்டுதலின், அவை எல்லா ஆசிரியரானும் கொள்ளப்பட்டன.

இவ்வெட்டனுள்ளும் ஆக்கியோன் பெயர் முதலிய கான்கும் ஜயம் அறுத்தற்பொருட்டன்றி ஒருதலையான் உணரவேண்டாமையானும்,

“சித்தவில் வென்ப முதல்வன் கண்ணே”

என்பது ஒத்தாகவின், முதல் தாற்கண் ஜூயம் இன்மையின் ஜூயம் அறுத்தல் வழிநூன் மாத்திரைக்கே வேண்டுதலானும், அவற்றுள்ளும் வழி என்பது முதல் நூற்கு இன்மையானும், ஆக்கியோன் பெயரும், நூற்பெயரும் பாயிரத்தானே அன்றி நூல் முதல் இடைகடையின் ஏழுதப்படுதலானும், உலகத்திற் ரேற்றத்தானும் அறியவும் படும் சூகலானும், எல்லை நாட்டு எல்லையே நூற்கு எல்லையாக உணரப்படும் சூகலானும், யாப்பு முதலிய போல இன்றியமையாச் சிறப்பின அன்மையின், அந்நான்கினையும் முன்னர் வைத்து, இன்றியமையாச் சிறப்பின ஆகிய யாப்பு முதலிய நான்கினையும் இறுதிக்கண் வைத்து,

“ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை  
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே  
கேட்போர் பயனே டாயென் பொருளும்  
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே”

எனச் சூத்திரஞ் செய்தவாறு. இக்கருத்தே பற்றி வடநூலானும் யாப்பு முதலிய நான்கும் உணர்த்துவதே பாயிரம் எனக் கோள்ப, இவற்றுள்ளும் பயன் இன்றியமையாது சிறந்தமையின், இறுதிக்கண் வைக்கப்பட்டது. எனையவும் இவ்வாறே ஓர்க்கு உணர்க.

வடநூலார் யாப்பை வினந்துமியம் என்றும், நுதலிய போருளை விடுயம் என்றும், கேட்போரை அதிகாரிகள் என்றும், பயனைப் பிரமோசனம் என்றுக் கூறுப்

அவருள் ஒரு சாரார், ஆனந்தரியப்பொருள், நூலைப் பயப் பித்தற்குக் காரணமாய்க் கேட்போரை விசேஷத்து நிற்றலின், வேறு கூறவேண்டா என்னும் கருத்தால், ஆனந்தரியம் நீக்கிச் சம்பந்தம் ஒன்று கூட்டி நான்கு என்பாராயினார். சம்பந்தம் என்பதூலம் யாப்பு என்னும் பொதுச் சொல்லாற் கொள்ளப் படும். அது ‘புலங் தொகுத்தோன்’ எனவே, நூற்கும் நூல் துதலிய பொருட்கும் தொகுப்பதூலம் தொகுக்கப்படுவதூலம் ஆகிய சம்பந்தம் என்பது பெறப்பட்டது. யாப்பு, இயைபு, தோடர்ச்சி என்பன ஒருபொருட் கிளவி.

ஈண்டுக் கேட்டல் பாடக் கேட்டல். அது,

“கேள்வி விமரிசம் பாவளை”

என்பதனும்,

“கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்,”

“ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பின்”

என்பவற்றைும் உணர்க.

இவ்வெட்டும் உணர்த்தற்குப் பயன் நூல் பயிலுதற்கண் ஊக்கம் உண்டாதல். ஊக்கம் - உள்ளக் கிளர்ச்சி.

**ஆக்கியோன் பெயர் முதலியவற்றின் இனம்**

இனி, “வாய்ப்பக் காட்டல்” என்பதனுனே இத்துணைச் சிறப்பிலவாய் அவ்வைற்றிற்கு இனமாய்க் காட்டப்படுவனவும் உள் என்பது பெற்றார். அவை ஆக்கியோன் பெயரே அன்றி ஆக்குவித்தோன் பெயர் கூறுதலும், வழியே அன்றி அதன் வகை ஆகிய தொகுத்தல் முதலிய நான்கிலுள் ஒன்று ஆமாறு கூறுதலும், தன் முதல் நூற்கு வழி கூறுதலும், அது வந்த மரபுவழி கூறுதலும், பொது எல்லை கூறுதலே அன்றிச் செங் தமிழ் முதலியவற்றின் சிறப்பு எல்லை கூறுதலும், நூற்பெயரே அன்றிப் படலப் பெயர் ஒத்தின் பெயர் கூறுதலும், நூற்கு இயைபு கூறுதலேயன்றி நாலினுட்ட படலம் முதலியவற்றிற்கு இயைபு கூறுதலும், சம்பந்தம் காட்டுவார் மதத்தில் நூற்கும் நூல் நுதலிய பொருட்கும் கிழமை கூறுதலே அன்றி நூல் நுதலிய பொருட்கும் பயனுக்கும் கிழமை கூறுதலும், நூற்கும் நூல் செய்தோனுக்கும் கிழமை கூறுதலும், நூல் நுதலிய பொருளே அன்றிப் படலம் நுதலியதூலம் ஒத்து குதலியதூலம் சூத்திரம் நுதலியதூலம் கூறுதலும், கேட்போரே அன்றிக் கேட்பிப்போரைக் கூறுதலும், பயனே அன்றிப் பயனுக்குப் பயன் கூறுதலும் ஆம்.

**பயனுக்குப் பயனுவது :**

“எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்க்கான்

மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகு—மொழித்திறத்தின் முட்டறுத்த எல்லோன் முதனுற் பொருளுணர்க்கு கட்டறுத்த வீடு பெறும்”

என்பதனும் காண்க. எனவே, முதல்நூற்பொருள் உணர்தற்கு முறையானே இது கநுவி நூல் என்பது பெறப்பட்டது. முதல் நூல் - வீட்டு நூல்.

எண்டுக் கேட்பிப்போர் இயற்றமீழ் வல்ல ஆசிரியர். படலம் நுதலியது இவ்வத்திகாரம் என்னுதலிற்கே? எனின் என்பது..

'எழுத்துஞ் சொல்லும் பொருள் நாடி' என்பதூலும் அதனை விளக்கி நின்றது. ஓத்து நுதலியது, இவ்வோத்து என்னுத விற்கே? எனின் என்பது. குத்திரம் நுதலியது இச்சுத்திரம் என்னுதலிற்கே? எனின் என்பது. படலத்திற்கு இயைபு மேலை அதிகாரத்தினாலே இயைபு உடைத்தாயிற்று என்பது. ஓத்திற்கு இயைபு மேலை ஓத்தினாலே இயைபு உடைத்தாயிற்று என்பது. சுத்திரத்திற்கு இயைபு மேலைச் சூத்திரத்தோடு இயைபு உடைத்தாயிற்று என்பது. சுத்திரத்திற்கு இயைபு மேலைச் சூத்திரத்தோடு இயைபு உடைத்தாயிற்று என்பது. இவை நூன்முகத்துக் காட்டப்படுதலே அன்றிப் படலமுகத்தும் ஓத்து முகத்தும் சுத்திர முகத்தும் காட்டவும் படும். இவை எல்லாம் பாயிரமேயாம். பிறவும் இவ்வாறே கண்டிகொள்க.

அற்றேல், கேட்போர் மாணுக்கரும் கேட்பிப்போர் ஆசிரியரும் ஆதலான் இவ்விரண்டும் பொதுப்பாயிரத்தாற் பெறப்படுமால் எனின், அற்றன்று; பொதுவகையான் ஆசிரியர்க்கும் மாணுக்கர்க்கும் இலக்கணம் பெறப்பட்டது அல்லது இந்துற்கு இன்னர் என்னும் சிறப்பு வகை ஆண்டிப் பெறப்படாமல்யின், இஃது ஈண்டுக் காட்டப்படும். இது காட்டாக்கால், சிற்றறிவோர் பெருதாலும், பேரறிவோர் சிறுதாலும், முத்தமிழுள் ஒரு நூற்கு உரியோர் எனை இரண்டு நூலும், அறம் பொருள். இன்பம் வீடு என்னும் நான்கனுள் ஒன்றற்கு உரியார் எனை மூன்று நூலும் கேட்பான்புக்கு இடர்ப்பட்டு மயங்குப ஆகவின், இஃது ஒருதலையாற் காட்டல் வேண்டும் என்பது. இதுபற்றி அன்றே பொது எனவும் சிறப்பு எனவும் பாயிரம் இரு பகுதிப்பட்டதாகும் என்க.

இக்கருத்து அறியாத உரையாசிரியரை உள்ளிட்டோர் எல்லாரும் நூல் டரங்கேறும் அவைக்களத்துக் கேட்டாரைக் கேட்போர் என்றும், தோதுத்தல் முதலிய வழியின் வகையினையாப்பு என்றும் கூறினார். 'ஆக்கியோன் பெயர்' 'நுதலிய பொருள்' என்பனபோல இறங்காலத்தாற் கூறுது கேட்போர் என எதிர்காலத்தாற் கூறியதே அஃது உரையன்மைக்குச் சான்று ஆகலானும், காலம் களத்துள் அடங்குதலின், வேறு கூறவேண்டாமையானும், ஆக்கியோன் பெயர் முதலியனபோல நூல் வழங்குக்காலத்து சிகழ்வது அன்றாகவின், அவற்கேடு ஒருக்குவைத்து எண்ணல் பொருங்காமையானும், கேட்டற்கு உரிய அதிகாரிகளாவாரை ஒருதலையாக உணர்த்தல் வேண்டும் ஆகலானும், தொகுத்தல் முதலியன வழியுள் அடங்குதலானும், இயைபும் ஒருதலையான் உணர்த்தபாலது ஆகலானும், யாம்

கூறியதே வடதாலார்க்கும் உடன்பாடாகலானும், அவருடை போலியுரை என்க.

இனி, மாபாடியத்துள், பாதுகாப்பு, ஓர்ச்சி, கருவி, எண்ணை, ஜயமறுத்தல் என்பனவும் பயன் என்பர். அவை எல்லாம் மொழித்திறத்தின் முட்டறுத்தற் பயத்தவாய் அடக்கும். அவற்றை ஈண்டு உரைக்கிற் பெருகும்.

இப்பாயிரத்தை வடதாலார் உபோற்காதம் என்ப.

இனி, என்பது பாயிரம் என்னுதலிற்கே? எனின் என்பதூம், ஆக்கியோன் பெயர் முதலிய எட்டும் உணர்த்துதல் துதலிற்று என்பதூம், பாயிரம் கேட்டலாற் பெறப்படும் பயன் இது என்பதூம், இப்பாயிரம் செய்தார் இவர் என்பதூம் போல்வன பாயிரத்துக்குப் பாயிரம் எனக் கொள்க. இவை யெல்லாம்

“ஒத்த குத்திர முரைப்பின்”

(தொல். மரபி. கஹ)

என்பழி ஒத்த என்பதனுற் கொள்ளப்படும்.

தொல்காப்பியம் உடையான் என்னும் பொருட்கண் அம் முக் கெட்டு, அன் விருதி புணர்க்கு, தொல்காப்பியன் என்னின்று, பின்னர்த் தொல்காப்பியனுற் செய்யப்பட்ட நால் என்னும் பொருட்கண் அன் விருதி கெட்டு, அம் விருதி யினர்க்கு, தொல்காப்பியம் என முடிந்தது. “முதலிற் கூறும்” (தொல். சௌல். வேற்றுமையங்கியல், நட) என்னும் குத்திரத்துள் சேலுவரையரும் இவ்வாறே கூறி, உரையாசிரியரை மறுத்தார்.

ஆகு பெயர்

இனி, உரையாசிரியரும் கச்சினார்க்கினியரும் இதனை ஆகு பெயர் என்றும், ஈறு திரியும் என்றும் கூறினாரால் - ஸ்னின், அவர் ஆகுபெயர்ப்பெற்றி அறிந்திலர் போலும் என்க. ஆகு பெயர்கள் எல்லாம் நின்றாக்குளின்று இயற்பெயர்ப்பொருளையும் வேறுணர்த்தி கிற்கும் ஆற்றலுடைய ஆதலும், அகத்தியம் தொல் காப்பியம் கபிலம் என்பவற்றிற்கு அவ்வாற்றல் இன்மையும் ஓராந்து உணர்க. ஆசிரியர் விரிவஞ்சி ஒருமொழி முடிபு கூருது ஒழிந்தமையின், இவர் இங்கனம் மயங்குவாராயினார் என்க.

பாயிர விருத்தி ஒருவகையான் முடிந்தது.

# முதற்குத்திரவிருத்தி

## எழுத்தத்திகாரம்

எழுத்தத்திகாரம் என்பது எழுத்தினது அதிகாரத்தை உடையது என அன்மொழித் தொகையாய் அப்படலத்திற்குக் காரணக்குறியாயிற்று.

எழுத்து என்று அகரம் முதல் ணகர விறவாய்க் கிடங்கமுப்பதும், குற்றியலிகர முதலிய மூன்றுமாம். அவற்றிற்கு எழுத்து என்னும் குறி மூன்னர் “எழுத்தெனப் படுப” என்னும் சூத்திரத்தால் ஒதுப ஆகவின் ஈண்டு எதிரது போற்றி ஆளப்பட்டது.

## அதிகாரம்

அதிகாரம் அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள், ஒன்று வேந்தன் இருந்துழி இருந்து தன் நில முழுவதும் தன் ஆணையின் நடப்பச் செய்வதோல் ஒரு சொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல ஒத்துக்களும் தன் பொருளேன் நுதலி வரச் செய்வது; ஒன்று சென்று நடாத்தும் தண்டத்தலீவர்போல் ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடும் சென்று இயைந்து தன் பொருளைப் பயப்பிப்பது. இவற்றிற்கு முறையே வடநாலார் யதோத்தேச பக்கம் எனவும், காரியகால பக்கம் எனவும் கூறுப. இது சேஞ்வரையர் உரையானும் உணர்க. அவற்றுள், ஈண்டு அதிகாரம் என்றது மீண்டையது. அதனை உடையது எனவே, எழுத்தை துதலி வரும் பல ஒத்தினது தொகுதி எழுத்தத்திகாரம் என்றவாருயிற்று. எழுத்தினது அதிகாரத்தை உடையது என்புழி ஆருவது, வினைமுதற் பொருண்மையின்கண் வந்த காரகம்.

## கருவியும் செய்கையும்

இப்படலத்துள், விதிக்கப்படுவன் எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள், கருவி நூள்

மரபு முதலீய நான்து ஒத்தானும், செய்கை தோகை மரபு முதலீய ஜங்கு ஒத்தானும் கூறப்படும். கருவி, போதுவும் சீறப்பும் என இருவகைத்து. புணரியலுள் கூறப்படுவன செய்கை ஒன்றற்கே உரிய கருவியாகவின் சீறப்புக் கருவி, எனை மூன்று ஒத்தினும் கூறப்படுவன போதுக் கருவி. அற்றேல், அவை ஓர் ஒத்தாகக் கூற அமையும் பிற எனின், அமையாது : சொல்லதிகாரத்துள் வேற்றுமை இயலும் வேற்றுமை மயக்கிய ஒம் விளி மரபும் ஒரு சிகரணவாகவும் தம்முள் வேற்றுமை கண்டு வேறுவேறு ஒத்தாகக் கூறினுற்போல, ஈண்டும் தம்முள் வேற்றுமை உடைமைபற்றி நூன்மரபு மொழிமரபு பிறப்பியல் என மூன்று ஒத்தாகக் கூறினார்.

“நேரின மணியை ஸிரல்பட வைத்தாங்கு  
ஓரினப் பொருளை ஒருவழி வைப்ப(து)  
ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

என்பது ஒத்திலக்கணம் ஆகவின்.

### நூன்மரபு

அஃதாவது நூலினது மரபுபற்றிய பெயர் கூறுதல். எனவே, இதுவும் இவ்வோத்துட் கூறும் சூத்திரங்களுக்கெல்லாம் அதிகாரம் என்பது பெறப்பட்டது. மலை கடல் யாறு குளம் என்றற்றெடுக்கத்து உலகமரபுபற்றிய பெயர்போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற் றெடுக்கத்துப் பெயர்கள், நூலின்கண் ஆளுதற்பொருட்டு முதல்நூல் ஆசிரியஞ்சு செய்துகொள்ளப்பட்டமையின், இவை நூன்மரபுபற்றிய பெயராயின என்று அறிக. ஏனை ஒத்துக்களின் விதிக்கப்படும் பெயர்களும் நூன்மரபுபற்றி வரும் பெயர் ஆதல்லய்த்து உணர்த்துகோடற்கு இது மூன் வைக்கப்பட்டது.

இப்பெற்றி அறியாத உரையாசிரியர் முதலியோர், ‘இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றிருத் தெருகுத்து உணர்த்துதலின், நூன்மரபு என்னும் பெயராயிற்று’ என்பாரும்,\* ‘இவ்வோத்துட் கூறப்படும் விதிகள் மூன்று அதிகாரத்திற்கும் பொது ஆகவின் நூன்மரபு என்னும் பெயராயிற்று’ என்பாருமாயினார்.† இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்

\* இவ்வாறு கூறியவர் இளம்பூரணர்.

† இவ்வாறு கூறியவர் கஷ்சினார்க்கிணியர்.

திலக்கணத்தைத் தொகுத்து உணர்த்தலாற் பெற்ற பெயராயின், அதிகார மரபு எனப்படுவது அன்றி நூன்மரபு எனப்படாமையானும், இவ்வோத்துட் கூறப்பட்டன செய்கை யோத்திற்கும் பொருள் அதிகாரத்துட் செய்யுள் இயல் ஒன்றற்குமே கருவி ஜுவது அன்றி மூன்று அதிகாரத்திற்கும் பொதுவாகாமையானும் அவை போலி உரை ஆதல் அறிக.

### க. எழுத்தெனப் படுப

அகரமுதல்

நகர இறுவாய் முப்பஃ தென்ப

சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே

என்பது குத்திரம். என்னுதலிற்கே ? எனின், அகர முதலிய வற்றிற்குப் பொதுப்பெயர் கூறுதல் ருதலிற்று.

(இ - ஸ.) கெடுக்கணக்கினுள் அகர முதல் னகரம் ஈருகக் கிடங்த முப்பதும் எழுத்து என்று சொல்லப்படுவன என்று கூறுவர் நூலோர்; தனித்தானும், கர முதலியனபோல் அகர மொடு சிவணியானும் இயங்கும் இயல்பின்றி ஒரு மொழியைச் சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாக உடைய மூன்று அல்லாதவிடத்து என்றவாறு.

எனவே, சார்ந்து வரன் மரபின் மூன்று உள் என்பதாம் ஈண்டே பெற்றும்.

### அநுவாதம்

அகர முதலிய முப்பதும் கெடுக்கணக்கினுட் பெறப்படுதலின், அவற்றை விதக்கு ஓதாது, முதலும் இறுதியும் எடுத்து ஒதி அநுவதித்தார். அநுவதித்தல் எனினும் வழிமோழிதல் எனினும் ஒக்கும். அநுவாதமாவது முன்னர்ப் பெறப்பட்டது ஒன்றனை வேறு ஒன்று விதித்தற்பொருட்டுப் பின்னரும் எடுத்து ஒதுதல். அதனால், அது கூறியது கூறல் என்னும் குற்றம் ஆகாது வழிமோழிதல் என்றாயிற்று. வழிமோழிதற்கு முன் னர்ப் பெறப்பட்டதனைப் புரோவாதம் என்பர் வடதூலார்.

இனிச் சார்ந்து வரன் மரபின் மூன்றும் அகரம் முதலியனபோலத் தனித்து சிற்றல் ஆற்றுமையின், கெடுக்கணக்கினுட் பெறப்படாவாயின ஆகலான், அவற்றை முன்னர் வகுத்து ஒதுப.

‘முப்பங்கு’ என்பது இனைத்து என அறிக்கெடு பொருளின் வினைப்படு தொகுதி ஆகவிள்ள, ஆண்டு வேண்டப்படு முற்றும்மை விகாரத்தாற் ரெட்கது; “இருதோள் தோழர்பற்ற”<sup>1</sup> என்புழிப் போலச், சூத்திரமும் செய்யுள் ஆகவிள்ள.

இனி, உரையாசிரியரும் நச்சினூர்க்கிளியாரும் இச்சூத்திரம், பெயரும் முறையும் தொகையும் உணர்த்திற்று என்றும், அ ஆ முதலியனவே பெயர் என்றும், அம்முறையே முறை என்றும், முப்பங்கு எனத் தொகை விதிக்கப்பட்டது என்றும் உரைத் தாரால் எனின், அற்றன்று. அஃது ஆசிரியர் கருத்தாயின், அ ஆ இ ஸ என முழுதும் எடுத்தோதி முறைக்கு ஏதுவும் கூறுவார். அவ்வாறு கூறுது, ‘அகர முதல் னகர இறுவாய்’ என அதுவதித்தே ஒழிக்கமையானும், எழுத்து என்பது ஒரு பொருள், அதற்கு அ ஆ முதலியன பெயர் என்றால் பொருள் தாமையானும், அ ஆ முதலிய அ ஆ முதலியவற்றிற்குப் பெயராதல் கூற வேண்டாமையானும், வேண்டும் எனிற் சொற்களும் பொருளை உணர்த்தாது, அவை தம்மையே உணர்த்தும்வழி அவற்றிற்கு அவை பெயராதல் கூறுமை துள்ளக்கூறலாம் ஆக வானும், முறையும் தொகையும் செய்கை முதலியவற்றிற்குக் கருவி அன்மையின், அவற்றை விதித்தலாற் பயன் இன்மையானும், அவர் உரை போலி உரை என அறிக. இச்சூத்திரத் தின் ஒழிபு ஆகிய “அவைதாம், குற்றியலிகரம்”<sup>2</sup> என்னுஞ்சுத்திரத்துள் ‘எழுத்தோர் என்ன’ என எழுத்தாதல் விதிக்கின்றமையானும், ஈண்டும், ‘அகர முதல் னகர இறுவாய் முப்பது’ என அதுவதித்து, அவற்றிற்கு எழுத்து என்னும் பெயரே விதிக்கப்பட்டது எனக்கொள்க. அகர முதலிய பொருட்கு ஈண்டு எழுத்து என்னும் பொதுப்பெயர் கூறி, “அவற்றுள், அ இ உ”<sup>3</sup> “ஆ ஸ ஊ ஏ”<sup>4</sup> “ஓளகார விறுவாய்”; “னகார விறுவாய்”<sup>5</sup> “வல்லெழுத்தென்ப”<sup>6</sup> “மெல்லெழுத் தென்ப”<sup>7</sup> “இடையெழுத் தென்ப”<sup>8</sup> என்னுஞ்சுத்திரக்களாற் சிறப்புப்பெயர் கூறுமாறு அறிக. சூத்திரம் வேறு பொருள் தாராமைப்பொருட்டு அன்றே ஆசிரியர் நூன்மரபு என அதிகாரம் செய்துகொண்டதாலும் என்க.

1. சிஸ்தாமணி.

2. தொல். நூன்மரபு கு. உ.

3. .. .. கு. உ.

4. .. .. கு. உ.

5. .. .. கு. உ.

6. தொல். நூன்மரபு கு. க.

7. .. .. கு. கக.

8. .. .. கு. உ.

9. .. .. கு. உக.

## பெயரும் பொருளும்

அற்றேல்,

“ஊஃகா மூற்றே யாலே வறிசொல்,”

“ஊஃகா மூற்றே மகலே வறிசொல்”

(தொல். கிளவி. இ - க)

என்றாற்போலப் பிரூண்டும் பொருளை முன்னர்க் கூறிப் பெயர் பிற்கூறுப் பூகலானும், இதற்கு இது பெயர் என்று பொருளை முன்னர்க் காட்டிப் பெயர் கூறுதலே மரபு ஆகலானும், ஈண்டும் ‘அகர முதல் னகர விறவாய் முப்பலிதும் எழுத்தெனப் படுப என்ப’ என்று ஒதல் வேண்டும். அவ்வாறு ஒதாது ‘எழுத்தெனப் படுப அகர முதல் னகர விறவாய்’ என மாறிக் கூறியது என்னையோ? எனின்; என்று வினாயினுய்; அவ்வாறு ஒதுதலே மரபு ஆயினும், எழுத்து என்பது மங்கலமொழி ஆகவின், முதற் கண் மங்கலங் கூறுதல் மரபு எனக் கருதி, ‘எழுத்தெனப் படுப அகரமுத னகர விறவாய்’ என்றார். என்றாரேனும்,

“எழுத்துப் பிரிச் திசைத்தல் இவணியல் பின்றே,”

(தொல். உரி. ககு)

“எழுத்தோ ரண்ன பொருள்தெரி புணர்ச்சி”

(தொல். புண. ககு)

எனப் பிரூண்டும் எடுத்து ஆளுதலான், அவ்வாட்சிபற்றி எழுத்து என்பது பெயர், அகர முதல் னகர விறவாய் என்பது பெயர்ப் பொருள் எனத் துணிந்த பின்னர், அகரமுத னகர விறவாய் முப்பலிது எழுத்து எனப் படுப வென்ப என்னும் கிடக்கை முறை உள்ளத்தின்கண் நிலைபெறும்; அதன் பின்னர்ச் சூத்திரப் பொருள் இனிது விளக்கும் ஆதவின், ஆண்டுப் பெயர் பின்னாத விற் பிற்மாலை உணர்க. இதுவே அண்மைநிலை.

இவ்வாறன்றி எழுத்து என்பது சென்று நடாத்தும் தண்டத் தலைவர்போல் அதிகரிப்பது எனக்கொண்டு பின்னர் வந்தியையும் என்றாலும் ஒன்று.

இனி, முதல்நூலாசிரியனுற் படைத்திட்டுக்கொண்ட பெயர் என்னது, உலகத்தில் எழுதப்பட்டவை எல்லாம் எழுத்து ஆம் அன்றே? அதனை ஈண்டு ஆளுதற்பொருட்டு முதல் நூலாசிரிய

உடு தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி  
ஞல் வரையறுத்துக் கொள்ளப்பட்டது என சியம விதியாகக்  
கொள்ளினும் அமையும்.

“வல்லெழுத் தென்ப கசட தபற,”

“மெல்லெழுத் தென்ப கனுண நமன,”

“இடையெழுத் தென்ப யரல வழள,”

(தொல். நூன். கட - உக)

“உயர்தினை என்மனூர் மக்கட் சுட்டே

யஸ்ரினை என்மனூர் அவரல பிறவே”

(தொல். கிளவி. க)

என்றத் தெரிவுத்தனவும் அவ்வாறே கண்டுகொள்க.

அற்றேல், குற்றியலிகரம் என்னும் குறியீட்டான் நாகியாது எனச் செய்கை செய்தல் வேண்டும்; செய்கை செய்த பின்னர் அவ்வெழுத்துக் குற்றியல் இகரம் எனல் வேண்டும்; இஃது ஒன்றினை ஒன்று பற்றுதல் என்னும் குற்றம் ஆம் பிற எனின்? ஆகாது; காகு யாது என்பனவே சொல்லாகவின் நாகியாது என்புழிப் பெறப்பட்ட குற்றியல் இகரம் வழு என்று காணல் உற்றுழி

“யகரம் வரும்வழி யிகரக் குறகும்”

(தொல். குற்றி. புண. இ)

என்னும் குத்திரம் வழாசிலை ஆதல் உணர்த்த வந்தது அல்லது முன் இல்லாத குற்றியல் இகரத்தை விதிக்க வந்தது அல்லாமையின், எல்லாச் சொற்களும் படைப்புக் காலம் தொடங்கி சிலை பேறு உடைமையின்.

இனி, இலக்கணம் ஓன்றே கண்ணுக் கூல்கொண்டு உணரப் புகுவார்க்கும் கேண்மியா என்புழி மகரம் பற்றுக்கோடாக சின்ற குற்றியல் இகரம் உணர்க்கதவழி இதுபோன்றன எல்லாக் குற்றியல் இகரம் என்று உணரப்படுதலின், ஆண்டும் அக்குற்றம் இன்மை அறிக; ஒரு குடத்தைக் காட்டி இது குடம் என்று உணர்த்த, உணர்க்கார்க்கு இங்கிரனவாய் வளையப்படுவன எல்லாம் குடம் என்று உணரப்படும் ஆகவின். அங்கனம் அல்லாக் கால், மனையகத்துக் குடம் உளது என்றவழி முன் காணுத குடத்தை அறிதல் கூடாது என்பது. எழுத்து முதலியவற்றிற் கும் இவ்வாறே கண்டுகொள்க.

## தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

உசை

இவ்வெழுத்து என்னும் குறி, வேற்றுமைத்தொகை, விளைத் தொகை, மெய்ம்மயக்கம், உடனிலைமயக்கம், இரட்டைக்கிளவி என்பனபோல உடனிகழ்ச்சிபற்றிய பெயராகாது, அகரம் முதலியவற்றிற்குத் தனித்தனியே பெயராதல் உத்திவகையான் உணர்ந்துகொள்க.

சொல்லும் பொருளும் பேதாபேதம் ஆகவின், அதுபற்றி,

“உறுதவ எனியென வருஷம் மூன்றும்  
மிகுதி செய்யும் பொருள் வென்ப,”

(தொல். உரி. ஈ)

“கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்,”

(தொல். உரி. எச்)

“புதிதுபடல் பொருட்டே யானர்க் கிளவி,”

(தொல். உரி. அங்)

எனச் சிலவற்றை வேற்றுமை யெம்படவும்,

“கெடவரல் பண்ணையா யிரண்டும் விளையாட்டு,”

(தொல். உரி. உங்)

“தடவும் கயவும் நனியும் பெருமை”

(தொல். உரி. உசை)

எனச் சிலவற்றை ஒற்றுமை யெம்படவும் கூறுவர் ஆகவின், ஈண்டு எழுத்தெனப்படுப வகரமுத னகர விறவாய் என வொற்றுமை யெம்படக் கூறிற்று. சொல்லும் பொருளும் வேறு என்பார், எழுத்து எனப் பெயர் பெறுவனவற்றை எழுத்து என்றது ஆகுபெயர் என்ப. இனிச் சொல்லும் பொருளும் ஒன்று என்மார் “புதிதுபடற் பொருட்டே யானர்க் கிளவி” என்பது இராகுவினது தலை என்றுற்போலும் என்பர்.

இத்துணையும் கூறியவாற்றானே. அகர முதலியவற்றிற்கு எழுத்து என்னும் குறியிடுதற்கு எழுந்தது இச்சுத்திரம் என்று உணர்ந்துகொள்க.

எழுத்து என்ற ஒழியாது, ‘எனப் படுப எனப்’ என்றார், இது முதல்நால் ஆசிரியனால் விதிக்கப்பட்டுத் தொன்றுதொட்டு வரும் குறி என்பது அறிவித்தற்கு.

## முறை

அற்றேல் அஃது ஆக ; செடுக்கணக்கினுள் அகர முதல் னகர விறவாய்க் கிடக்கை, முறையாதற்குக் காரணம் என்னோ? அறிதல் வேண்டினேன் என்பையாயிற் காட்டுதும்.

### யெய் எழுத்துக்கள்

முகர நகர னகரங்கள் மூன்றும் தமிழ் எழுத்து என்பது அறிவித்தற்கு இதுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள்ளும் முகரம் இடை எழுத்தாகவின், அதுபற்றி இடையெழுத்தோடு சார்த்தி அவற்று இறுதிக்கண் வைக்கப்பட்டது. வடமொழி யின் லகாரம் எகாரமாகவும் உச்சரிக்கப்படுவது அன்றித் தனியே ஓர் எழுத்து அன்மையின், அச் சிறப்பின்மைபற்றி இடையெழுத்தாகிய எகாரம் முகாரத்திற்கும் பின் வைக்கப் பட்டது. யரலவுக்கள் கான்கும் முறையே அடி அண்ணமும் இடை அண்ணமும் அண் பல் முதலும் இதழும் என்னும் இவற்றின் முயற்சியாற் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.

இனி ஒரு சிகரணவாய இடை எழுத்துக்களில் இவ்விரண்டு வேறு பிரித்து, யரக்களும் வைக்களும் மனக்களும் தம்முள் இனம் என்றும், இனம் ஆதல்பற்றி முறை கூறப்பட்டன என்றும், பிறப்பே அன்றி, அளவு, செய்கை, பொருள், வடிவு என்ப வற்றுள் ஏற்றன ஒத்தலும் இனம் ஆதற்கு ஏது என்றும் கூறுவாரும் உளர். அது பொருந்தாது. ஒருவாற்றுன் ஒத்தலும் ஒருவாற்றுன் வேறு ஆதலும் உடைமைபற்றி அற்றே இனம் என்ற வழக்கப்படுவது. அவற்றுள், இடை எழுத்து ஆறும் இடப்பிறப்பான் ஒத்தலும் முயற்சிப்பிறப்பான் வேறு ஆதலும் உடைமையின் இடைக்கணம் என ஓர் இனம் ஆயின. உயிர்க்கணம், வன்கணம், மென்கணம் என்பவற்றிற்கும் இஃது ஒக்கும். அவற்றுள், அ ஆக்கள் முதலியனவும், கங்கள் முதலியனவும் அக முயற்சிப்பிறப்பான் ஒத்தலும், குற்றேஞ்சை செட் டோண்சுயும் வல்லோசை மெல்லோண்சுயும் ஆகிய புறமுயற்சிப்பிறப்பான் வேறுதலும் என்னும் இருதன்மையும் உடைமையின், அவ் வேறுபாடுபற்றி வேறு பிரித்து இவ்விரண்டு ஓரினம் எனவும் வைக்கப்பட்டன. இடையெழுத்துக்களுள் இவ்விரண்டினை வேறு பிரித்து இனம் என்றற்கு அவ்வாறு ஓர் இயைபு இன்மையின், அவை அவ்வாறு இனம் ஆதல் யாண்டையது என்க.

அல்லதும் அ ஆக்கள் கங்கள் முதலியனபோல யரக்கள் முதலியனவற்றை இனம் என்றல் செய்கைக்குக் கருவி ஆகாமையானும், முறை பெறுதற்கு ஏது எனின், முறை கூற வேண்டாமை மேற்காட்டினும் ஆகலானும், உலகத்தும் பிறப்பு ஒத்தல் பற்றியே இனம் என்று வழங்குப் ஆகலானும், இடப்பிறப்பு ஒத்தல் ஆறுக்கும் பொது அன்றி இவ்விரண்டற்குச் சிறந்தது அல்லாமையானும், அது பொருந்தாமை யுணர்க. இனம் ஆதல் அறிக்கு கோடற்பொருட்டே கூசிரியர் பிறப்பியல் கூறினார். அவ்வாறு அன்று என்பாரை, எழுத்ததிகாரத்துட் கூறும் பொருள் எல்லாஞ் செய்கையும் கருவியும் என இரண்டாய் அடங்கும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது ஆகலாற் பிறப்பியல் வேறு ஒன்றற்குக் கருவி ஆகாமையிற் பயன் இல் கூற்றூரும் எனக் கூறி மறுக்க. வடநூலாரும் பிறப்பு ஒத்தல் ஒன்றே இனம் அடைத்தற்கு ஏது என்ப. இனி அளவு முதலிய ஒத்தவின் இனமாம் என்பார்க்கு, எகரத்தோடு மகரத்திற்கு அளபு ஒக்கும்; முகம் முகன் எனப் பொருளொக்கும்; கர சகர தகரகு கட்கு வடிவ ஒக்கும்; ரகர முகரங்கட்குச் செய்கை ஒக்கும். இவ்வாரே இனமல்லாத ஏனையவும் இவற்றுள் ஏற்றன ஒக்கும் ஆகவின், அவையும் இனம் ஆவான் சொல்லுமாறு அறிக. அன்றி யும், ஈண்டுக் கூறினவை எல்லாம் செய்கைக்குக் கருவியாம் எனக் கூறி, அச் செய்கையை ஈண்டு இனம் அடைத்தற்குக் கருவியாம் எனக் கூறுதல், ஒன்றை ஒன்றியப்பற்றிந்றல் என்னும் குற்றமாதல் அறிக.

இனிக் கங்களும் சஞக்களும், டணக்களும், தஙக்களும், பமக்களும் அடிநா அண்ணம், இடைநா அண்ணம், நுனிநா அண்ணம், அண் பல்லடி இதழ் என்னும் இவற்றின் முயற்சியாற் பிறத்தலான், அப்பிறப்பிடத்தின் முறையே முறையாக வைக்கப் பட்டன. வலியாரை முன்வைத்து மெலியாரைப் பின்வைத்தல் மரபாகவின், வல்லெலமுத்துக்கள் முன்னும், அவ்வாறு இனம் ஒத்த மெல்லெலமுத்துக்கள் அவ்வாறு இறிறின் பின்னுமாக வைக்கப்பட்டன. அவ்விரண்டும் கோக்கி அல்லது இடை நிகரனவாய் ஒவித்தல் அறியப்படாமையின், அதுபற்றி இடையெழுத்துக்கள் அவ்விருக்கற்றிற்கும் பின் வைக்கப்பட்டன.

### உயிரும் மெய்யும்

அகர முதலிய பன்னீர் உயிருங் தனித்து இயங்கும் ஆற்றல் உடைமையானும், கர முதலிய.பதினெட்டு மெய்யும் அகரத-

தோடு கூடினால்லது இயக்கும் ஆற்றல் இன்னும்யானும் உயிர் முன்னும் மெய் பின்னுமாக வைக்கப்பட்டன.

உயிரெழுத்துக்கள்

இனி உயிர்களுள், அ, இ, உ என்பன முறையே அங்காக்கு கூறு முயற்சியானும், அவ்வங்காப்போடு அண் பல்லடி காவிளிம்பு உறக்குத் து மூயற்சியானும், அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறு முயற்சியானும் பிறத்தலான், அப்பிறப்பு இடத்து முறையே கூறு முயற்சியானும் பிறத்தலான், அப்பிறப்பு இடத்து முறையே முறை சீக வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள் அகர முறை சீக வைக்கப்பட்டன. மூதலியவற்றிற்கு இனம் ஆகவின், அவற்றைச் சார வைக்கப் பட்டன. நெட்டெழுத்தாவது நீரும் நீரும் சேர்ந்தாற்போலக் குற்றெழுத்து இரண்டு ஒத்து நின்ற நின்று இசைப்பது ஒன்றாக வின், அஃது உணர்ந்து கோடற்குக் குற்றெழுத்துக்களின் பின் னர் நெட்டெழுத்துக்கள் வைக்கப்பட்டன. அற்றேற் குற் றெழுத்திற்கு ஒதிய விதி நெட்டெழுத்திற்கும் வருமாலோ எனின், அற்றன்று, வேறு நின்ற குற்றெழுத்திற்கே விதி பெறப் படுதலின். இன்னும் இக்கடா விடைகள் எல்லாம் மாபாடியத் தும் கையடத்தும் இரண்டாமானிகத்திற் கண்டுகொள்க.

## நெடுஞ்செழியம் - அளவுபடையும்

இங்கெட்டெழுத்துக்கள் மொழிக்காரணமாய் வேறுபொருள் தஞ்சு சிற்றவின், அதுபற்றி வேறு எடுத்து என்னி உயிர் பன்னீர் எழுத்து எனப்பட்டன. அளபெடை அங்கெட்டெழுத் தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டு இசைப்பதொன்றுயினும், மொழிக்காரணமாய் வேறு பொருள் தாராது, இசை நிறைத்தன்மாத்திரைப் பயத்தது ஆய் சிற்றவின், வேறு எழுத்து என வைத்து என்னப்படாதாயிற்று என்பது நண்ணுவர்வான் ஓர்க்கு உணர்க.

“குன்றிசை மொழிவயின் சின்றிசை நிறைக்கும் நட்டெடமுத் திம்பர் ஒத்தகுற் றமுத்தே”

என்றதாலும் இக்கருத்தே பற்றி என்க. இப்பெற்றி அறியாதார் என்றதாலும் இக்கருத்தே பற்றி என்க. இப்பெற்றி அறியாதார் எட்டிலும் குறிலும் விரலும் விரலும் சேர ஸின்றூற்போல் கெட்டிலும் குறிலும் விரலும் விரலும் சேர ஸின்றூற்போல் இனைந்து ஸின்ற அளவெடுக்கும் எண்வும், அளவெடுக்கும் எழுத்து உயிரெழுத்துள் அடங்காது எண்வும், சார்பெழுத்து எண்வைத்து வேறு எண்ணப்படும் எண்வும் தமக்கு வேண்டியவாறே கூறுப் பொருள் எட்டிலும் குறிலும் அவ்வாறு ஸின்று அளவெழும் என்றல் பொருள்

தானமக்கு எழுத்தெட என்னுது அளவெடை என்னும் குறி மிடே சான்று ஆதல் அறிக் அற்றேல், ஒரெழுத்தினையே இரண்டிமாத்திரையும் ஒருமாத்திரையுமாகப் பிரித்து அசைத்துச் சிர் செய்தல் பொருங்தாது எனின் அற்றன்று: எழுத்துவகையான் என்னுது,

“மாத்திரை வகையால் தனைதம கெடாநிலை  
யாப்பழி யாமையென் நளவெடை வேண்டும்”

என் நமையின், எழுத்திற்கு மாத்திரை கோடலும், அசைத்தலும், சிர் செய்தலும் தனை யறுத்தலும் ஒசைபற்றி யல்லது எழுத்துப் பற்றி அல்ல என்க.

இன்னும் வடநாலார் அ என்னும் ஓர் எழுத்தே ஒரு மாத்திரையாய் உச்சரிக்குங்காற் குற்றெழுத்து என்றும், இரண்டு மாத்திரையாய்க் கூட்டி உச்சரிக்குங்கால் கெட்டெழுத்து என்றும், மூன்று மாத்திரையாய் உச்சரிக்குங்கால் அளவெடை எழுத்து என்றும் மூவகைப்படும் எனவும், அம்மூன்றும் எடுத்தல் படுத்தல் வலிதல் என்னும் ஒசைவேறுபாட்டால் ஒன்று மூன்றும் ஒன்பது வகைப்படும் எனவும், அவ்வொன்பது வகையும் மூக்கிண் வளியொடு சார்த்தியும் சார்த்தாதும் உச்சரிக்கும் ஆற்குல் ஒவ்வொன்று இவ்விருவகைத்தாய்ப் பதினெண்ட்டாம் எனவுக்கருப் பிவ்வாறே எனை எழுத்திற்கும் கொள்வர். அவ்வாறு வேறு படினும், உயிரெழுத்தாங்தன்மையில் திரியாவாய்ப் பதினெண்டும் ஒரினமாம் என்றே கொள்வர். இதனும் உயிரளவெடை உயிரின் வேறு ஆகாமை உணர்க. இதனுடே ஒற்றளவெடையும் ஒற்றின் வேறு அன்மை உணர்க.

இனி எகரமாவது அகரக்கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்திசைத்து நாமடங்கல்போல் நிற்ப தொன்று ஆகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உகரக்கூறங் தம்முள் ஒத்திசைத்து அவ்வாறு நிற்பதொன்று ஆகலானும், அவை அவற்றின் பின்னர் முறையே வைக்கப்பட்டன. ஏகார ஒகாரங்கள் இனம் ஆகலின், அவற்றின் பின் முறையே வைக்கப்பட்டன. அகரமும் யகரமும் இகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்று ஆகலின், எகர ஏகாரங்களின் பின்னர் ஜகாரமும், அகரமும் வகரமும் உகரமும் தம்முள் ஒத்திசைத்து நிற்பதொன்று ஆகலின், ஒகர ஒகாரங்களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறு தல்பற்றி ஏ ஓ ஜி ஒள என்னும் நான்கினையும் - வடநாலார்

ஈச தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி  
சந்தியக்கரம் என்பர். கையடனுர் சரமடக்கல்போல் என்று  
உவமையும் கூறினார்.

இக்கருத்தேபற்றி ஆசிரியர்,

“அகர இகரம் ஜகாரம் ஆகும்”

“அகர உகரம் ஒளகாரம் ஆகும்”

(தொல். மொழிமரபு, கு. உக - 22.)

எனக் கூறி, ஐ என்னும் டெட்டெழுத்தின் வடிவு புலப்படு  
தற்கு அகர இகரங்களே அன்றி அவற்றிடையே யகரமும் ஒத்  
திசைக்கும் என்பார்,

“அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஜெய னென்னுசினை மெய்பெறத் தோன்றும்”

(தொல். மொழிமரபு, கு. உஞ.)

என்றும், ‘மெய்பெற’ என்ற இலேசானே ஒள என்னும் நெட்  
டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர வகரங்களே அன்றி  
அவற்றை இடையே வகரமும் ஒத்திசைக்கும் என்றும், இம்பர்  
உம்பர் என்றாற்போல்வன காலவகை இடவகைகளான் மயக்  
கும் ஜூகலின், இவற்றின் முதற்கண் நிற்பது யாதோ? இறுதிக்  
கண் நிற்பது யாதோ? என்னும் ஜெயம் நீக்குதற்கு

“இகர யகர மிறுதி விரவும்”

(தொல். மொழிமரபு, கு. உடு)

என்றுக் கூறினார். ‘மோழிந்த போநுளோ போன்ற வவ்வயின்  
மோழியா ததனை மூட்டின்று மூடித்தல்’ என்னும் உத்தியான்  
கர ஏகாரங்கள் ஒகர ஒகாரங்கள் அவ்வாறுதலும் கொள்ள  
வைத்தார்.

மாபாடியத்துள் ஜகாரத்தின் பின்னின்ற வடவெழுத்து  
நான்கு உயிர்க்கும் இடையே ரகர வகரக்கூறுகள் ஒத்துநிற்கும்  
என்ற ஆசிரியர் பதஞ்சலியார்க்கு ஐ ஒள என்புழியும் இடையே  
யகர வகரக்கூறுகள் விரலி நிற்கும் என்பது உடன்பாடு ஆதல்  
பெற்றார்.

கர முதலியவற்றுள், அகரக்கூற குறைவும் இகர உகரக்  
கூறுகள் மிகுதியும் ஆம் எனவும் உணர்க. இதுவும் மாபாடியத்

திற்கண்டது. வடநூற் கடலை சிலைகண்டு அறிக்க சேனுவரையர் எழுத்துக்காரத்திற்கு உரைசெய்தார் ஆயின், இன்னேரன்ன பொருள் அனைத்துங் தோன்ற ஆசிரியர் கருத்து உணர்க்கு உரைப்பர். அவர் சொல்லதிகாரம் போலப் பெரும்பயன் படாமை கருதி, எழுத்திற்கு உரைசெய்யாது ஒழிச்தமையின், தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியரை உள்ளிட்டோர் உரையை ஆசிரியர் கருத்தாகக்கொண்டு, பின்னுள்ளோரும் மயக்குவாராயினார் என்பது.

|“அகர இகரம் ஜகார மாகும்”

என்புழி, ‘ஆகும்’ என்றதனால் ஆகாது என விலக்கப்படும் என் பாஸர்,

“பன்னீ ருயிரு மொழிமுத லாகும்”

(தொல். மொழிமரபு, கு. 28)

என்புழியும் ஆகும் என்பதனாற் பன்னீருயிரும் மொழிமுதல் ஆகா என விலக்கப்படும்போலும் எனக்கூறி மறுக்கி அன்றியும் இயற்கையான் நின்ற ஜகார ஒளகாரங்கள் வேறு; போலியாய் இவ்வாறு வரும் ஜகார ஒளகாரங்கள் வேறு எனக் கொளின், இவற்றை எடுத்து ஒத்தி விலக்குதலால் ஒருபயன் இன்மையிற் பயனில் மொழிதல் ஆமாறு உணர்க. யாம் கூறியதே வடநூலார்க்கும் உடன்பாடு ஆதல் மாபாடியம் வல்லார்வாய்க் கேட்டுணர்க. வடநூல் உணர்க்கார்க்கு அன்றித் தமிழ் இயல்பு விளக்காது என்பதும் உணர்க்குதோடற்கு அன்றே? பாயிரத்துள், “ஜங்கிர நிறைக்க தொல்காப்பியன்”<sup>1</sup> என்றதூடு மென்க.

எகர ஒகரங்கள் ஒருவாற்றாற் சிறப்பெழுத்தாயினும், பாகத மோழியிற் பயின்று வருதலானும், சாமவேதம் உடையாருள் ஒருசாரார் இசைபற்றிக் குழுக்குறிபோலக் கொண்டு ஒதுப ஆகலானும், இறுதிக்கண் வையாது முறைபற்றி ஏகார ஓகாரங்களின் மூன் வைக்கப்பட்டன. ஈண்டுக் கூறியவாற்றானே அகரம் உயிரெழுத்துக்களினும் கலந்து நிற்குமாறு அறிக.

இத்துணையும் முறையாமாறு காட்டப்பட்டது. எழுத்துக்களுக்குப் பிறப்பு வடநூலார் சிறுபான்மை வேறுபடக் கூறுப, அஃது உச்சரிக்கும் ஒசை வேற்றுமைபற்றி எனக்கொள்க.

## முப்பால்து என்னும் தொகை

இனி, ‘எழுத்தெனப் படுப அகர முதல் னகர இறுவாய்’ என்றெழுபியாது, முப்பால்து என்னும் தொகை கூறியது ஏற்றுக்கு எனின், அது கூருக்கால், எழுத்து என்றற்கு உரியவை வகரம் தொடங்கி னகர இறுவாய்க்கிடங்த ஜங்குமேயோ? அகரம் தொடங்கி கூரம் கூருய்க்கிடங்த இருபதுமேயோ? அகரத்தைத் தனக்கு முதலாக உடைய ஆகாரமும் னகரத்தைத் தனக்கு கூருக உடைய ரகரமும் என்னும் இரண்டுமேயோ? அகரமு முதலும் னகரமும் இறுவாயும் என்னும் சொற்களேயோ? எனவும் பலவாற்றுன் ஜூயம் சிகழும் அன்றே? அவ்வையம் நிக்குதற்கும் இம் முப்பதுமே அன்றி வடமொழியிற் கூறும் எனை எழுத்துக்கள் எண்டுக் கொள்ளப்படா என்றற்கும் என்க.

## சார்பெழுத்து

ஒருமொழியைச் சார்க்கு வரும் இயல்பு அன்றித் தனித்து இயக்கும் இயல்பு தமக்கு இல என்றவின், அவை தம்மையே எடுத்து ஓதிக் காட்டலாகாமையின், வரும் குத்திரத்தான் அவற்றிற்கு வேறு வேறு பெயரிட்டு,

“அவைதாம்  
குற்றிய லிகரம் குற்றிய ஊகரம்  
ஆய்தம்”

(தொல். நான்மரபு, 2)

என்றும், அம்முன்றும் புள்ளி பெறுதல்பற்றிப் பொதுப்பெயராக,

“முப்பாற் புள்ளியும்”

(தொல். நான்மரபு, 2)

என்றும், அவை தனித்து எழுதப்படா ஆயினும் மொழியொடு சார்த்தி எழுதப்படுதலின், எழுத்து என்னும் குறியீட்டிற்கும் உரிய என்பார்,

“எழுத்தோ ரன்ன”

(தொல். நான்மரபு, 2)

என்றும் ஓதினார். முற்றியல் இகர உகரங்களோடு இவற்றிடை வேற்றுமை தெரிக்கு கோடற்பொருட்டு இகரம் உகரம் என்றெழுபியாது,

தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி நல

“குற்றிய விகரக் குற்றிய ஒகரம்”

(தொல். நூன்மரபு, 2)

என்றார்.

கேண்மியா, வரகு என்பனவற்றின் இகரமும் உகரமும், போலும் என்புழி அரைமாத்திரையாய் சின்ற மகரம், போன்ம் என லகரம் னகரமாய்த் திரிந்து, ஈரொற்று உடன்னின்ற காரணத்தாற் பின்னர்க் கால்மாத்திரையாய் சின்றூற்போல, முன்னர் ஒரு மாத்திரையாய் சின்று, பின்னர் ஒரு காரணம்பற்றி, அரைமாத்திரை ஆகாது, மகரமும் வல்லெழுத்தும் ஆசிய மெய்யெழுத் தினைச் சார்ந்து, என்றும் அரைமாத்திரையாயே சிற்கும் ஒரு தன்மைய ஆயினும், அப்பெற்றி உணராது, இவை அரைமாத்திரை பெறுதல் மகரக்குறுக்கம் போலச் செயற்கையாற்போலும் என்று உலகமலையாமைப்பொருட்டு இவை இங்ஙனம் ஆதல் இயல்பு என்பார், குற்றிகரம் குற்றிகரம் என்றெழுழியாது, குற்றிய விகரக் குற்றியலுகரம் எனக் குறி இட்டார். இக்குறியிடும் உணராதார் ஒருமாத்திரையாய் சின்ற குற்றெழுத்துக்களே இடமும் பற்றுக்கோடும் சார்ந்த காரணத்தால் அரைமாத்திரையாய்க் குற்றியல் இகரம் குற்றியல் உகரம் என சின்றன எனக் கூறித் தமது அறியாமையைப் புலப்படுப்பர். ஆசிரியர்,

“குற்றிய ஒகரமும் அற்றென மொழிப”

(தொல். புண. ந.)

என்னுஞ் சூத்திரத்தாற் குற்றியல் உகரமும் புள்ளிபெற்று சிற்கும் என முற்றுகரத்தோடு இதனிடை வரிவடிவினும் வேற்றுமை தோன்றக் கூறி, உம்மையாற் குற்றியல் இகரமும் புள்ளி பெற்று சிற்கும் என்று ஓதினமையானும்,

“குற்றிய விகரம் சிற்றல் வேண்டும்”

(தொல். மொழிமரபு, 5)

எனவும்,

“குற்றிய ஒகரம் வல்லா ஹர்க்கே”

(தொல். மொழிமரபு, 5)

சிற்றல்வேண்டும் எனவும், கூறியது அன்றி இவைபற்றி மாத்திரை குறுகும் என்னுமையானும்,

நடு தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

“புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே”

(தொல். மொழிமரபு, 2)

“ஆயிர மூன்றே உகரக் குறுகிடன்”

(தொல். குற்றியலுகரப்புணரியல், 5)

என்பழியும்,

“யகரம் வருவழி இகரக் குறுகும்”

(தொல். குற்றியலுகரப்புணரியல், 6)

என்பழியும்,

“கொங்கலர் பூம்பொழில் குறுகினர் சென்றுழி”

“தீவினை முதிர்வலைச் சென்றுபட்ட டிருக்த  
கோவலன் றன்னைக் குறுகின ஞாகி”

“கோயின் மன்னைக் குறுகினள் சென்றுழி”

“கீக்கிற நெறாடங் குறுகுங்காற் றன்னேனுங் தீ”

“ஆறங் குறுகா ரறிவுடையார்”

என்பழிப்போலக் குறுகுதல் அனுகுதல் எனவே பொருள்படும் ஆகலானும், அவ்வாறு அன்றிக் குறைதலே பொருளாயினும் ‘குற்றுயிர்’ ‘குற்றெழுத்து’ என்றாற்போலத் தம்மின் மிக்கிசைக் கும் எழுத்துக்களை கோக்கிக் குறுகும் என்றார் எனவே படும் ஆகலானும், அங்குனம் கொள்ளாக்கால்

“எல்லா விதியும் உகர நிறையும்”

என்பழிப் புணர்ச்சிக்கண் முற்றுகரமாய் நிற்கும் எனப் பொருள் பட்டு, இச் சூத்திரம் மாறுகொளக் கூறலாய் முடியும் ஆகலானும், குற்றியல் இகரமும் குற்றியல் உகரமும் ஆய்தம்போல வேறு எழுத்தே ஆவன அன்றி, ஒருமாத்திரையாய் நின்ற இகர உகரக்களே மகரக் குறுக்க முதலியனபோல ஒருகாரணம்பற்றி அரைமாத்திரையாய் நின்றன அல்ல என்பது தெற்றென உணராக.

அற்றேல், ஜகாரக் குறுக்கம் மொழி இடை கடைகள் என்னும் இடம் காரணமாகக் குறுகி இசைப்பது போலக் குற்றியல் இகரக் குற்றியல் உகரக்களும் இடமும் பற்றுக்கோடும் காரணமாகக் குறுகி இசைத்தலின், இவற்றை இயல்பு என்றது என்னை? எனின், அறியாது கடாயினும். அவை காரணமாகக்

குறகி இசைப்பனவாயின், இங்கு, எது, தாது என்னும் வட மொழி இறதிடுகரமும் அவ்விடமும் பற்றுக்கோடும் உட்டமையின் அவை காரணமாகக் குறகி இசைத்தல்வேண்டும்; காரணம் உள்வழிக் காரியம் உண்டாதல் ஒருதலை ஆகவின். அங்குனம் இசையாமையின், இடமும் பற்றுக்கோடும் குற்றியலிகரக் குற்றிய லுகரங்கள் நிற்றந்துச் சார்பு ஆவனவே யன்றிக், குறகி இசைத்தற்குக் காரணம் ஆகா எனக் கொள்க. அஃதேல், வட மொழியின் அறவுகையிடமும், வல்லெழுத்துப் பற்றுக்கோடும் குற்றியல் உகரத்திற்குச் சார்பு ஆகாமையின் இலக்கண வழுவாம் பிற எனின், ஆகாது; குற்றியல் உகரம் இடமும் பற்றுக்கோடும் சார்ந்து அன்றி நில்லாது என்றது அல்லது இடமும் பற்றுக்கோடும் குற்றியல் உகரத்திற்குச் சார்பாய் அல்லது வாரா என்னும் யாப்புறவு இன்மையின். குற்றியல் உகரம் தயிழ்ச் சிறப்பெழுத்து ஆகவின், வடமொழியின் வாராது ஆயிற்று. இக் குற்றியல் இகரக் குற்றியல் உகர உண்மை அறியாத உரையாசிரியர்,

“இடைப்படித் குறகும் இடனுமா ருண்டே”

என்பதற்கு இடைப்படினும் குறகும் என உம்மையை மாற்றி, இறங்ததுதழித்து ஆக்குவர். அஃது ஆசிரியர் கருத்தொடு முரணும் என்பது இக் கூறியவாற்றுன் அறிக. இன்னும் புணர்ச்சி வேற்றுமைபற்றி வேறு ஆயிற்று என்பார்க்குக் களவு, கனவு முதலியவற்று, உகரமும் புணர்ச்சி வேறுபட்டுக் குற்றியல் உகரத்திற்கு உரிய விதி முழுவதுலம் பெறுதலின், அதனையும் குற்றியல் உகரம் எனக் கோடல்வேண்டும்; அவ்வாறு கொள்ளாமையின், அவர்க்கும் அது கருத்தன்று என மறுக்க.

காட்டு கூட்டு என ஆய் குறைங்து நின்ற ஏவல் வினைச் சொற்களின் வரும் உகரத்தை வினைக்கண் வரும் முற்றுகரம் என்பாரும் உளர். ஆசிரியர்,

“குற்றிய லுகரத் திறதியு முனப்பட”

எனவே எடுத்து ஓதினமையானும், புணர்ச்சிக்கண் முற்றுகரத் திற்கு உரிய செய்கை பெருமையானும், அஃது உரையன்று எனக்.

இக் குற்றியல் இகரக் குற்றியல் உகரங்களை முற்றியல் இகர உகரங்களின் குறுக்கம் என்றவர் ஆய்தத்தினையும் அவ்வாறு ஒன்றன்குறுக்கம் எனக் கூற மறந்தார்போலும்.

இனிக் குற்றியலூகரம்,

“ஆயிரு மூன்றே உகரக் குறுகிடன்”<sup>1</sup>

என்பதனான் இடவேற்றுமைபற்றி அறுவகைப்படிம் என்றும், கெட்டெழுத்து ஏழும் ஆய்தம் ஒன்றும், உயிர் பண்ணிரண்டும், வல்லெழுத்து ஆறும், மெல்லெழுத்து ஆறும், இடையெழுத்து ஆறும் என்னும் அவற்றின் பகுதி முப்பத்தெட்டஞுள், இடையெழுத்துக்களுள் வகரம் வல்லெழுத்துக்களோடு தொடராமையானும், உயிரெழுத்துக்களுள், ஒளகாரம் மொழியிடை இறுதி களின் வரப்பெறுமையானும், அவ்விரண்டும் ஒழித்து எனை முப்பத்தாறும் இடவேற்றுமைபற்றிய விரிபாம் என்றும் கூறுவாரும் உளர்.

இனி, நாகு, காசு என்புழியும், நீடாது குறுகாது என்புழியும் கெட்டுயிர் இறுதிக் குற்றுகரமே ஆகவும், நாகு என்பதனை கெடில் இறுதிக் குற்றுகரம் எனவும் நீடாது என்பதனை உயிர்த் தொடர் மொழிக் குற்றுகரம் எனவும் ஆசிரியர் கொண்டது, சுரேழுத் தொருமொழி எனவும் இரண்டனை இறந்த தொடர் மொழி எனவும் பகுத்துணர்ந்து கோடற்பொருட்டு ஆயினும், ஏழுத்தான் வேறுபாடு இன்மையின், அவ்வாறு ஆணையாற் கொள்ளாது, ஆசிரியர், ஈற்றயவின் ஸின்ற எழுத்தை இடமாகக் கொண்டாற்போல ஈற்றயவில் ஸின்ற அசையை இடமாகக் கொண்டு, அவற்றுள், அது இது முதலிய முற்றுகரத்தை நீக்குத் தற்குக் குற்றெழுத்துத் தனியே வரும் அசை ஒன்றனையும் ஒழித்து, எனை ஏழையையினையும்,

“கெடிலே குறிவினை குறினெடில் என்றியை ஒற்றெழுடு வருதலொடு குற்றெழுற் றிறுதியென்று ஏழுகுற் றகரக்கு(கு) இடனென மொழிப்”

என்பதோர் குத்திரம்பற்றி ஏழிடம் எனக் கோடும் என்பார்க்குப் பின்னுக்குச், சண்ணும்பு, பட்டாங்கு, வினோயாட்டு, இறும்புத் முதலியனவும், ஆய்தங் தொடர்க்கணவும், கெட்டெடாற்று இறுதி, கெடில் இறுதிக் குற்றுகர முதலியனவும், குற்றெழுற்று இறுதிக் குற்றுகரமுமாய் அடக்குமேனும், போவது வருவது, ஒன்பது முதலியன அடக்காமை யறிக. கெடில் முதலாயினா, ஈற்றயவில் கிற்றல்வேண்டும் என யாப்புறவு இன்மையின், முதற்கண் கிற்பி

1. தொல். ஏழுத்து. குற்றியலூகரப் புணரியல் கு. க.

னும் ஈற்று உரம் அவற்றிறதி ஆதல் அமையும் எனக்கொண்டு, போவது முதலியனவும், கெடில் இறதி முதலியனவாய் அடக்கும் என்பார்க்கும், அங்கனம் பாகுபடுத்துக் கருவி செய்ததனாற் போக்கு பயன்.இன்று என்பது.

இனி, இம் மூன்றுமே அன்றி உயிர்மெய் முதலியவற்றை யும் சார்பெழுத்து என்பாரும் உளராலோ எனின், ஆல் என்புழி உயிர் மூன்றூம், மெய் பின்னும் நின்று மயக்கினாற்போல, லா என்புழியும், மெய் மூன்றூம் உயிர் பின்னும் நின்று மயக்கினாலே அல்லது, உயிரும் மெய்யும் ஆகிய தம் தன்மை திரிக்கு வேறு ஆகாமைக்கு,

“மெய்யோ டியையினும் உயிரியல் திரியா”<sup>1</sup>

என்ற ரூடக்கத்துச் சூத்திரங்களே சான்று ஆகலான், உயிர் மெய் ஆகிய காலத்தும் குறின்மை கெடின்மை என்னும் உயிரிற் தன்மையும், வன்மை மென்மை இடைமை என்னு மேய்த்தன்மையும் தம் இயல்பிற் நிரிவு படாமையானும், உடன்மேல் உயிர்வங் தொன்றுதல் பொன்மணிபோல இயல்பு புணர்ச்சியே ஆம் என்ப ஆகலானும், ஒற்றுமை நயத்தான் உயிர்மெய் என்பதனைத் தகர ஞாழல் போல உம்மைத்தொகை நிலைக்களத்துப்பிறங்க அன்மொழித்தொகை என்பார்க்குத், தகரமும் ஞாழலுங்கூடிய சாந்து பின்னர்த் தகரமு ஞாழலும் ஆகாதவாறுபோல, மெய் உயிர் நீங்கிற நன்னுரு ஆதல் பொருங்தாமையானும், ‘துணங்கை’ என்பது மெய்ம்முதல் உயிர் ஈறு மெய்ம்மயக்கம் எனவும், வரகு என்பது உயிர்ததொடர்மொழிக் குற்றியல் உரம் எனவும் கொள்வதன்றி, உயிர்மெய் முதல், உயிர் மெய்யீறு உயிர்மெய் மயக்கம், உயிர்மெய்த் தொடர்மொழிக் குற்றியல் உரம் எனக்கொள்ளாமையின், ஒற்றுமையயம்பற்றி ஒன்று என்பதனால் ஒரு பயன் இன்மையானும், மெய்கள் எல்லாம் உயிர்வங்கு ஒன்றுது, தனித்து நின்றவழியே மாத்திரை கொள்ளவும் எழுத் தெண்ண வும் படும் என்பது அவற்று இயல்பாகவின், அதுபற்றி ஒன்று எனல் வேண்டாமையானும், அவ்வியல்பு அறிக்கு கோடற்குத் தனித்து நின்ற மெய்யை ஒற்று எனவும், புள்ளி எனவும் உயிரோடு கூடிய மெய்யை உயிர்மெய் எனவும் சிறப்புப்பெயர் இட்டு ஆளுதல் ஆசிரியர் கருத்தாகலானும், உயிரோடு கூடிய இடத்து வரிவடிவு வேறுபடுதலின், அதுபற்றிப்,

1. தொல், எழுத்து, நான்மரபு, கு. 50.

“புள்ளி யில்லா எல்லா மெய்யும்”

(தொல். எழுத்து. நான்மரபு, கன)

என மெய்மேல் வைத்துச் சூத்திரம் செய்து வடிவு எழுத்து இலக்கணம் கூறினார் அன்றி, ஒவி எழுத்து இலக்கணம் வேறு படக் கூருமையானும், அளபெடை சார்பு எழுத்து என வேறு காமை முன்னர்க் காட்டப்பட்டது ஆகலானும், ஜகாரக் குறுக்க முதலியன ஒரு காரணம்பற்றிக் குறுகின ஆகவிற் சிறுமரம் பெருத்துழியும் பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரம் ஆகாத வாறுபோல வேறு எழுத்து எனப்படா ஆகலானும், வடநூலாரும் வடவெழுத்தள் உயிரெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும், ஒற்றெழுத்தின் இறுதிக்கண் வைத்த இரண்டும் ஆகிய நான்கு எழுத்தும் வல்லெழுத்தின்முன் மெல்லெழுத்து வங்து மயக்குழி அவ்வாவ் வல்லெழுத்தோடு ஒப்ப இடையே தோன்றும் எனப் பட்ட வியம எழுத்தும் என்னும் இவை மாத்திரையே சார்பு எழுத்து என வேறு கோடலன்றி, உயிர்மெய், உயிரளபெடை, ஜகாரக் குறுக்கம் முதலிய எழுத்துக்களைச் சிறிது திரிந்தமை பற்றி வேறு எழுத்து என யாண்டும் கொள்ளாமையானும், அது பொருங்தாது என மறுக்க. வன்றெருடர்மொழிக் குற்றியலுகரம் வல்லெழுத்து வருவழிக் கால் மாத்திரையாய்க் குறுகுதலின், அதுபற்றி அதனைக் குற்றியல் உகரத்தின் வேறு என்னுமையின், அவர்க்கும் அது கருத்து அன்றுபோலும் என்க.

இன்னும் அவர் ஜகாரம், மொழிமுதற்கண்ணும் குறுகும் எனவும், கை, பை முதலியனவும் பொருளைச் சுட்டியவழிக் குறுகும் எனவும் கூறினார். இடையன், மடையன், தினை, பனை என்புழிக் குறுகுதல்போல “வைகலும் வைகல் வரக் கண்டும்” என்புழி ஜகாரம் முதற்கண் குறுகாமை செவி கருவியாக உண ரப்புதலானும், அன்றியும் “வைகலும் வைகல்” என்புழிக் குறுகுமாயின் வைகல் என்பதனைக் குறிவினை ஒற்று என்று அசைத்தல் வேண்டும்; வேண்டவே, வேண்டளை சிதைதலானும்,

“மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவேறிசைப்பினும் எழுத்தியல் திரியா என்மனூர் புலவர்”

(தொல். எழுத்து. மொழி. 20)

என எல்லா எழுத்திற்கும் பொதுப்படக் கூறிய விதியோடு முரணி, ஜகாரம் தெரிந்து வேறு இசைத்தற்கண் திரியாது என வும், மொழிப்படுத்து இசைப்பின் யாண்டு வரினும் திரியும் எனவும் கூறுதல் பொருங்தாமையானும்,

“இரள பாகும் இடனுமா ருண்டே”<sup>1</sup>

என்ற உம்மையான் தீரளபு ஆகா இடனுமா ருண்டு என்பது தானே பெறப்படுதலானும், ஈண்டு இடமாவது, மொழி முதல் இடை கடை என மூன்றே அன்றி வேறு இன்மையானும், ஜகாரம் மொழி முதற்கண் குறுகாது எனவே கொள்க. ஈண்டுக் காட்டிய ஏதுக்களானும், ஆசிரியர் ஒதாமையானும், பிறகும்,

“குறுகிய மூவுயிர்”<sup>2</sup>

என்றே மொழிதலானும், ஒளகாரக்குறுக்கம் என ஒன்று இன்மை உணர்க. இஃது உரையாசிரியர் உரையானும் அறிக. எழுத தின் குறுக்கமாவது ஓதிய முயற்சியின் மெலிதாக உச்சரித்தல். வடதுலாரும் இலகூச்சாரணம் என்பர்.

குத்திரப் போருள்ளிலை ஒருவகையான் முடிந்தது.

## இனிச் சென்முடிபு ஆமரு :

‘எழுத்து’

‘எழுதப்படுவது’ என்னும் பொருட்கண் எழுத்து என்னும் முதனிலை உரிச்சொல்லின் மூன்னர்க் செய்ப்படு பொருண்மை உணர்த்தும் ஜகார விகுதி புணர்ந்து,

“செய்யா என்னு மூன்னிலை வினைச்சொல்”<sup>3</sup>

என்னுஞ் சூத்திரத்து ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல்’ என்னும் உத்தியால் அவ் ஜகாரம் கெட்டுக் கெட்டவழித் தகரம் இரட்டித்து, எழுத்து என முடிந்தது.

இவ்வாறு அன்றி எழுத்து என்னும் முதனிலை எழுத்து எனத் தானே திரிந்து சின்றது என்றும், அஃது ஆகுபெயராற் செய்ப்படுபொருளை உணர்த்திற்று என்றும் கூறுவாரும் உளர். அது பொருந்தாது. ஒரு காரணம் இன்றித் திரிதல் கூடாமையானும், நடவா கரு செ முதலிய முதனிலை எல்லாம் விகுதியோடு அன-

1. தொல். எழுத்து. மொழிமரபு, கு. உ.ச.

2. யாப்பருங்கலக்காரிகை உறுப்பியல், கு. க.

3. தொல். சொல். எச்ச இயல், கு. ட.ச.

நித் தனித்து இயங்கல் ஆற்றுமையானும், இம் முதனிலைகள் உரிச்சொல் ஆகவிற் பெயர்த்தன்மைப்பட்டுமி அல்லது ஆகு பெயராதற்கு ஏலாமையானும் என்பது. அஃதேல், நட வா உண் தின் என்றற் றெட்க்கத்து முதனிலைகளே விகுதியொடு புனராது, தனித்து சின்று ஒசை வேறுபாட்டான் முன்னிலை யேவல் ஒருமை எதிர்கால வினை முற்றுப் பொருண்மை உணர்த் தினவாலோ எனின்: அற்றன்று; நடவாய் வாராய் உண்ணுய் தின்னுய் என்றற் றெட்க்கத்து முன்னிலை ஏவல் ஒருமை எதிர்கால வினைமுற்றுச் சொற்கள்,

“செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்  
செய்யென் கிளவி ஆகிட னுடைத்தே”<sup>1</sup>

என்னுஞ் சூத்திரத்தால் ஆய் என்னும் விகுதி குன்றி, நட வா உண் தின் என்றற் றெட்க்கத்தனவாய் சின்றன அல்லது, முதனிலைகளே ஒசைவேறுபாட்டான் அவ்வாறு சின்றன என்பது படாமையின். அது,

“செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்”<sup>1</sup>

என்னுஞ் சூத்திரத்திற் கேளுவரையர் கடா விடைகளான் விளங்கக் கூறியவாற்றிருநும் அறிக.

இனி உரையாசிரியர் முதலியோர் செய்யாய் என்னும் எதிர்மறை வினைச்சொல்லே செய் என்னும் பொருளும் தரும் என்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாக உரைத்தார். அஃது ஆசிரியர் கருத்தாயின்,

“செய்யா யென்னும் எதிர்மறை வினைச்சொற்  
செய்யென் பொருளும் தருமிட னுடைத்தே”

எனச் சூத்திரஞ் செய்வர். அவ்வாறு அன்றி,

“முன்னிலை வினைச்சொற்  
செய்யென் கிளவி ஆகிட னுடைத்து”

எனச் சொல்லே பற்றிச் சூத்திரம் செய்தலானும், அன்றிச் செய்யாய் என்னும் எதிர்மறை வினைச்சொல்லே செய் என் பொருளும் தரும் என்பது கருத்தாயின், செய்யீர் என்பதும் செய்யும் என்னும் ஏவற்பொருள்பட வருதலிற்,

1. தொல். சொல். எச்ச இயல், கு. டி.

“செய்யீ ரென்னு முன்னிலை வினைச்சொலும்  
செய்யுமென் கிளவி ஆகிட னுடைத்தே”

எனச் சூத்திரம் செய்யாமை குன்றக் கூறலாய் முடியும் ஆகலானும், இரண்டும் வடிவான் ஒப்பினும், செய்யாய், செய்யீர் என்னும் ஏவல் வினைச்சொற்கள் முதனிலையும் ஈறுமாய்ப் பகுக்கப்பட்டு நிற்றலும், செய்யாய் செய்யீர் என்னும் எதிர்மறைவினைச்சொற்கள் முதனிலையும் ஈறுமாய்ப் பகுக்கப்பட்டு நிற்றலும், எதிர்மறையுணர்த்தும் ஆகார இடைஞிலை கெட்டு நிற்றலும் ஆகிய வேறுபாடு உடைமையானும், அவ்வரை போவி உரை என்க. செய்கிலன், செய்யலன் என்புழிப்போலச் செய்யாய் என்புழியும் எதிர்மறைப்பொருள் உணர்த்துதற்கு ஓர் இடைஞிலை உண்டு எனக் கொள்க. அஃது ஆகாரம் ஆதல், செய்யாது, செய்யாத, தெருளாதான், அருளாதான் என மெய்ம் முதலாகிய விகுதி யொடு புணரும் சொற்களிற் கண்டுகொள்க. செய்யான், செய்யேன், செய்யாய் என உயிர் முதலாகிய விகுதி புணர்வழி அவ்வாகாரஞ் சந்திநோக்கிக் குன்றியதேயாம் என்பது. விரிவநீசீ ஒரு மொழி இலக்கணம் கூறுதொழிந்த ஆசிரியர்,

“செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்”

எனச் சூத்திரம் செய்தது இங்கிரனவாய் வருவன எல்லாம் அவ்வால் வேறுபாடு உணர்த்து இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாக முடித்துக்கொள்ளப்படும் என்று உய்த்துணர்த்து கோடற் பொருட்டேயாம் ஆகலானும்,

“சொல்வரைங் தறியப் பிரித்தனர் காட்டல்”

தொல். சொல். எச்ச இயல், கு. ச. எ.

என முடிவின்கண் ஆணை தந்தமையானும், சேனுவரையரும் இவ்வாறே தோல்காப்பியம் முதலிய சில மொழிகளை ஆண்டாண்டுப் பிரித்துப் புணர்த்துச் செய்கை செய்து முடித்தார் ஆகலானும், இன்னேரன்னவை எல்லாம் இவ்வாறே முடிக்கும் இயல்பு அறிந்து முடித்துக்கொள்க என்பது தொல்லாசிரியர் துணிபு என உணர்க. வடமொழியுள்ளும் ஆசிரியர் பாணினியார் எட்டு அத்தியாயத்துள், விகுதி மாத்திரைக்கே மூன்றத்தியாயக் கூறி, விகுதிப் புணர்ச்சிக்கட்டபடும் செய்கை முதலியனவும் வேறு கூறினார். அவற்றுள்ளும் அடங்காது எஞ்சிநின்ற சொற்களைப் பின்னுள்ளோர் இலக்கியம் கண்டதற்கு இலக்கணமாகவே ஏற்ற பெற்றி அறிந்து புணர்த்துச் செய்கை செய்து முடித்துக் காட்டியவாறும் அறிக.

ஊன், தீன், கோள் என்றுற்போல்வனவும் செயப்படு பொருண்மை உணர்த்தும் ஜகார விகுதி புணர்த்து கெட்டு, முதல் நீண்டு நின்றன. திரை, நுரை, அலை, தளிர், பூ, காய், கனி என்றுற்போல்வன விளைமுதற் பொருண்மை உணர்த்தும் இரச விகுதி புணர்த்து கெட்டு நின்றன. “கெடுவாக வையாது” என்பழிக் கெடுவென்பது புடைபெயர்ச்சியை உணர்த்தும் தல் விகுதி கெட்டு நின்றது. கேடு என்பது அவ்வாறு ஆய், முதல் நீண்டு நின்றது எனக் கொள்க. ஏனையவும் இவ்வாறே ஏற்ற பெற்றி அறிந்து முடித்துக்கொள்க. திரை, நுரை, அலை, தளிர் என்றுற்போல்வன விகுதி குன்றி முதல்ஸிலை மாத்திரையாய் நிற்றல்பற்றி, இவற்றை முதன்ஸிலை விளைப்போயர் என வழங்குப. ஜகார விகுதி செயப்படு பொருண்மை உணர்த்துதல், நடவடிகை, உடுக்கை, தொட்டை, விடை என்றுற்போல்வனவற்றுள்ளும், இரச விகுதி விளைமுதற் பொருண்மை உணர்த்துதல், சேர்ந்தாரைக்கொல்லி, நூற்றுவரைக்கொல்லி, நாளோதி, நூலோதி என்றுற்போல்வனவற்றுள்ளும் காண்க. இவ்விகுதிகள் சிறுபான்மை பிற பொருள் உணர்த்தியும் வரும். வடதுலாரும் விளைப்போயர் விகுதிகள் கூறிய சியமம் தப்பிப்பிற பொருள் உணர்த்தியும் வரும் எனக் கொள்வர். உடுக்கை என்பது உடுக்கப்படும் பொருளை உணர்த்துங்கால் ஜகார விகுதித்து என்றும், உடுத்தல் எனப் புடைபெயர்ச்சியை உணர்த்துங்கால் கை விகுதித்து என்றும் தெரிந்து உணர்த்துகொள்க.

அற்றேல், இவ்வொரு மொழி முடிபு இலக்கணம் ஆசிரியர்க்குருமை துன்றக்கூறல் ஆம் பிற எனின், இந்தீராஜுக்குப் பிருகற்பதி இவை வழு; இவை வழுவில்லன என வடமொழிகளைத் தளித்தனி எடுத்து ஓதலுற்றுர்க்குத் தேயில் யாண்டில் ஆயிரம் யாண்டு சென்றது; சென்றும் சொற்கள் முடிந்தில என மாபாடியத்துள் ஆசிரியர் பதஞ்சலியார் எடுத்தோதினார். தமிழ்மொழியும் அவ்வாறு பெருகிக்கிடத்தவின், அவற்றை இவை வழு; இவை வழுவில்லன எனத் தளித்தனி எடுத்து ஓதப்புகின், முடிவு பெறுத. ஆசிரியர்க்கு ஒருவாற்றுன் முடிவு பெறினும், சின்னுட்பல்பிணிச் சிற்றறிவினேர் அவற்றைக் கற்பதற்கே ஆயுள் போதாவாம். ஆகவே, அவற்றைக் கற்றுப், பல குடன் பயின்று, பிறர்க்கு உரைத்துக், கல்வி சிரம்புமாறு இல்லை ஆகலான், அவ்வாறு கூறுது, சிலவற்றைப் பொதுவிதியானும், சிலவற்றைச் சிறப்புவிதியானும், சிலவற்றை எடுத்தோத்தானும்,

சிலவற்றை இலேசானும், சிலவற்றைப் புறனடையானும், சில வற்றை உத்திவகையானும் உணர்த்துகொள்ளுமாறு தொகுத்து நூல் செய்தார் ஆசிரியர் ஆகவின், ஆகாது<sup>1</sup> என்க.

அற்றேல் அஃது ஆக ; நட வா முதலிய முதனிலைகளை உரிச்சோல் என்றது என்னை ? நடத்தலைச் செய்தான் என உருபு ஏற்று சிற்றவின் பெயர்ச்சொல்லேயாம் ; அஃது அல்லாக்கால் வினை உணர்த்துதலின், வினைச்சொல் எனப்படுமாலோ எனின், அறியாது கடாயினும். என்னை ? “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” ஆக, அவற்றைப் பெயர் வினை இடை உரி எனப் பாகுபாடு செய்தது, உயர்தினை அஃறினை என்றத் திடுக்கத்தன போலப் பொருள் வேறுபாடுபற்றிக் கருவிசெய்தற்பொருட் டன்றே ? | அவற்றுட் துறிப்பும் பண்பும் இசையும் பற்றி வருவன் எல்லாம் ஒரு சிகரணவாக, அவற்றுட் சிலவற்றை உரிச்சொல் எனவும் சிலவற்றை வேறு சொல் எனவும் கோடல் பொருந்தாமையின், துறிப்பும் பண்பும் இசையும், துணப்பண்பும் தோழிற்பண்பும் என இரண்டாய் அடங்கும். பொருள் இடம் காலம் சினை என்னும் கான்கும் பொருள் என ஒன்றும் அடங்கும். தொழிற்பண்பு வினை முதலிய காரகங்களாற் புடை பெயருக்கால் அது வினை எனப்படும். இங்ஙனம் ஆகவின் போநீளை உணர்த்தும் சோல் பெயர்ச்சோல் எனவும், துணப் பண்பும் தோழிற்பண்பும் ஆகிய போநுட்பண்டை உணர்த்தும் சோல் உரிச்சோல் எனவும், போநுட்புடைபெயர்ச்சி ஆகிய தோழிற்பண்டின் காரியத்தை உணர்த்தும் சோல் வினைச்சோல் எனவும், போநீளையும் போநுளது புடைபெயர்ச்சியை யும் தம்மானான்றித் தத்தம் துறிப்பாள் உணர்த்தும் சோல் இடைச்சோல் எனவும் பதுக்கப்பட்டன. | எல்லாம் போநுள் என்றற்க ஒரோவழி உரிமை உடைமையின், அதுபற்றிப் பண்பும் தோழிலும் போநுள் எனவும் படும் ஆகவின், அவற்றை உணர்த்தும் உரிச்சோல்லும் ஒரோவழிப் பெயர்ச்சோல் எனப் படும் ; இடைச்சோல்லும் ஒருவாற்றற் பெயரே ஆம். இக் கருத்தேபற்றி அன்றே ? ஆசிரியர்,

“சொல்லெனப் படுப பெயரே வினையென்று)  
ஆயிரண் டென்ப அறிந்திசி ஞேரே”<sup>2</sup>

எனவும்,

1. ஆகாது - குன்றக்கறல் ஆகாது.

2. தொல். சொல். பெயரியல். கு. ச.

“இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்று மென்ப”

எனவும் இவ்வாறு சூத்திரம் செய்ததாகும் எனக் கொள்க.

பெயர், பொருள் என்பன ஒருபொருட்கிளவி ஆகவின், பொருளை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் எனப்பட்டது. பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றவின், அதனை உணர்த்தும் சொல் உரிச்சொல் எனப்பட்டது. விளை என்பது பல பொருள் ஒரு சொல்லாய்த் தொழிற்பண்பினையும் அதன் காரியம் ஆகிய விளைவிக் முச்சியையும் உணர்த்தும். அவற்றுள், தொழிற்பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல் என அடங்கினாலையின், ஏனைக் காரியம் ஆகிய விளைவிக் முச்சியையும் உணர்த்தும். அவற்றுள், தொழிற்பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல் என அடங்கினாலையின், ஏனைக் காரியம் ஆகிய விளைவிக் முச்சியையும் உணர்த்தும். அவற்றுள், தொழிற்பண்பை உணர்த்தும் சொல் உரிச்சொல் எனப்பட்டது. பொருளை உது புடைபெயர்ச்சியையும் தம்மானன்றித் தத்தம் குறிப்பான் உணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் விளைச்சொற்களும் ஆகாது. அவற்றின் வேறுமாகாது இடைநிகரணவாய் நிற்றவின், இடைச்சொல் எனப்பட்டன. இது பாலைத் தினையை நடவு நிலைத் தினை என்றத்தோலுக் கொள்க.

போநுட்புடை பேயர்ச்சி ஆவது பேரநுட்பன்பின் புடை பேயர்ச்சி எனவே கோள்க. புடைபேயர்ச்சி எனினும், விளை நிகழ்ச்சி எனினும் ஒக்தம். இங்கால்வகைச் சொற்களுள்ளும் பண்பு உணர்த்துவன ஆகிய உரிச்சொற்கள் பல என்க. அற்று ஆகவின் அன்றே? ஆசிரியர்,

“வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா  
வெளிப்பட வாரா உரிச்சொன் மேன்”

(தொல். உரி, 2.)

எனச் சிலவற்றை எடுத்தோதி, இவ்வாறு வருவனவும் பல உள்; அவை எல்லாம் ஈண்டுக் கூறப்படுகின் முடிவு பெறு என்னும் கருத்தால்,

“பன்முறை யானும் பரங்தன வருஷம்  
உரிச்சொல் வெல்லாம்”

(தொல். உரி. : 500)

எனவும்,

தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

சகை

“இனைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின்”

(தொல். உரி. 500)

எனவும்,

“கிளங்கவற் றியலாற் பாக்குற வணர்தல்”

(தொல். உரி. 500)

எனவும் கூறியொழிந்தார் என்பது. இடைச்சொற்கு இவ்வாறு கூறுமையும் அறிக. இப்பெற்றி அறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே கூறுப.

நட வா முதலிய முதனிலைகளும் தொழிற்பண்பை உணர்த்தும் சொற்கள் ஆகவின், உரிச்சொல்லே ஆம் என வணர்க. அஃதேல், நடந்தான் என்பழி நடத்தலைச் செய்தான் என உருபு விரிந்தவாறு என்னை? எனின், அற்றன்று; நடந்தான் என்பதொரு மொழித்தன்மைப்பட்டு விற்றவின். அது நட வைத்தான் எனத் தன் சொல்லாற் பிரித்துக் காட்டப்படாமையின், நடத்தலைச் செய்தான் எனப் பிறசொல்லாற் காட்டி முடிக்கப்படும். நட என்பது தல் என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றவழிப் பெயர்ச்சொல்லாம் ஆகவின், ஆண்டு உருபு ஏற்றல் அமையும் என்க. வடநூலாநும் பிரியாத் தோகையைப் பிற சோல்லாற் பிரித்துக் காட்கே என்பர். இன்னும் விரிப்பிற பெருகும் ஆகலான் அமைக.

### நடுவுநிலைத்தினை

அற்றேல், அஃது அங்கனம் ஆக; பாலைத்தினை நடுவுநிலைத்தினை என்று ஆயவாறு என்னை? எனிற் கூறுதும். ஆசிரியர் யாதானும் ஓர் காரணம்பற்றியே குறியிட்டாருவது அல்லது வடத்துலார்போலக் காரணம்பற்றியதும் குறியிட்டு ஆளுதல் யாண்டும் இன்மையானும், ஆட்சி நோக்கிய குறி எனிற் குறியீடு எல்லாம் ஆட்சிப்பொருட்டே ஆகவின், ஆட்சி நோக்கிக் குறி யீடு; குறியீடு நோக்கி ஆட்சி என ஒன்றை ஒன்று பற்றுதல் என்னும் குற்றமாம் ஆகவின், ஆட்சி நோக்கிய குறி என்பது பொருந்தாமையானும்,

“நடுவுநிலைத் தினையே நண்பகல் வேணிலொடு முடிவுங்லை மருங்கின் முன்னிய நெறித்தே”

(தொல். பொ. அகம். க)

என்புழி நடவுளிலைத்தினை என்னும் சொல்லே தன்காரணம் இனிது விளக்கி நிற்றலானும், அது நடவு நிற்றல் காரணத்தாற் பெற்ற பெயர் என்பது பெற்றும். ஏனை நாற்றினையும் முறையானே கூறி இறுதிக்கண் ஒதுதலான் இஃது அவற்றின் வேறு என்பது விளங்குதலானும், எஞ்சி நின்றது பாலையே ஆகலானும், புறப்பொருள் கூறுக்கால்

“வாகை தானே பாலையது புறனே”

(தொல். பொருள். புறத். கா)

என நடவுளிலைத்தினை கூறும் தானத்திற் பாலை எனக் குறியிட்டு ஆகுதலானும், பாலைத்தினை நடவுளிலைத்தினை என்பன ஒரு பொருட்களை என்பதாலும் பெறப்பட்டது. படவே, அஃது எவற்றின் நடவு நிற்பது என்று அவாவுக்கால், என்னும் முறை மைக்கண் நடவு நிற்பது என்றல் பொருந்தாது; முதற் பொருள் முறைபற்றி மூல்லை முதலாக வைத்து எண்ணினார்; உரிப் பொருள் முறைபற்றியும் புறப்பொருள் முறைபற்றியும் குறிஞ்சி முதலாக வைத்து எண்ணப்படும், அம்முக்கூற்று எண்னும் முறைமயினும் பாலைத்தினை நடவு நிற்பது அன்றாகவின். இனி, ஏனை நால்வகை உரிப்பொருள்களினும் இடை இடையே பிரிவு சிகழ்தலின், அதுபற்றி நடவுளிலைத்தினை என்றார் எனின், புணர்ச்சியும் அவ்வாறு, இடை இடை சிகழ்தல்பற்றிக் குறிஞ்சியும் நடவுளிலைத்தினை எனல் வேண்டும் ஆகலானும், நடவண தாகிய எண்பகற்காலம் தனக்குக் காலம் ஆதல்பற்றி அங்கனம் கூறினார் எனின், நடவணது ஆகிய இடை யாமம் தனக்குக் காலம் ஆதல்பற்றிக் குறிஞ்சியும் அவ்வாறு கூறப்படும் ஆகலானும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு வைத்தல் பற்றிக் கூறினார் எனின், இருத்தல் இரக்கலும் அவ்வாறு ஆகவின், அதுபற்றி மூல்லை கெய்தல்களும் அவ்வாறு கூறப்படும் ஆகலானும், உலகியற்பொருள் ஆகிய அறம் பொருள் இன்பக்களுள், நடவணது ஆகிய பொருட்குத் தான் காரணம் ஆதல் பற்றி அங்கனம் கூறினார் எனின், பரத்தையிற் பிரிவு ஒதற் பிரிவு போல்வன ஏனையவற்றிற்கும் காரணம் ஆகவிற் பொருள் மாத்திரைக்கே காரணம் என்பது படாமையானும், அங்கனம் உரைப்பன எல்லாம் போலி என்று ஒழிக் கூறியிட்டவாறு எனின்,

“கடுவ இணக்கினை கடுவண தொழியப்  
படுதிரை வையம் பாத்திய பண்பே”

(தொல். பொருள். அம். 2)

என நிலம் பகுத்து ஓதுக்கால் கடுவணது எனக் குறியிட்டார் ஆகவின், அங்கனம் பதக்கப்படும் நிலங்களும் ஆகாது, அவற் றின் வேறும் ஆகாது தளக்கு உரிய நிலம் நடு நிகரித்ததாய் நிற்றல்பற்றி நடவுநிலைத்தினை எனக் குறியிட்டு ஆளுநலே ஆசிரியர் கருத்து என்க. அங்கனம் ஆதல்,

“மூல்லையுக் குறிஞ்சியும் முறைமையிற் நிரிக்கு  
நல்லியல் பழிக்கு கடுக்குதுய ருறத்துப்  
பாலை யென்பதோர் படிவக் கொள்ளும்”

(சிலப். காடுகாண் கா. அடி. கூச - கூச)

என்பதனுன் உணர்க. இங்கனம் குறியிட்டமையிற் பாலைக்கு நிலம் உண்டு என்பதாலும், அதனை ஏனை நிலங்களின் வேறு ஆக வைத்துப் பகுத்து என்றுதல் மரபு அன்று என்பதாலும் ஆசிரியர் கருத்தாதல் உணர்ந்துகொள்க. இவ்வண்மை உணராதார் பாலை சான்ற சுரம் நானிலத்துள் அடங்காது என வேறு வைத்து எண்ணி, ஆசிரியரோடு மாறுகொண்டு, நிலம் ஜுந்து எனத் தமக்கு வேண்டியவாறே கூறுப.

அஃது அங்கனம் ஆக; மூல்லை முதல் ஆக வைத்து எண்ணி யது முதற் பொருள் முறைபற்றி என்றதென்னை? காடுறை உலகம் முதல் வைத்து என்றுதலின் நிலமுதற்பொருள் கூறியதே; நிலமுறைபற்றி யன்று. இனிக் காலமுதற்பொருள் இரண்டானால் பெரும்பொழுது சூயிற்றிற்குரிய சிங்கவோரை முதல் வைத்து என்றுதல் முறை ஆயினும் தினைகள் ஒன்றும் பலவும் பெரும்பொழுது பெறுதலின், அம் முறைபற்றி முறை கோடல் பொருத்தம் அன்று. சிறுபொழுது காமத்திற்குச் சிறந்த இராக்காலத்தின் முற்கூறு முதல் வைத்து எண்ணியது முறை ஆயினும், ஏற்பாடு ஆகிய பின்பகலை இறுதிக்கண் வையா மையின், அதுவும் முறைபற்றிக் கூறியது அன்று. இங்கனம் ஆகலானும், வேறு காரணம் இன்மையானும், தலைவன் பிரிக் கூழித் தலைவி ஆற்றி இருத்தல் கற்பு ஆகவின், இல்லறத்திற்குக் கற்புச் சிறந்தமைபற்றி மூல்லை முதல் வைத்து எண்ணினால் எனவே கோடும் எனின், அது பொருந்தாது; ஏனைத் தினைகள்

## ஞெ தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தி

அவ்வாற்றன் முறை பெருமையானும், கந்தருவ வழக்கிற் கற் பினும் கனவு சிறந்தது ஆலோனும் என்பது.

இனி, ஸிலம்பற்றியும் பெரும்பொழுது பற்றியும் முறை கோடல் சாலாது ஆயினும், சிறுபொழுதுபற்றி முறை கோடல் சாலும் என்க. ஆண்டு ஏற்பாடு என்றது காள் வெயிற்காலையே ஆம். படுதல் உண்டாதல் என்னும்பொருட்டு. இப்பொருள் கானுதார் ஏற்பாடு பின்பகல் என மயங்கிக் கூறுப.

“இலமென் கிளவிக்குப் படுவரு காலை”

(தொல். எழு. புள்ளிமய. உக)

“இலம்பா டொற்கமா யிரண்டும் வறுமை”

(தொல். உரி. கூ)

என்னும் சூத்திரங்களின் நச்சினூர்க்கிளியாரும் படுதல் உண்டாதல் என்ற உரைத்தவாறு காண்க. எனவே, ஏற்பாடு என்றது ஞாயிற்றின் உதயம் என்றவாறு ஆயிற்று. தலைவன் பிரிந்துழித் தனித்திருந்த தலைவி இராக்காலம் முழுவதும் கொன்னே கழிந்தமைபற்றி இரங்குத்தற்கு உரிய காலம் அது ஆம் என்பார்,

“எற்பாடு நெய்தலாதன் மெய்பெறந் தோன்றும்”

(தொல். பொரு. அகம். அ)

என்றார். இனி இவ்வாறு அன்றி, வைகுறு விடியல் என்னும் வினைத்தொகையை வைகுறுவும் விடியலும் என உம்மைத் தொகை ஆக்கி, வைகறையை வைகுறு எனவும், காள் வெயிற்காலையை விடியல் எனவும் கொண்டு, இவ்விரண்டும் மருதத் திணைக்கு உரியன என்றும், பின்பகலை ஏற்பாடு எனக் கொண்டு, அது நெய்தற்கு உரித்து என்றும், இங்யனம் சிறுபொழுது அறுவகைப்படும் என்றும் உரைப்பாரும் உளர்.

“காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்

பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்”

(குறுங். செ. கூ)

என்னும் துறுந்தோகைப்பாட்டினுட்ப் சிறுபொழுது ஜங்தே கொண்டமையானும், பகல் எனவே பின்பகலும் அடக்கும்

## தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி ரூப

எனின், அதுபற்றி முன்பகலும் அடங்கும் என்றெழுபியாது, காலையை வேறு கூறினமையின், அது கருத்து அன்று ஆகலானும், ஆண்டும் வைக்கறையினையே விடியல் என்றமையிற் காலையை விடியல் என்றல் பொருந்தாமையானும், இதனாலே

**“விடியல்வெங் கதிர்காயும்”**

(கவி. சடு)

என்புழி விடியற்பின்னர்த்து ஆகிய வெங்கதிர் என்பதே பொருள் ஆம் ஆகலானும், விடிதல் இருள் புலர்தல் என்னும்பொருட்டு ஆகவின், விடியல், புலரி, வைக்கற என்பன ஒருபொருட்கிளவில் ஆகலானும்,

**“ஷடுதல் காமத்திற் கிண்பம் அதற்கிண்பம்  
கூடி முயங்கப் பெறின்”**

(திருக்குறள், காம. ஷடல் உவகை செ. 50)

என்ப ஆகவின், ஷடல் இறுகிக்கட் கூடல் ஒருதலை என்பது பெறப்படுதலின், கற்புக்காலத்து நாள்வெயிற்காலையிற் புணர்தல் முறை அன்மையின், அக்காலத்தின் ஷடல் செல்லாமையானும், அடிசில் கைதொட்ட பின்னர்ப் பயம் இன்றிக் கழியும் பின்பகல் புராணக்கேள்வி முதலியவற்றுன் ஆதல், விளையாட்டு முதலிய வற்றுன் ஆதல் பொழுது போக்கப்படுவது அல்லது விதிக்கப் படும் கருமம் ஒன்றற்கும் உரித்து அன்மையின், அதனை ஒன்றாக வைத்து எண்ணிச் சிறுபொழுது அறுவகைத்து என்றல் பொருங்தாமையானும், ஆசிரியர், மூல்லை, குறிஞ்சி, மருதம், செய்தல், பாலை என முறை செய்தற்கு ஏது மாலை, யாமம், வைக்கற, காலை, நண்பகல் என்னும் சிறுபொழுதின் கிடக்கை முறையே அன்றி வேறு இன்மையானும், ஏனைத் தினைகட்டுக் கீறுபொழுது ஒரோவான்றே ஆகவின், மருத மாத்திரைக்கு இரண்டு கோடல் பொருங்தாமையானும், அஃது உரை அன்று என மறுக்க. வைத்து விடியல் : இராப்போழுது தன்னேடு கழிவுறுதற்கு ஏது வாகிய விடியல் என்க.

**“விளம்பழுங் கமழுங் கமஞ்சுழ் குழிசி”**

(நற்றினை. செ. 52)

என்னும் நற்றினையுள் வைகுறு புலர்விடியல் என்றதும் அப் பொருட்டு. அற்றைநாட்பொழுது தன் எல்லையோடு அறுதல் பற்றி வைக்கற எனவும்படும். வைகுதல் கழிதல் என்னும்

## ஒசு தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

பொருட்டு. “ஆடவின் னரவழும்” என்னுஞ் செய்யுளின் நக்கி னர்க்கினியாரும் “வைக்கிறோம் வைகின்றே” என்பதற்கு நாடோறும் கழியாகின்றது எனப் பொருளுரைத்தார். இவ்வாறு அன்றி மாலையும் இடை யாமமும் கழியும் துணையும் அக்கங்குல் வைகுறுதலின் வைகுறுவாயிற்று என்பார்க்கு, ஏனைப் பொழுது கரும் தமக்கு முன்னுள ஆகிய பொழுதுகள் கழியும்துணையும் நாம் வைகுறுதலின், அவையும் அப்பெயர்பெறுவான் செல்லும் என்ற ஒழிக். பெரும்பொழுது ஆறு என்றார்க்குச் சிறுபொழுதும் ஆறு என்றலே பொருத்தம் உடைத்து எனின், அக்கணம் கூறுவார்க்கு, மருத கெய்தல்கட்குப் பெரும்பொழுது எல்லாம் உரிய என்றார்க்குச் சிறுபொழுதும் எல்லாம் உரியவென்றல் பொருத்தம் உடைத்து எனல் வேண்டுதலின், அது கடா அன்று என விடுக்க.

உரிச்சொல் இயல்பு உளுக்கொள்றபொருட்டு, நால்வகைச் சொற்களும் தெரிக்கல் உற்றுழி இடைச்சொல் என்றதன் காரணம் கூறியதற்கு எடுத்துக்காட்டியபுகுஞ்து, இத்துணையும் விரிச்தது என்ற உணர்க. இவ்வாறு ஆகவின், எழுத்து என்றதற்கு ஈணுக் கூறியதே முடிபு எனக் கொள்க.

எழுத்து + எனப்படுப = ‘எழுத்தெனப்படுப’.

இனி யாசிரியர்,

“நூற்றன் கிளவி யொன்றுமுத லொன்பாற்  
சிறுசினை யொழிய இனவொற்று மிகுமே”

(தொல். எழுத்து. சங்க)

எனவும்,

“ஆறன் மருங்கிற் குற்றிய ஊகரம்  
சுறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும்”.

(தொல். எழுத்து. சங்க)

எனவும், நூறு என்னும் எண் முன்னும், ஆறு என்னும் எண் முன்னும் முறையே ஒன்று முதலிய எண்களும் ஆயிரமும் வந்து புணரிற் குற்றியல் உகரம் கெட நின்ற ஒற்றின்மேல் உயிர் வந்து ஒன்றி முடியும் என்றார். எனவே, ஓன்றின முடித்தல் என்பது ஒன்றைக் குற்றியல் உகர சுறும் உயிர் முதல்மொழி வந்து புணர்வழிக் குற்றியல் உகரம் கெட்டு நின்ற ஒற்றின்மேல் உயிர்

வந்து ஒன்றி முடியும் என்பதைக் கீழ்ப்பட்டது. ஆகவின், ஈண்டும் அவ்வாறே குற்றியல் உகரம் கெட நின்ற தகர ஒற்றின் மேல் ஏகர உயிர் வந்து ஒன்றி ‘எழுத்தெனப்படுப’ என முடிந்தது.

அஃதேல், நாகரிது என்பழி முன்னர்க் குற்றுகர ஒசையும் பின்னர் உயிர் ஒசையும் பெற்று அவ்விரண்டும் கூடி நின்றல்லது அப்பொருள் உணர்த்தல் ஆகாமையின், குற்றியல் உகரத்து இறதி முன்னும் புள்ளி ஈற்று முன்போல உயிர்முதல் மொழி வந்தால் அவ்வுயிர் ஏற்றுமுடியும் என்னுமோ? எனின், என்னும் என்னை? அங்கும் கூறுவார்க்குக் கதவழகிது, கனவழகிது என்பழியும் முன்னர் முற்றுகர ஒசையும் பின்னர் உயிர் ஒசையும் கூடி அல்லது அப்பொருளுணர்த்தல் ஆகாமையின், அவற்றையும் முற்றுகரத்தின்மேல் உயிர் ஏறி முடிந்தது எனக் கூறல் வேண்டும். அவ்வாறு அன்றி முற்றுகரம் கெட நின்ற ஒற்றின் மேல் உயிர் ஏறி முடியும் என்பதே எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது ஆகலானும், குற்றியல் உகரத்திற்கும் உயிர் என்னும் குறியீடு கொண்டமையின், ஒற்றின்மேல் அன்றி உயிரின்மேல் உயிர் ஏறுதல் பொருங்தாமையானும் நாகரிது என்பழி இதழ் சிறிது குவிதல் ஆகிய முயற்சி ஆண்டுப் பெறப்படாமையிற் குற்றியலுகர ஒசை ஆண்டு உண்டு என்றல் பொருங்தாமையானும், “ஆறன் மருங்கின்” என்ற ரெட்க்கத்துச் சூத்திரக்களோடு முரணுதலானும், யகரம் வருவழி இகரம் குறுகி உகரத்தின் மேல் ஏறி முடியும் என்னுது,

“இகரங் குறுகு முகரக் கிளவி துவரத் தோன்றுது”

(தொல். எழுத். ச40)

என்றார் ஆகலானும் என்பது. இங்கும் கூறிய ஆசிரியர் கருத்து நோக்காது, யாம் பிடித்ததே சாகிப்பேம் என்னும் கருத்தாற்

“புள்ளியொடு நிலையல்”

(தொல். எழுத். ச40)

என்பதே மாட்டெறிந்து

“குற்றிய ஊகரமும் அற்றென மொழிப”

(தொல். எழுத். ச40)

ஞூ தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

எனப் புணரியல் முதற்கட் கூறிய சூத்திரத்தினைப்

“புள்ளி யீற்றமுன் உயிர்தனித் தியலாது”

(தொல். எழுத். கநாசு)

என அவ்வியலின் இறுதிக்கட் கூறிய சூத்திரத்தோடு மாட்டெறிந்து பொருள் கூறி, ஆரூயிரம் நூற்றெட்டாண்டு முதலியவற் றிற்கும் சூத்திரக் கிடக்கைமுறை நோக்காது, சூற்றியல் உகரத் தைப் புள்ளியீற்றேடு தாங்கள் மாட்டெறிந்ததற்கு ஏற்பவே பொருள் உரைத்தார் மாட்டேற்ற முறைமை உணராத உரை யாசிரியரை யுள்ளிட்டோர் என உணர்க. இன்னும் “அவற்றுள் மெய்யீற்றலாம்” என்னுஞ் சூத்திரத்துன் அவ்வீற்றின் மெய்யீற்றமுதன் மொழி வந்தால் அஃது ஏற இடம் கொடுத்து நிற்கும் என்பதாகும் கூறினார் ஆயிற்று என உரைத்தார். இச் சூத்திரத்தால் இவ்விதியும் கூறினார் ஆயிற்றேல், “புள்ளியீற்றமுன்” எனச் சூத்திரம் செய்தது கூறியது கூறல்ல என்னும் சூற்றம் தங்குதற்கோ? எனக் கூறி மறுக்க.

‘எனப்படுப’

### செயப்பாட்டுவிளை

இனி, ‘எனப்படுப’ என்பது என் என்னும் முதனிலைமிதே செயப்படுபொருண்மை உணர்த்தும் படு என்னும் விகுதியும் அரசுச்சாரியையும் வந்து புனர்ந்து, எனப்படு என நின்றவழி, அதுவும் முதனிலைத் தன்மைப்பட்டு, மேல் வரும் அசர விகுதியும் பகர இடைநிலையும் பெற்று, எனப்படுப என முடிந்த பல அறி சொல்.

அற்றேல், என என்னும் செய என் எச்சம் படுப என்னும் வினைகொண்டு முடிந்தது என்றாற் படும் இமுக்கு என்னை? எனின், அறியாது கடாயினும். செய என் எச்சம் நிகழ்காலத் தின்கண் இது நிகழ்மாறிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருட்டாயும், இறக்காலத்திற் காரணப்பொருட்டாயும், எதிர்காலத்திற் காரியப்பொருட்டாயும் வரும். அங்குனம் இருவிளைப் பொருள் தாராது, தொழில் உறவுது ஆகிய ஒருவிளைப்பொருளே தங்து நிற்பது ஒன்று ஆலோனும் இருவிளை என்பார்க்குப் படு சொற் செயப்படுபொருள் உணர்த்தாது, வேக்கேர் விளை உணர்த்தல் வேண்டும்; அது பொருந்தாமையானும், “இல்வாழ்வா

வென்பான்<sup>1</sup> என்புழி எனப்படுவான் என விரித்தமையானும் யாம் கூறியதே முடிபு என உணர்க.

212

## பிறவினை

செய்வித்தான் என்புழியும், செய்வி என்று இயல்பாய் ஒரு சொல் இன்மையிற் செய் என்னும் முதனிலைமேல் ஏவற் பொருள்மை உணர்த்தும் விகர விகுதி வந்து செய்வி என நின்றவழி, அதுவும் முதனிலைத்தன்மைப்பட்டு மேல் வரும் ஜம் பால் மூலிடங்கட்கு உரிய விகுதிகளும், முக்காலமும் காட்டும் இடைநிலைகளும் பிற விகுதிகளும் ஏற்று ஸிற்கும். எழுந்திருந்தான், எழுந்திட்டான் என்புழி இரு இட என்பன பகுதிப் பொருள் விகுதியாய் முதனிலையோடு இயைதற்கு உரிய நூச் சாரியை பெற்று எழுந்திரு எழுந்திட என நின்றவழி, அவையும் முதனிலைத்தன்மைப்பட்டு, மேல் வரும் விகுதி முதலிய ஏற்று ஸிற்கும். இஃது அறியாதார் எழுந்திருந்தான் எழுந்திட்டான் என்புழி இருந்து இட்டு என்பனவே இடைச்சொல்லாம் என்பர். எழுந்திருக்கின்றன எழுந்திடுகின்றன என வெளைக் காலங்களோடு வருவழி இரு இட எனவே வேண்டுதலின், ஈண்டும் அவ்வாறே இறக்கால இடை நிலை ஏற்று நின்றன எனக் கொள்க. செய்துவிட்டான் செய்தொழில்தான் என்புழி விடு ஒழி என்பன ஒருதலை<sup>2</sup> என்னும் பொருட்கண் வந்த விகுதி. செய்துகொண்டான் என்புழிக் கொள் என்பது வினைப்பயன்<sup>3</sup> வினைமுதலைச்<sup>4</sup> சென்ற அடைதல் ஆகிய நற்போருட்டுப் போருட்கண் வந்த விகுதி. இதனை வடதாலார் ஆற்பனே பதம் என்ப.

போக்கு, பாய்ச்சி, ஜாட்டு, கடத்து, எழுப்பு, தீற்று என்புழிக் குகர முதலியன விப்பிப் பொருளின் வந்த விகுதி. உண்ணுவின்றன், உண்ணுகிடங்தான், உண்ணுவிருந்தான் என்புழி சில், கிட, இரு என்னும் சிகழ்கால இடைநிலைகளும் ஆகாரச் சாரியையும் புனர்ந்து, உண்ணுசில், உண்ணுகிட, உண்ணுவிரு என நின்றவழி, அவையும், முதனிலைத் தன்மைப்பட்டு, சிகழ்காலத்துள்ளும் முக்காலம் உண்மையின் அவற்றிற்கு ஏற்ற கால இடைநிலைகளும் பால் இடம் காட்டும் விகுதிகளும் ஏற்றுஸிற்கும்.

1. திருக்குறள். அதற்குப்பால். செ. 1.

2. சீச்சயம்.

3. வினையினது பயன்.

4. கருத்தாலை.

## ஞா தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

இன்னும் இங்கணம் வேறுபட வருவன எல்லாம் இவ்வாறே ஏற்ற பெற்றி அறிந்து முடித்துக்கொள்க. இன்னும் இவற்றைக் கடா விடைகளான் விரிப்பிற் பெருகும் என்ற ஒழிக. இன்னேர் அன்ன விருதிகள் எல்லாம் முதனிலைத் தன்மைப்பட்டு மேல் வரும் விகுதி ஏற்ற ஸ்த்ருகும் என்பதே வடநூலார்க்கும் துணிபு என்க. உய்த்துவிடும், காட்டிவிடும் என்றற்றூடக்கத் துச் சொற்களைப் பரிமேல் அழகியார் முதலாயினேர் ஒருசொல் என்றதாலும் இக்கருத்தே பற்றி எனக் கொள்க.

எனப்படுப + அகரம் = 'எனப்படுப வகரம்'

எழுத்தெனப் படுப வகரமுதல் என்புழி, வகரம் ஸிலை மொழி ஈற்றினும் வருமொழி முதலினும் ஸின்ற உயிர்களை உடம் படுத்தற்கு வந்த கருவி ழகவின், அஃது உடம்படுமெய் என்ற ஆயிற்று. உடம்பதித்தல் எனினும் உடன்படுத்தல் எனினும் ஒக்கும். அஃது "உடம்பாடு இலாதவர் வாழ்க்கை" என்பத அனும் அறிக.

"உடம்படு மெய்யின் உருபுகொள்வ வகரயார்"<sup>1</sup>  
 என ழசிரியர் பொதுப்பட ஓதினுரோலும், உயிர்களை உடம் படுத்தற்கு உரியன இடப்பீறவியாள் அவ்வுயிரோடு ஒத்த குடையேழுத்து என்பதாலும், அவற்றுள்ளும் மோழிமுறைகளை வந்தற்கு உரியன யகர வகரங்களே ஒகலின், அவையே ஈண் கைக்கு வரப்பெறும் என்பதாலும் தாமே விளக்கும். அவற்றுள்ளும், பெரும்பாலும் இச ஏஜ முன்னர் யகரமும், எனை உயிர்களின் முன்னர் வகரமும் வரும் என்பது ஏற்புழிக்கோடலாற் பெறப்படும்;

"உடம்படு மெய்யே யகார வகாரம்  
 உயிர்முதன் மொழிவருங் காலை யான"<sup>2</sup>

என்பவாகவின்.

அங்கணம் வரும் யகர வகரங்களே உடம்படுமெய் எனப் பெயர் பெறும் என்க. "விண்வத்துக் கொட்கும் வண்ணத் தமரர்" என்புழி வகரம் உடம்படாதவற்றை உடம்படுத்த வந்த தல்லாமையின், இன்னேரன்னவை உடம்படு மெய் எனப் பெயர்பெறு மாறு இல்லை என்பது. இஃது இருமொழியும் உடம்படுத்தற்கு

1. கொல், எழுத்து, புணரியல், கு. க. ச.

2. இது அகத்தியச் குத்திரம்போலும்.

## தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

ஞகூ

வருக் கருவியாகவின், ஆசிரியர் இச்சூத்திரத்தைச் செய்கை யோத்துட் கூருது கருவியோத்துட் கூறினார். “புள்ளி மீற்று மூன்” “மெய்யுயிர் நிங்கின்” என்பனவும் வரிவடிவின்கண் அறிந்து கோடற்குச் செய்த கருவியாகவிற் கருவியோத்துள் வைக்கப்பட்டன. நாகரிது என்புழி ஒலியெழுத்தின்கட்டபடும் செய்கை இதனேடு இயையாமையானும், கருவியோத்துட் புணர் மொழிச் செய்கை கூறுதல் பொருந்தாமையானும், மேற்கூறிய வாற்றுனும்,

**“குற்றிய லுகரமும் அற்றென மொழிப்”**

என்பதற்கியாம் உரைத்ததே பொருள் என்பது தெற்றென உணர்க. இப்பெற்றி உணராத உரையாசிரியர், நச்சினூர்க்கிணி யார் “புள்ளிமீற்று மூன்”<sup>1</sup> “மெய்யுயிர் நிங்கின்”<sup>2</sup> என்பவற்றை ஒலியெழுத்தின்கட்டபடும் செய்கை என மயங்கிக்,

**“குற்றிய லுகரமும் அற்றென மொழிப்”**

(தொல். புணரியல் ந.)

என்பதனை இதனேடு மாட்டெறிந்ததாலும் அன்றி,

**“உருவரு வாகி யகரமோ உயிர்த்தலு  
மேனை புயிரோ உருவதிரிச் துயிர்தலும்”**

(தொல். நூன். கள)

என்புழி உயிர்த்தல் என்பதற்கு ஒலித்தல் எனப் பொருள் கூறினார். உருவரு ஆகி உயிர்த்தலும், உருவ திரிந்து உயிர்த்தலும், புள்ளி உண்டாதலும், இல ஆதலும் வரிவடிவிற்கே அன்றி ஒலிவடிவிற்கு இன்மையின், அவை போலி உரை என்க.

‘அகர முதல்’; ‘ஞகர இறுவாய்’

**அன்மொழித்தொகை**

இனி ‘அகர முதல், ஞகர விறுவாய்’ என்பன பண்புத் தொகை நிலைக்களத்துப்பிறந்த அன்மொழித்தொகை.

பண்புத்தொகைப் பொருள்படத் தொக்கவழி அஃது அன்மொழித்தொகை ஆகாமையிற் பண்புத்தொகையிற்பிறந்த அன்-

1. தொல். ஏறுத்து. புணரியல். கு. ஞகூ.

2. .. .. .. .. கா.

மொழித்தொகை என்னுது, பண்புத்தோகைக்கு நிலைக்கள் மாகிய சோல்லிற் பிறந்த தோகை என்பது விளக்கிய தோல் லாசிரியர் எல்லாம் பண்புத்தோகை நிலைக்களத்துப்பிறந்த அன்மோழித்தோகை என வழங்கியவாறு. பிறவும் அன்ன.

அகரம் எகரம் என்பன பண்பல்ல ஆயினும், பண்புத் தோக்க தோகைபோல விசேஷப்பதாலும் விசேஷக்கப்படுவதாலும் ஆகிய இயைபுபற்றி, இன்னேரன்னவையும் பண்புத் தோகை எனப்பட்டன.

அற்றேல், தொக்க இருமொழிப் பொருளும் தாராது புற மொழிப் பொருளைத் தருவது அன்மொழித்தொகை ஆகவின், அகர முதல் னகர இறவாய் என்புழி அன்மொழித்தொகையான் அகரமும் னகரமும் ஒழித்து ஒழிந்த இருபத்தெட்டுமே கொள் எப்படும்; அவ்வாறு அன்றி அவற்றையும் உடன் என்னி முப்பாலும் என்றல் நிரம்பாதாம் பிற எனின், ஆகுபெயர் விட்ட ஆது பேயரும் விடாத ஆதுபேயரும் என இருவகை ஆயவாறுபோல, அன்மொழித்தொகையும் விட்ட அன்மோழித்தொகையும் விடாத அன்மோழித்தொகையும் என இருவகைப்படும். அவற்றுள், இது, விடாத அன்மொழித்தொகை ஆகவின், நிரம்பும் என்க. அகர சுறு புள்ளி ஈற்ற முன் என்றாற்போல்வனவும் அவை. பொற்றெழுதி புகன்றுள், ஒண்ணுதல் உண்டாள் என்பன விட்ட அன்மொழித்தொகை. வடதுலார் விடாத அன்மொழித்தொகையைத் தற்குண சம்வித்துான வேதுவிரிகி என்றும், விட்ட அன்மொழித்தொகையை அதற்குண சம்வித்துான வேதுவிரிகி என்றும் கூறுவர்.

### ஆகுபெயரும் அன்மோழித்தொகையும்

அற்றேல், ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் தம் பொருள் உணர்த்தாது பிறது பொருள் உணர்த்துதலான் ஒக்கும் ஆகவின், அவை தம்முன் வேற்றுமையாதோ? எனின், ஆதுபேயர் ஒன்றன்பேயரான் அதனேடு இயைபுபற்றிய பிறது ஒன்றனை உணர்த்தி ஒருமோழிக்கண்ணதாம்; அன்மோழித்தொகை இயைபு வேண்டாது இநுமோழியும் தோக்க தோகையாற்றலாற் பிறது போருள் உணர்த்தி இநுமோழிக்கண்ணதாம். இவை தம்மள் வேற்றுமை என்க.

இருபெயரோட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்தது அன்றே? எனின், அன்று. என்னை? வகரங்களவி, அது ஆகுகளவி, மக்கட்சுட்டு என்னும் இருபெயரோட்டு ஆகுபெய

ரூள், வகரமும், அது ஆதலும் மக்களும் ஆகிய அடைமொழிகள் கிளவி, சுட்டு என்னும் இயற்பெயர்ப்பொருளை விசேஷித்து நில்லாது, எழுத்தும், சொற்பொருளும், பொருளும் ஆகிய ஆகு பெயர்ப்பொருளை விசேஷித்து நிற்பக், கிளவி சுட்டு என்பனவே ஆகுபெயரால் அப்பொருளை உணர்த்த, இருபெயருமொட்டி நிற்கும் ஆகவின். இனிப் பொற்றெழுதி என்னும் அன்மொழித் தொகையிற் பொன் என்பது அவ்வாறு அன்மொழித் தொகைப் பொருளை விசேஷித்து நில்லாது, தொடியினையே விசேஷித்து நிற்ப அவ்விரண்டன் தொகை ஆற்றலான் அன்மொழித் தொகைப் பொருளை உணர்த்துமாறும் அறிக். இக்கருத்தே பற்றி மக்கட் சுட்டு முதலியவற்றைப் பின்மோழி ஆகுபேயர் என்பாரும் உளர். இனி மக்கட்சுட்டு என்புழி மக்கள் என்பது ஆகுபெயரான் மக்கட் கருத்தை உணர்த்திற்று என்பார்க்கு, அங்கும் உணர்த்திற்றேல்,

“பாணன் பறையன் தூடியன் கடம்பனென்று  
அங்கான் கல்லது குடியுமில்லை”

(புறாஹாறு செ. கந்து)

என்புழிப் பாணன் முதலியனபோல மக்கள் என்பது ஆண்டு அஃப்றினைச் சொல்லாதல்வேண்டும்; வேண்டவே, அஃப்தல பிறவே என வஃப்றினைச் சுட்டுப்பெயராற் கூறுது, “அவரல் பிற” எனல் தினைவழுவாய் முடியும் ஆகவின், அஃபு ஆசிரியர் கருத்தன்று என்றெழுழிக. மக்கட்பொருள் எனவே அமையும் ஆயினும், அப்பொருட்கு உயர்கிளை எனக் குறியிட்டதற்குக் காரணம் தோன்ற, மனத்தோடு ஆறு அறிவினரே மக்கள் என மரபியலுட் கூறும் உயர்க்கிப்பற்றி மக்கள் ஆகிய என்கு மதிக்கப் படும் பொருள் என்பார் மக்கட்சுட்டு என்றார். மக்கள் என்பது பொதுமையின் நீக்கிப் பொருளை விசேஷித்து நிற்பச் சுட்டு என்பது விடாத ஆகுபெயராய் அப்பொருளின் உயர்க்கி உணர நிற்ப, இருபெயரும் ஒன்றை ஒன்று விசேஷித்து இன்னது இது என வருமாறு காணக.

இனிச் சேலுவரையர் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றே எனவும், இயர்பெயர் ஆகுபெயர் எனப் புயயர் இரண்டாய் அடங்கும்வழிப் பொற்றெழுதி என்பதொரு பெயர்ப் பட்டது; அதுவே அன்மொழித் தொகை ஆதலும் உடைமையான் ஏச்சவியலுள்ளும் கூறப்பட்டது எனவும் கூறினார். அது

வடநால் விதியோடு முரணுதலானும், வடநாலோடு மாறுகொள்ளாமல் கூறலே ஆசிரியர் மேற்கோள் என “அதனினியறல்”<sup>1</sup> என்னும் குத்திரத்துத் தாழும் கூறினார் ஆகலானும், அவர்க்கு அது கருத்து அன்று என்க.

இன்னும் அவர் சாத்தனதனை சாத்தனதனேடு என்புழிச் சாத்தனது என்பது துவ்விகுதியும் அகரச்சாரியையும் பெற்று, உருபேற்ற நின்ற பெயர் ஆகவின் ஆண்டு அது என ஒன்றாக வைத்து, ஆறன் உருபு என்றல் பொருங்தாது என்பதும் கோக்காது, உருபு ஏற்றல் பெயர்க்கே உரிய இலக்கணம் என்பதும் கோக்காது, எச்ச இயலுட் கூறும் தொகைச்சொற்கண் உருபு தொகுதல் ஸண்டுக் கூறுதற்கு ஓர் இயைபு இன்று என்பதும் கோக்காது, இனம் அல்லவற்றை உடன் என்னுதல் மரபு அன்று என்பதும் கோக்காது, “பிறிது பிறிதேற்றலும்”<sup>2</sup> என்பதற்கு ஆறன் உருபு பிறிதோர் உருபை ஏற்றலும், ஆறுருபும் தொக்கு நிற்றலும் வழு ஆகா என உரையாசிரியர் உரைத்தவாரே உரைத்தார். இதுவும் அவர் கருத்து அன்று. இக் குத்திரப்பொருள் முன்னர்க் கூறுதும் ஆண்டுக் காண்ர.

இன்னுமொரோவோர் இடங்களில் இவ்வாரே மயக்கிக் கூறுவர். அங்கனமொரோவழி மயக்குதல்பற்றி அவரை இக் கூற்க. நஷ்சினூர்க்கிணியார் முதலியோர்போல யாம் பிடித்ததே சாதிப்பேம் என்னும் செருக்கால் யாண்டும் மயக்காமையின், முக்குணக்கஞும் மாறிமாறி வருதலின், அது எனைத்துணை நுண்ணறிவாளரும் ஒரோவழி மயக்குதல் இயல்பு என்க. இக் கருத்தேபற்றி அன்றே,

“அரியகற்ற(ற) ஆசற்றார் கண்ணும் தெரியுக்கால் இன்மை யரிதே வெளிறு”

(திருக்குறள், பொருட்பால், தெரிந்துதெளிதல், செ. க)

“குணம்காடிக் குற்றமும் நாடி யவற்றுள் மிகைகாடி மிக்க கொளல்”

(திருக்குறள், பொருட்பால், தெரிந்துதெளிதல், செ. ச)

என்றார் தேய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனுரும் என்பது. இங்கனம் ஆகவின், வடமொழியினும் ஆசிரியர் பாணினியார்

1. தொக. சொக். வேற்றுமை இயல். கு. கட.

2. தொக. சொக். வேற்றுமை மயக்கியல். கு. கட.

தொல்லாசிரியர் சூத்திரங்களுட் சிலவற்றைத் தம்முடைய குத்திரங்களால் எடுத்து ஓதி மறுத்து வேறு விதி கூறுவர். அவர் சூத்திரங்களுட் சிலவற்றை ஆசிரியர் வரநுசியார் எடுத்து ஓதி மறுத்து வேறு விதி கூறுவர். அவ்விருவரையும் ஒரோர் இடங்களின் ஆசிரியர் பதஞ்சலியார் எடுத்து ஓதி மறுத்து வேறு விதி கூறுவர். அதுபற்றி அவர் இகழப்படார் என்க. அஃதெல், ஆசிரியர் அகத்தீயனுர் தொல்காப்பியனுர் பதஞ்சலியார் முதலாயினரும் ஒரோவழி அவ்வாறு மயக்கிக்கூறுபவாலோ எனின் அவர் தவத்தான் மனம் தூயராய் முக்குணங்களையும் கடந்து இறைவன் அருள் பெற்றுடையர் ஆகவின், அன்னர் அல்லர் என உணர்க. ஆகுபெயரும் வேறே, அன்மொழித் தொகையும் வேறே என்பது ஆசிரியர் கருத்து எனக் கொள்க.

‘ஊகர விறுவாய்’

‘ஊகர விறுவாய் என்பழி, இறுவாய்’ என்பது வினைத் தொகை சிலைக்களத்துப்பிறங்க அன்மொழித் தொகையாய், இறுவாய்க்கண் சின்ற எழுத்தை உணர்த்திற்று. அதனை ஊகரம் விசேடித்து, இன்னது இது என்பதுபட வருதலின், ஊகர விறுவாய் என்பது பண்புத் தொகை சிலைக்களத்துப்பிறங்க அன்மொழித் தொகை ஆதல் அறிக.

### வினைத் தொகை

அற்றேறல், வினைத் தொகையாவது .

“செய்யுஞ் செய்த என்னுக் கிளவியின்  
மெய்யொருக் கியலுக் தொழிலெழுகு மொழி”

ஆகவின், அது பெயர்ச்சொற்கொண்டு முடியாது, வாய் என்னுக் கிடைச்சொற்கொண்டு முடிதல் அமையாதாம் பிற எனின், கிடைச்சொல் எல்லாம் ஒருவாற்றுற் பெயரெனப்படும் ஆகவின் அமையும் என்க.

“வருமுன்னர்க் காவாதான் வாழ்ச்சை”<sup>11</sup>

“வினைத் தொறுக் காண்டொறும் பேசுக்கொறு மெப் போதும்”

என்றுற்போல்வனவும் இவ்வாறே கொள்க.

1. ரிகுகுறங். பொருட்பால். குற்றம் கடிதல். செ. ④.

காச

## தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

அகரம் + முதல் = 'அகர முதல்'

னகரம் + இறவாய் = 'னகர விறவாய்'

அகர முதல் னகர விறவாய் என்பழி, இந்பேயரோட்டுப் பண்புத்தோகை எல்லாம் வேற்றுமை வழியோடு ஒக்தும் ஆகவின்,<sup>1</sup> "துவரக் கெட்டு" என்பதனுன் மகரம் கெட்டு,

"நின்ற சொன்முன் இயல்பா கும்மே"

(தொல். எழுத்து. தொகைமரபு. கு. 2)

என்பதனுன் இயல்பாய் முடிந்தன.

முதல் + னகரம் = 'முதனகரம்'

அகரம் னகரம் எனக் கரச்சாரியை பெற்றவழிச் சொற்றன்மை எய்தி நிற்றவின், ஆண்டு நின்ற முதல் என்பதன் லகரம், "கெடியதன் முன்னர்"<sup>2</sup> என்னும் சூத்திரவிதி "குறுமையு நெடுமையும்"<sup>3</sup> என்பதனுற் பெற்றுக்கெட்டது.

அற்றேல், மொழிக்கு முதலாம் எழுத்துக்கள் வந்து புணர் வழிப்படும் செய்கை அன்றே? ஈண்டுப் பெறப்படுவது; னகரம் மொழிக்கு முதல் ஆவது அன்மையின், அது வந்து புணர்வழிச் செய்கைப்படுமாறு என்னை? எனின், அற்றன்று: மொழிக்கு முதல் ஆகாதனவும் சொற்றன்மை எய்திப் புணர்ந்தவழி, மொழிக்கு முதலாம் எழுத்துப் புணர்வழிப்படும் செய்கை செயப்படும் என்று கோடற்கு அன்றே? ஆசிரியர்,

"முதலா வேன தம்பெயர் முதலும்"

(தொல். எழுத்து. மொழிமரபு. கு. நட)

எனக் கருவி செய்தார் என்க. அஃதேல்,

"வலீவெழுத் தியையின், டகார மாகும்"

(தொல். எழுத்து. புள்ளிமயக். கு. 1)

என்பழியும், "மன்னுஞ் சின்னும்"<sup>4</sup> என்னும் சூத்திரவிதியால் னகாரம் றகாரம் ஆகல் வேண்டும் எனின், றகரம் முன்னர் டர மயங்காமையின், வேண்டா ஆயிற்று என்க.

1. தொல். எழுத்து. புள்ளிமயங்கியல். கு. கட.

2. தொல். எழுத்து. தொகைமரபு. கு. கா.

3. தொல். எழுத்து. மொழிமரபு. கு. கா.

4. தொல். எழுத்து. புள்ளிமயங்கியல். கு. கா.

அற்றேல், னகர முன்னர் டகர மயங்கியவாறு என்னை என்னின்? அது,

“தம்மியல் கிளப்பின் எல்லா வெழுத்தும்  
மெய்க்கிலை மயக்க மான மில்லை”

(தொல். எழுத்து. மொழிமரபு, சூ. கச)

எனக் கருவி செய்தமையான், மயங்கிப் புணர்க்கது என்ற.  
இச்குத்திரத்திற்கு இதுவே பொருள் ஆதல் உரையாசிரியர் உரையான் உணர்க.

அற்றேல், ரகரமும் அவ்வாறு மயங்குக எனின், அற்றன்று. செய்கை எய்தாது இயல்பாய் வருவனவற்றிற்கே, “தம்மியல் கிளப்பின்” எனக் கருவி செய்தார் என்பது. அங்குனம் அல்லாக்கால், இவை மயங்கும் இவை மயங்கா என முற்குத்திரங்களால் வரையறுத்துக் கருவி செய்தது பயன் இன்றூம் முடியும் என்க.

‘முப்பஃது’

இனி, ‘முப்பஃது’ என்பதனை,

“ஒன்றமுத லொன்பான் இதுதி முன்னர்”

(தொல். எழுத். குற்றியலுகரப் புணரியல், சூ. கடு)

“முன்று மாறும்”

(தொல். எழுத்து. குற்றியலுகரப்புணரியல், சூ. கடு)

“முன்ற தெற்றே”

(தொல். எழுத்து. குற்றியலுகரப்புணரியல், சூ. கடு)

என்னுஞ் சூத்திரங்களாற் செய்கை செய்து முடித்துக்கொள்க. முப்பஃது முன்றூன் உறம்புத் பத்து என விரியும். இங்குனம் உருபொடு வினைச்சொல்லும் ஒருங்கு விரிதல்

“வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்”

(தொல். சொல். எச்ச இயல், சூ. எ)

என்பதனுற் கொள்க.

கால்

தொல்காப்பிய முதற்சுத்திர விருத்தி

தொகைநிலைத் தொடரும் தொகாநிலைத் தொடரும்

“வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்”

(தொல். சொல். எச்ச இயல், கு. கள)

என்பது வேற்றுமைத் தொகை விரியுக்காற் ரெட்டாகாசிலை, வேற்றுமை இயல்பினவாய் விரியும் என்றவாறு. எனவே, அங்கும் விரியும் இயல்புடையது வேற்றுமைத் தொகை என்றது ஆயிற்று. வேற்றுமைத் தொகையே எனப் பிரித்தமையால், முன்வங்த வேற்றுமை தொகாசிலை வேற்றுமை என்பதாகும், தொகாசிலை வேற்றுமை இயல் எனவே விரியுக்கால் என்பதாகும் தாமே போதரும்.

“உவமத் தொகையே உவம வியல்”

(தொல். சொல். எச்ச இயல், கு. கழ)

என்பதற்கும் இவ்வாறு உரைத்துக்கொள்க.

“வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்”

என்ற ரெட்டக்கத்துச் சூத்திரங்களாற் ரெட்டகைச்செரற்கள் விரியுமாறு கூறும் முகத்தான் அவற்றிற்கு இலக்கணம் கூறிய வாறு.

இனி,

“வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்”

என்பது ஆற்றல் உள்ளன தொகும்; அல்லன தொகா என்பது விளக்குதற்பொருட்டு எழுந்தது என்பாரும் உள்ள. அஃதே இலக்கணம் அங்குமையானும், அப்பொருள் இதனுள் அடங்குதலானும் அது போவிட்டு என்க.

“வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல்”

என்ற ரெட்டக்கத்துச் சூத்திரங்களால் வேற்றுமைத் தொகை முதலியவற்றிற்குச் சிறப்பிலக்கணங்கூறி,

“எல்லாத் தொகையும் ஒருசொன் னடையு”

(தொல். சொல். எச்ச இயல், கு. உச)

என்பதனாற் பொதுஇலக்கணங்கூறியவாறு அறிக.

அற்றேல், தொகாசிலை வேற்றுமை யியல்பாவது என்னை எனின், கிழமைப்பொருட்கண் வரும் ஆரைவது ஒழித்து ஒழிந்த

உருபுகள் எல்லாம் காரசுப் பொருள் ஆகவின், வினைகொண்டு அன்றி முடியாமை என்க. கண்ணாற் கொத்தை, காலான் முடம் எனவும், கரும்பிற்கு வேலி, கடிகுத்திரத்திற்குப் பொன் எனவும், வேங்கடத்தின் தெற்கு, குமரியின் வடக்கு எனவும், குன்றத்துக்கட்டு குவடு, குன்றத்துக்கட்டு கூடை எனவும், இவை பெயர்கொண்டு முடிந்தனவாலோ எனின், அந்றன்று : கூறும் வழி அவ்வாறு வரினும், பொருள்படும்வழிக் கண்ணாலறியப் படும் கொத்தைமையன், காலாலறியப்படும் முடத்தன்மையது எனவும், கரும்பிற்குக் கோலிய வேலி, கடிகுத்திரத்திற்கு வைத்த பொன் எனவும், வேங்கடத்தின் தெற்குள்ளது, குமரியின் வடக்குள்ளது எனவும், குன்றத்துக்கண்ணுள்ள குவடு, குன்றத்தின் கண் ணிருந்த கூடை எனவும், வினைகொண்டு அன்றி முடியாமை உணர்க. ஜியுருபு கூறும் வழியும் வினையோடு அன்றி வாராது எனக் கொள்க.

“அவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு(4)

அவ்விரு முதலிற் ரேன்று மதுவே”

(தொல். சொல். வேற்றுமை இயல், கு. க. 1.)

என்றதாகும் இக்கருத்தேபற்றி என்க. சிலத்தைக் கடத்தல், குழுமயைடுடைமை என்பவற்றுள், கடத்தல் உடைமை என்பனவும் வினை வினைக்குறிப்பு முதனிலை அடியாகத் தோன்றிய பெயராகவின், அவையும் வினை வினைக்குறிப்போடு முடிந்தனவேயாம் என்பது. இக்கருத்தேபற்றி அன்றே? அவ்விரண்டின் என்று ஒழியாது, “அவ்விரு முதலின்” என்றார் என்க. எனவே, செய்ப்படுபொருள், \* பொருள் என்பதாகும் குறிப்பாற் பெறப்படும். இஃது அறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப. அவர்க்கும் செய்ப்படுபொருள் பொருள் என்றல் குறிப்பான் அன்றி உணரப்படாமையும், அப்பொருள் சிறவாமையும் ஓர்க்குணர்க.

அந்றேல், அஃது ஆக ; வேற்றுமைத்தொகை விரியுமாறு :

“வேற்றுமைப் பொருளை விரிக்குக் காலை”

(தொல். சொல். வேற்றுமை இயல், கு. 2.2.)

என்னுஞ் சூத்திரத்தாற் பெறப்பட்டதாலோ எனின், வேற்றுமைத்தொகையை விரிக்குக்காலை என்னுமையானும், ஏச்சவிய

\* (இங்டாம் வேற்றுமையின் பொருள் என்பதாகும் எனக் கொள்க.)

கால

## தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

இட்கூறும் வேற்றுமைத்தொகை விரியுமாறு வேற்றுமை யிய இட்கூறுதற்கு ஓர் இயைபு இன்மையானும், வேற்றுமை இயலுள்ளுருபும் பொருளும் உருபு நிற்கும் இடமும் மாத்திரையே கூறி யொழில்தார் அன்றி வேறு ஒன்றும் கூறுமையானும், வேற்றுமைத்தொகை விரியுமாறு “வேற்றுமை யியல்” என்பதனால் பெறப்படுதலின், வேறு கூறவேண்டாமையானும், வேண்டும் எனிற் பாள்மோழி என்னும் உவமத்தோகையும், பாலின் இனிமைபோலும் இனிமை உடைய மொழி என விரிதலின் உவமத் தொகைக்கட்சொற்பெய்து விரித்தற்கு வேறு சூத்திரம் கூறுமை குன்றக் கூறலாய் முடியும் ஆகலானும், அச்சுத்திரத் திற்கு அது பொருள் அன்று என்று ஒழிக.

அந்தேல், அச்சுத்திரத்திற்குப் பொருள் யாதோ? எனின், கூறுதும் :

“வேற்றுமைப் பொருளை விரிக்குக் காலை  
ஈற்றுவின் நியலுங் தொகைவயிற் பிரிந்து  
பல்லா ஒருப்பு பொருள்புணர்க் திசைக்கும்  
எல்லாச் சொல்லு முரிய வென்ப”

(தொல். சொல். வேற்றுமை இயல், கு. 22)

என்பது, ஒத்தின் இறுதிக்கட்சுப்புறன்றை. இதன் பொருள் :

“காப்பி வெறுப்பி நூர்தியி னிழழியின்”

(தொல். சொல். வேற்றுமை. கு. கக)

என்றத் ரூடக்கத்தன ஆக ஈண்டுக் கூறிய பொருளே அன்றி இன்னும் வேற்றுமைப் பொருளை விரித்துக் கூறுக்காலத்துக் காப்பின் ஒப்பின் என்றத் ரூடக்கத்துத் தொகைச் சொற்களின் வேறுபட்டுப் பொருளோடு புணர்ந்து இசைக்கு மெல்லாச் சொற்களும் ஈண்டுக் கோடற்கு உரிய என்பர் என்றவாறு. முடிக்குஞ் சொல்லைப் பொருள் என்றார், தொடர்மொழிப் பொருள் அதன்கண்ணது ஆகலின். “காப்பின்” “ஒப்பின்” முதலிய சொற்கள் புரத்தல், ஓம்புதல், நேர்தல், சிகர்தல் என்றத் ரூடக்கத்துப் பொருள் புணர்க்கிசைக்கும் சொற்களை எல்லாம் கருத்து வகையான் உள்ளடக்கித் தொகுத்த மொழியாய் ஸ்த்ரவின், அவற்றைத் தொகை என்றும்,

“அதனி னியறல் அதற்கு கிளவி”

(தொல். சொல். வேற்றுமை இயல், கு. கஞ)

என்ற ஜெடக்கத்துத் தொடர்மொழிகளின் இறுதிச் சொற்களே ஈண்டுக் கொள்ளப்படும் என்பது விளக்கிய ‘சற்று நின்றியலுக் தொகை’ என்றும், ஊரைப் பேணும் ஊரைத் தாங்கும் என்றுப்போலப் பிறவாற்றுன் வருவனவும் காத்தற்பொருளே பயந்து சிற்றவின், அவையும் தழுவுதற்குப் ‘பல்லா ரூக்’ என்றும் கூறினார். காப்பின் ஒப்பின் என்றுரேணும், அதனைக் காத்தல், அதனை ஒத்தல் எனச் சூத்திரம் செய்தலே ஆசிரியர் கருத்து எனக் கொள்க. பிறவும் அன்ன.

அற்றேல், இஃது உத்தியாற் கொள்ளப்படுமாலோ எனின், இன்னேரன்னவை எடுத்தோத்து இல்வழியே உத்தியாற் கொள்வது என மறுக்க. அங்குனம் அல்லாக்கால் புறனடை என்பதே வேண்டாதாய் முடியும் என்றெழுதிக.

இனிச் சேஞ்வரையர் வேற்றுமைத்தொகை விரியுமாறு கூறுதற்கு எழுந்தது இச்சூத்திரம் என்றும், அது விரியுக்கால் அன்மொழித்தொகை போல விரியும் என்றும், அன்மொழித் தொகைக்கட் சொற்பெய்து விரித்தலும் அநுவாத முகத்தால் ஈண்டே பெற்றும் என்றும் உரைத்தார். எச்ச இயலுட் கூறப்படும் தொகைச்சொல் விரியுமாறு ஈண்டுக் கூறுதற்கு ஓர் இயை பில்லை என்பது மேற்காட்டினும் ஆகலானும், அன்மொழித் தொகை விரியுமாறும் ஈண்டே பெற்றும் எனின், இன்னே ரன்னவை அதுவாதமுகத்தாற் பெறுதற்கு உரியன ஆகாது, தன்னைப் பற்றுதல் என்னும் குற்றமாய் முடியும் ஆகலானும், அவை பொருந்தா என மறுக்க. இதனுனே உரையாசிரியர் நச்சினூர்க்கிணியார் உரைகளும் மறுக்கப்பட்டன. வடநூலார் தன்னைப் பற்றுதல் என்னும் குற்றத்தை ஆன்மாச்சிரயம் என்றும், ஒன்றனை யொன்று பற்றுதல் என்னும் குற்றத்தை இதரே ராச்சிரயம் என்றும் கூறுப.

அற்றேல், எச்ச இயலுட் கூறப்படும் வேற்றுமைத் தொகைக்கண் உருபு தொகுமாறு :

“உருபு தொக வருதலும்”

(தொல். சொல். வேற்றுமை மயங்கியல், கு. 25)

எனவும்,

“ஜூயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்  
மெய்யுருபு தொகாது இறுதி யான்”

(தொல். சொல். வேற்றுமை மயங்கியல், கு. 22)

எனவும், வேற்றுமை மயங்கியலுள் இயைபு இன்றி ஒதியது என்னை? எனின், அச்சுத்திரங்கட்டு அது பொருள் அன்று ஆமாறு சூத்திரக்கிடக்கை முறையே காட்டிதும். “அச்சக் கிள விக்கு”<sup>1</sup> என்னும் சூத்திரங்காறும் வேற்றுமை மயக்கம் ஆமாறு கூறி, “அன்ன பிறவும்”<sup>2</sup> என்பதனுற் புறன்டையுக் கூறி முடித்துப், பின்னர் உருபு தொடர்ந்து அடுக்குதலும் ஒருமயக்கம் ஆகவின், அதன்கட்ட படும் இலக்கணம், “உருபு தொடர்ந்தடுக்கிய”<sup>3</sup> என்பதனுற் கூறினார். பின்னர், “இறுதியு மிடையும்”<sup>4</sup> என்னுஞ் சூத்திரத்தால் அங்குனம் உருபு தொடர்ந்து அடுக்கும் வழி,

“அரிக்கும் பிரமற்கு மல்லாத தேவர்கட்டும்”

(தொல். சொல். வேற்றுமை மயங்கியல், கு. உக)

என்றால் போல இறுதியும் இடையும் உருபு விரிக்கே நிற்றலை நீக்கார் வடநூலார், எனப் பிறர்மதம் கூறிப் “பிறிது பிறிது” என்னுஞ் சூத்திரத்தாற் நமிழ்நடையின் அவ்வாறு சியமம் இன்றி,

“அரிக்கும் பிரமற்கு மல்லாத தேவர்கட்டுங்  
தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம்”

“கிழவன் நன்னெடுக் கிழுத்தி தன்னெடும்  
ஏற்றுய் கூறன் முற்றத் தோன்றுது”

(தொல். பொருள். செய்யுள் இயல், கு, ககு)

என இறுதியும் இடையும் உருபு ஏற்றலும்,

“அருமக்த தேவ ரயன்றிருமாற் கரியசிவம்”

“ஒண்டொடி மாதர் கிழவன் கிழுத்தியொடு  
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப”

(தொல். பொருள். செய்யுள். கு. ககு)

என இடையிற் கூரக இறுதியின் உருபு வருதலும் கெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்து வருதலான் வழுவாகா என்று ஓதி,

1. தொல். சொல். வேற்றுமை மயங்கியல். கு. கள.

2. " " " " " கள.

3. " " " " " கள.

4. " " " " " க. ०.

உருபு தொகுமாறு அதிகாரப்பட்டமையாற் ரூகாநிலைச் சொற் களின். உருபு தொகுங்காற் பழுமுறைமை

“ஜெயுங் கண்ணும்”

என்னுஞ் சூத்திரத்தால் ஓதினார்.

இனி, இவ்வாறு அன்றி, “இறதியும் இடையும்” என்னும் சூத்திரத்திற்குக், கடங்தா னிலத்தை, சிலத்தைக் கடங்தான் என வேற்றுமைத்தொடர் இறுதிக்கண்ணும் அதன் இடைநிலத்தும் உருபு சிலவுதலை வரையார் என்றுரைப்பின்,

“கூறிய முறையின் உருபுநிலை திரியா(து) ஸறுபெயர்க் காகு மியற்கைய வென்ப”

(தொல். சொல். வேற்றுமை இயல், சு. ஏ)

என்பதனால் வேற்றுமைத் தொடரின் யாண்டுப் பெயர் சின்றது ஆண்டுப் பெயர் இறுதியின் உருபு சிற்கும். என்பது தானே பெறப்படுதலின், இச்சூத்திரம் வேற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க.

“கூறிய முறையின் உருபுநிலை திரியாது”

என்றதனாற் பெறப்படுவதனையே

“வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே”

(தொல். எழுத்து. புணரியல், சு. கஹ)

என்பதனாலும் கூறினார்க்கு, இதுவும் கூறுவதையும் பிற எனின், பிரூண்டுக் கூறுமாறுபோல வேற்றுமை உருபு என்னுமையானும், ஆறன் உருபு இறுதியிற் ரூகின் “ஜெயுங் கண்ணும்” என்னுஞ் சூத்திர விதியோடு முரணுதலானும், கூறியது கூறல் ஆகலானும்,

“வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே”

என்பதற்கு அது பொருளன்மையின், அமையாது என்க. மற்று என்னையோ? அதற்குப் பொருள் எனின், நால்வகைச் சொற் களும் இருவழியும் புணரும் என மேல் எப்தியதனை ஒருமூங்கு மறுத்துப் பெயர்ச்சொற் புணரு நிலையே வேற்றுமை வழிய ஆம் என்பது பொருள் எனக் கொள்க. ஏகாரம் பிரிநிலை என்க. எனவே, ஏனை வினாக்கோள் முதலீய மூன்றும் அல்வழிய ஆவன

அன்றி வேற்றுமை வழிய ஆகா எனவும், பேயர்ச் சோற்கள் இரு வழியவும் ஆம் எனவும் கூறியவாறு ஆயிற்று.

இங்கணஞ் செம்பொருள் கொள்ளமாட்டாதார், பெயர் வழிய என மாறி, அவற்றுடன் என வருவித்துப் புணர்விலை என்பதனையும் வேற்றேனத் தோடுதலாக்கிக், கூறியது கூறல் என்னுக் குற்றம்பட இடர்ப்பட்டுப் பொருள் உரைத்தார். இவ்வாறே யாண்டும் உரை செய்தல் அவர் இயல்பு என்க.

“குத்திரங்தானே

யாடி சிழவினாறியத் தோன்றி

நாடுத வின்றிப் பொருள்ளனி விளக்க

யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே”

(தொல். பொருள். செய்யுள். சு. கசக)

என்ற ஆசிரியர் தாமே அங்குனம் பொருள் விளக்காது நாடி உய்த்துணர வைத்துச் சூத்திரங்கு செய்யார் என உணர்க. ஏனைச் சூத்திரங்களும் இவ்வாறே செம்பொருள் படுமாறு தன் ஜுனர்வாற் கண்டுகொள்க. “பிறிது பிறிதேற்றலும்” என்பதற்கு உரையாசிரியரை யுள்ளிட்டோர் உரைத்தலை போலி உரை என்பது மேற் கூறினால்.

அற்றேல் அஃது ஆக; “ஜீயுக் கண்ணும்” என்னும் குத்திரம் தொகாாசிலைச் சொற்களின் உருபு தொகுங்காற் படும் முறையை உணர்த்துதற்கு எழுந்தது என்றது என்னை? உருபு தொக்கன எல்லாம் தொகைச்சொல் எனப்படுமாலோ எனின், அற்றன்று. நிலங்கடங்தான், நாய்கோட்பட்டான், அறங் கறக்கும், வரை பாய்ந்தான், குன்றத் திருந்தான் என்பவற்றுள், உருபு தொக்கன ஆயினும், வினையொடு முடிதலின்,

“எல்லாத்தொகையு மொருசொன் னடைய”

(தொல். சொல். எச்ச இயல், சு. கச)

என்னுந் தோகை இலக்கணம் பிறது பக்கு இசைத்தலாள், இவை தோகாாநிலையே ஆம் என்க. செய்தான் பொருள், இருங்தான் மாடத்து என்பவற்றைத் தொகாாநிலைச்சொல் எனக் கொண்டமையாற் சேனுவரையரிக்கும் இதுவே கருத்துப்போ ஜம் என்க. நிலம் கடங்தான், நாய்கோட்பட்டான் என்பன இருசொல் நீர்மைய என்பார்க்கு நிலத்தைக் கடங்தான், நாயாற்

கோட்டப்பட்டான் என்பவற்றேடு இவற்றிடை வேற்றுமை இன்மையின், அவையும் தொகைச்சொல் ஆவான் செல்லுமாறு அறிக.

அற்றேல்,

“பெயரி ஞகிய தொகையும்”

(தொல். சொல். வேற்றுமை இயல், சூ. ச)

என்ற உம்மையாற் பெயரோடு வினை தொக்க தொகையும் உள் என்பது-பெறப்படுமாலோ எனின்,

“அவ்வு முரிய”

(தொல். சொல். வேற்றுமை இயல், சூ. ச)

என்பதற்கு எலாமையானும், வடதூலோடு மாறுகோடலானும், அவ்வும்மைக்கு அது பொருள் அன்று. மற்று என்னை? பொருள் எனின், விகுதியின் ஜகிய பெயரும் உள். அவையும் உரிய என்பது பொருள் எனக் கொள்க. வடமொழியுள் உபசாக்கத்தோடு வினை தொக்க தொகையும் உள் என யோக விபாகத்தாற்<sup>1</sup> கொண்டது, வேதற்துள் இசைபற்றி ஒரோவழி அவ்வாறு கொள்ளவேண்டுதலான் எனக். அற்றேல், வேற்றுமைத் தொகைக்கண் உருபு தொகும் என்பது யாண்டுப் பெறுதும் என்பாரை, உவமத்தொகைக்கண் உவம உருபு தொகுதல் யாண்டுப் பெற்றீர் எனக் கடாவி மறுக்க. தொகை எனவே, உருபு தொகுதலும் தானே போதரும்.

‘என்ப’

இனி, ‘என்ப’ என்பது பகரவீற்றுப் பலர்துறி சொல்.

அற்றேல், என்ப என்னும் அகரவீற்றுப் பலதுறிசொல் லோடு இதனிடை வேற்றுமை யாதோ? எனின், அகர ஈறு, என்பன, என்ப என்றாற்போல அன் பெற்றும் பெருதும், இடை விலை வகையாற் காலம் காட்டி, முக்காலத்தினும் வரும். பகர ஈறு அவ்வாறு அன்றி, ஈற்று வகையான் எதிர்காலம் காட்டி, முதனிலையும் ஈறுமாகவே பகுக்கப்பட்டு வரும். இவை தம்முள் வேற்றுமை எனக்.

1. யோகம் - குத்திரம். சிபாகம் - ஒரு குத்திரத்தைப் பகுத்து முற பகுதிக்கு ஒரு பொருளும், பிற்பகுதிக்கு வேறு பொருளும் கறுதல்.

அற்றேல் அஃதாக ; எழுத்து எனப்படும் என்றல் முக்காலத் தினும் ஒத்து இயல்வதாகவின்,

“முங்கிலைக் காலமுக் தோன்று மியற்கை”

(தொல். சொல். வினை இயல், சூ. ஈடு)

என்னும் குத்திரவிதிபற்றி நிகழ்காலப் பொதுச் சொல்லாற் கூறல்வேண்டும் ; அன்றித் தொல்லாசிரியர் குறியீடு. என்னும் கருத்துவகையாற் கூறினும், இறங்தகாலத்தாற் கூற அமையும் ; அவ்வாறு அன்றி, என்ப என எதிர்காலத்தாற் கிளங்தவாறு என்னை? எனின், என்று வினாயினும்.

“முங்கிலைக் காலமுக் தோன்று மியற்கை”

என்னும் குத்திரம் வடமொழி மதம்பற்றிக் கூறினார் ; தாங்கு புரைத்தல் அன்று; இறப்பினு நிகழ்வினும் உண்மை நிகழ்ச்சி யான் அறியக்கிடத்தவின் எதிர்காலத்தினும் உளதாதல் உணர்ச்தன்றி, முக்காலத்தினும் நிலைபேறுடைமையுணர்ச்சி கூடாமையின். அதுபற்றி எதிர்காலச்சொல்லாற் கிளங்ததல் தமிழ்நடை என்பது ஆசிரியர் துணிபு என்றற்கு, ‘எழுத்தெனப்படுப, வகரமுதல், னகர விறவாய் முப்பஃப தென்ப’ என்றாற்போல யாண்டும் உடம்பொடு புணர்த்து விதித்ததே சான்றாதல் அறிக. “முங்கிலைக் காலமும்” என்பதுபற்றி ஆசிரியர் நிகழ்காலச் சொல்லான் ஓரிடத்தும் கிளவாமையும் அறிக. அற்றேல், வடமொழி வழக்கொடு மாறுகொள்ளுமாலோ எனின், அறியாது கடாயினும். ஒரு மொழியுள்ளும் தேய வேற்றுமைபற்றி வேறு வேறு வழங்குதல் இயல்பாதவின், இன்னேரன்னவை மாறுகோள் அல்ல என்க.

‘நாலோர்’

நாலோர் என்பது சொல்லெல்ச்சம்.

அற்றேல், பொருள் உணர்ந்தன்றிச் சொல் வருவித்தல் டோது? பொருள் உணர்ந்த பின்னர்ச் சொல் வருவித்தலாற் பெறப்படுவதோர் பயன் இல்லை; ஆகலாற் சொல்லெல்ச்சம் வருவித்தல் வேண்டா பிற எனின், சொற்றெழுடர் உணர்ச்சி சொல்லான் அன்றிப் பெறப்படாமையின், ஒருதலையான் வேண்டும் என்க.

தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

எஞ்

என்ப + சார்ந்து = 'என்ப சார்ந்து'

'என்ப சார்ந்து' என்னும் நிலையாத் தோடர்,

"உயிர் ஈருகிய உயர்தினைப் பெயரும்"

(தொல். எழுத்து. தொகை மரபு, கு. க)

என்ற குத்திரத்து இலோசானே இயல்பாய் முடிந்தது.

"குற்றிய விகர நிற்றல் வேண்டும்"

(தொல். எழுத்து. மொழிமரபு, கு. க.)

என்ற ரெட்டக்கத்துச்சுத்திரங்களாற் பெறப்படுதலின், ஈண்டுச் சார்ச்சிக்குச் செய்ப்படுபொருள் கூறுராயினார்.

'சார்ந்து வரல்'

'சார்ந்து வரல்' என்புழிச் சார்ந்து என்னும் வினையெச்சம் வரல் என்னும் தொழிற்பெயரின் வா என்னும் முதனிலையோடு முடிந்தது.

"வினை யெஞ்சு கிளவிக்கு வினையுக் குறிப்பும்"

(தொல். சொல். எச்ச இயல், கு. க)

என்புழி, ஆண்டு வினை என்றது முதனிலை உரிச்சொல்லே ஆக வின், விகுதி எவ்வாற்றான் வரினும் அதுபற்றி ஆராய்ச்சி வேண்டா எனக் கொள்க.

"எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா"

(தொல். வினையியல், கு. க)

என்றதூங்கும் இக்கருத்தேபற்றி என்பது. இன்னும் வினையெச்ச முடிபு வேறுபாடுகள் எல்லாம் பாயிர விருத்தியுள் உரைத்தாம், கடைப்பிடித்துக் கொள்க.

வரல் + மரபு = 'வரண்மரபு'

'வரண்மரபு'<sup>1</sup> என்புழி "மெய்யெழுத்தியையின்" என்றத ஞால் வகாரம் னகாரமாயிற்று.

'மரபின்மூன்று'

1. - தொல். ஏழுத்துப் புள்ளி மயங்கியல், கு. டா.

## எசு தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி

‘மரபின் மூன்று’<sup>1</sup> என்பது “மெய்பெற”<sup>2</sup> என்றதனுடே சாரியை உள்வழித் தன்னுருபு விலையாது வந்தது.

‘மரபின்’ என்பது பாடமாயின், மரபினை உடையனவாகிய மூன்று என உரைக்க. மரபினா என்பது மரபு என்னும் பண்படியாகத் தோண்றிய பெயர்.

### சொல்லிலை வேறுபடுதலின் காரணம்

அற்றேல், வினைக்குறிப்போடு இதனிடை வேற்றுமையாதோ? எனின், வினைக்குறிப்புச் சோல்லேல்லாம் தேரினிலை வினை போல முதனிலையிற் போருள் சிறந்து நிற்கும். பேயர்ச் சோல் அவ்வாறன்றி விதத்தியிற் போருள் சிறந்து நிற்கும். உண்டான் சாத்தன், கரியான் சாத்தன் என்புதி வினைச் சோற்கள் முதனிலையிற் போருள் சிறந்தலின், விதத்திப்போருள் வேறு விளக்குதல்தான் சாத்தன் என்னும் பேயர் ஒருதலையான் கோண்டப்பட்டது. இக்கருத்தேபற்றி ஆசிரியர்,

“எத்திறத் தானும் பெயர்முடி பினவே”

(தொல். சொல். எச்ச இயல், கு. ந.க)

என்றார்.

இனி, உண்டான், கரியான் என்னும் பெயர்ச்சொற்கள்<sup>3</sup>, விகுதியிற் பொருள் சிறத்தலின், அப்பொருளை விளக்குதற்கு வேறோர் பெயர் வேண்டாது, உண்டான் வந்தான், உண்டானைக் கொனு, கரியான் வந்தான், கரியானைக் கொனு எனத் தாமே எழுவாயாய்ப் பயனிலை ஏற்றும், ஜ முதலிய உருபுகள் ஏற்றும் கின்றன.

எல்லாச் சொற்களையும் கூறுக்காற் பொருள் சிறக்கும் இடத்து எழுத்தினை எடுத்தும், அயல் எழுத்தினை கலிந்தும், எளை எழுத்துக்களைப் படுத்தும் கூறுக. எடுத்தல் படுத்தல் முதலிய ஒரைச்சக்களும் எழுத்துச் சாரியையும் இன்னேரன்ன பிறவுங் தனித்து இயங்கும் ஆற்றல் உடைய உயிர்க்கே யன்றி அவ்வாற்ற வில்லாத மெய்க்கு இல்லை என உணர்க.

1. தொல். நான்மரபு, கு. க.

2. தொல். தொகைமரபு, கு. கு.

3. சண்டுப் பெயர்ச்சொற்கள் எனக் கறப்பட்ட இவை விளையாலையும் பெயர்.

‘ஏகர விறுவாய்’<sup>1</sup> ‘வகார மிசையும்’<sup>2</sup> ‘வள்கான் மெய் கெடு’<sup>3</sup> என்புமிகு வருவான மெய்யை இயக்க வந்த அகரத்தின் சாரியை எனக் கொள்க.

இச்சொல் இயல்பு உணராது, எழுத்து ஒப்புமையான மயங்கி, விணைக்குறிப்பு முற்றுக்களே ஒசைவேறுபாட்டாற் பெயராம் என்பாரும் உள்ளர். ஒரு காரணம் இன்றி ஒசை வேறு படுதல் பொருந்தாது. பெயராய ஆற்றால் ஒசை வேறுபட்டது எனின், ஒசை வேறுபட்ட ஆற்றால் பெயராயிற்று; பெயராய ஆற்றால் ஒசை வேறுபட்டது என ஒன்றனை யொன்று பற்றுதல் என்னும் குற்றமாம் என ஒழிக. பொருள்கிலை வேறுபாட்டாற், சொல்லும் வேறு எனவே கொள்க. அங்ஙனம் ஆயினும் சொற் சுருங்குதற்பொருட்டு எழுத்து ஒப்புமைபற்றிப் பல பொருள் ஒரு சொல் என்ப. நடந்தான், குறையான் என்னும் விணை விணைக்குறிப்புமுற்றுச் சொற்களும் வேறு, நடந்தான், குழையான் என்னும் பெயர்ச்சொற்களும் வேறு என்பதே ஆசிரியர் கருத்து ஆதல், “நிலப்பெயர் குடிப்பெயர்”<sup>4</sup> என்றற் றெடுக்கத்துச் குத்திரங்களை விணையியலுட் கூறுது, பெயரியலுட் கூறிய ஆற்றானும்,

“நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே  
விணைப்பெய ருடைப்பெயர்”

(தொல். சொல். பெயரியல், கு. கக.)

எவ விணைப்பெயரை இவற்றுடன் எண்ணலானும் அறிக. சேஞ்சு வரையர்க்கும் இதுவே கருத்தாதல்,

“நிலப்பெயர் குடிப்பெயர்” என்னும் குத்திரத்துள் “விணைப்பெயர், வருவார் செல்வார் என்பன; தச்சன் கொல்லன் என்பன வும் அவ்வை” எனக் காட்டிய உதாரணங்களானும்,

“பெயர்விலைக் கிளவி காலங் தோன்று”

(தொல். சொல். பெயர் இயல், கு. கக.)

என்னும் குத்திரத்துள் “உண்டான், தின்றுன் என்னும் தொடக்கத்துப் படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயர் விணைக்

1. தொல். எழுத்து, நான்மரடு, கு. க.
2. „ „ புன்னிமயங்கியல், கு. நடி.
3. „ „ புணரியல், கு. உ. ஓ.
4. தொல். பெயரியல், கு. கக.

சொற்போலத் திணையும் பாறும் காலமும் முதலாயினவற்றை விளக்கி, அன்றை முதலிய சற்றவாய் வந்தவின் தொழில்களையாட்டும் என்றார். ஒட்டும் என்பது உவமச்சொல் என்னும் உரையானும் அறிக். விணைச்சொற்போல எனவே, இவை வேறு சொல்லென்பது பெறப்பட்டது. பண்படியாக வரும் பெயர் பண்புப் பெயர் என்றாற்போல, விணையடியாக வரும் பெயர் விணைப்பெயர் என்பதே சேனுவரையர்க்குங் கருத்து.

வடநூலார் முதனில்கையைப் பிரகிருதி எனவும், விகுதி இடைக்கை வேற்றுமை உருபுகணைப் பிரத்தியை எனவும், அவற்றுட் பெயர் முதனில்கையைப் பிராதிபதிகம் எனவும், விணைமுதனில்கையைத் தாது எனவும், பெயர் விகுதியைத் தகதிதம் எனவும், விணைமுதனில்கையைப் பெயர் விகுதியைக் கிருத்து எனவும், விணைமுற்று விகுதியைத் திங்கு எனவும், வேற்றுமை உருபுகணைச் செப்பு எனவும், இடைக்கையை விடாரணி எனவும் கூறுப். வடமொழி விணைச்சொற்களுள், விகுதியே காலங்காட்டும் ஆகலின், இடைக்கை விணைமுதற்பொருண்மை முதலியன பற்றி வநும் விணைக்குறிப்பு வடமொழிக்கு இன்று. இவை எல்லாம் முதனில்கையும் சுறுமாகப் பகுக்கப்படுதல் பற்றிப் பின்னுள்ளேர் இவற்றைப் பகுபதம் எனப் பெயரிட்டு வழங்குப்.

இனி,

“யாரு மீல்லை தானே கள்வன்” என்பதனுட் ‘கால’ என்பதுபோல மரபின என்பதும் மரபினை உடைய எனப் பெயரெச்ச விணைக்குறிப்புச் சொல் என்றலும் ஓன்று. அற்றேல், கால என்பும் அகரம் பால்காட்டும் சுறு என்றாற் படும் இழுக்கு என்னை? எனின், அஃது உண்டு என்னும் ஒருமைச்சொற் கொண்டு முடிதலீற் பால் வழுவாய் முடியும் என்க. இவ்வுண்டு என்னும் சொல் ஜம்பான் முசிடத்திற்கும் பொது அன்றே? எனின், அறியாது கடாயினும். உளன், உளன், உளர் என்பன போலக் குறிப்பு உணர்த்தி இன்று என்பதற்கு மறுதலையாய், அஃறிக்கை ஒருமைக்கு உரிய குவவிகுதி பெற்று ஸ்ற்கும் உண்டு என்னுஞ் சொல்லும் வேறே; இல் என்பதற்கு மறுதலையாய் உண்மைத்தஞ்சை உணர்த்தி வேறு, இல், யார், எவன் என்பன போல விகுதி இன்றிப் பொதுச் சொல்லாயே ஸ்ற்கும் உண்டு என்னும் சொல்லும் வேறே எனக் கொள்க. இது யார் எவ்வகரம் கெட்டு ஸ்ற்கும் பயர் அறி சொல்லும் வேறே; என்னும் விழுவிணைக்குறிப்பும் வேறே, ஆமாறுபேர்வக் கே

எக்  
பூர்வாடி, ரைபாட்டப்பா மாணியு) என்பது

“தினைத்தா என்ன சிறுபகுங் கால  
வொழுகுஞ் ராரல் பார்க்குங்  
குருகு முண்டு”

என்புழி உண்டு என்பது குறிப்பு உணர்த்தி சிற்றலீன், அஃது ஒருமைச்சொல்லே ஆம் என உணர்க.

அற்றேறல், ‘கால, குருகு’ என்பது பண்மை ஒருமை மயக்கம் எனக் கோடும் எனின், அற்றவில்லை;

‘மாடமது வார்ச்டைய வள்ளலீயு மொக்கும்’

என உயர்திணைக்கண்ணும் பயின்று வருதலீன், ஒரு காரணம் இன்றித் திணை மயங்குதல் பொருக்தாமையின், இன்னேரன் எவ்வ எவ்வாம் பெயரெச்ச விணைக்குறிப்பே ஆம் என்க.

‘முன்று’

இனி, ‘முன்று’ என்பது ஆகுபெயரான் அத்தொகை உடையவற்றை உணர்த்திற்று. இது, “கிளாந்தவல்ல”<sup>1</sup> என்னும் ஆகுபெயர்ப் புறவடையாற் கொள்க. இதனை ஆகுபெயர் அன்று என்பராம் உள்ளர். நெல்கல் அளங்கு பார்த்தும் பொன்னை சிறுத்துப் பார்த்தும் அன்றி அவற்றிற்குப் பதக்குத் தொடி என்று அளவும் சிறையும் ஆகிய பெயர் கூறப்படாமைபோலப் பத்துப் பொன்னையும் எண்ணிப் பார்த்தன்றி அவற்றிற்குப் பத்து என்னும் பெயர் கூறப்படாமையாலும், “ஆற்றி யந்தணர்”<sup>2</sup> என்புழி ஆறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அப் பண்பினை யுடைய அங்கந்தினா உணர்த்த ஆகுபெயராய் சிற்கும் எனக் கூறிய நக்கினுர்க்கினியாககு எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆதற்கு ஏலாது என்றது கருத்து அன்று ஆகலாலும், எண்ணுப்பெயரும், எண்ணப்படும் பொருளை உணர்த்தும்வழி ஆகுபெயரே ஆம் என்க. இன்னும் மூர்திணைக்கண் மூவர் என விகுதி சின்றே பொருளை உணர்த்துதலான், அல்லது ஆகுபெயராயே சின்று பொருளை உணர்த்தும். என உணர்க. இன்னேரன்ன வற்றிற்கெல்லாம் வடநூலார் விகுதி சின்று கெட்டது என்பர்.

அல் + அம் + கடை = ‘அலங்கடை

தொல். சொல். வேற்றுமை மயங்கியல், கு. க. ச.

‘அத்தொகை கடவுள் வாழ்ந்து,

இனி, அல் கடை என்னும் கடையீற்று விணை எச்சக்குறிப் புச்சொல் அம்முப்பெற்று அலங்கடையென இன்றது.

ஏகாரம் சுற்றிசை.

இன்னும் விரிக்கிற பெருகும் ஆகவின் அமைக.

சொல்லிலூருவகையாற் காட்டப்பட்டது.

குற்றியல் உகரம் முதலியவற்றிற்குச் சார்பு

“குற்றிய விகர விற்றல் வேண்டும்”

(தொல். எழுத்து- மொழிமரபு, கு, க)

என்றம் ரெட்டக்கத்து வரும் குத்திரங்களால் உணர்க. இவை மொழிக்கட் படுத்துக்காட்ட வேண்டுதலின், ஈண்டு வையாது மொழிமரபில் வைத்தார். அற்றேல், மயக்கச் குத்திரங்களும் ஆண்டு வைக்க எனின், அற்றன்று.

“பன்னீ ருயிரு மொழிமுத லாகும்”

(தொல். எழுத்து. மொழிமரபு, கு. உக)

“உயிர்ஓள வெஞ்சிய விறுதி யாகும்”

(தொல். எழுத்து. மொழிமரபு, கு உக)

என்பனபோல இடையே வரும் என்னது, இவ்வெழுத்திற்கு இவ்வெழுத்து நட்பு; அல்லன பகை என்னும் துணையானே கருவி செய்தலின், இவை யீண்டே வைக்கப்பட்டன. இஃது அறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப. ஆசிரியர் நட்பெழுத்துப் பகை எழுத்து ஆமாறு ஈண்டுக் கூறி, இனம் ஆமாறு பிறவியலாற் கூறுவர். அற்றேல், பிறப்பியலை நூன் மரபிற் கூறுக எனின், பிறவி கூறி இன மடைக்க வேண்டுதலானும், விரிவு உடைமையானும். வேறு ஓர் ஒத்தாக்க கூறினார் என்பது. அற்றேல், பிறப்பியலை நூன்மரபினை சாரவைக்க எனின், அற்றன்று; மொழிமரபிற் கூறும் விதி எல்லாம் நூன்மரபின் ஒழிபு ஆகலான், அஃது அதன்பின்னர் வைத்துப் பிறப்பியல் அவற்றின்பின் வைக்கப்பட்டது.

மொழிமரபிற் கூறும் விதிகள் நூன்மரபின் ஒழிபு ஆமாறு

“குற்றிய விகர விற்றல் வேண்டும்”

(தொல். எழுத்து. மொழிக்கூயா

என்பது முதல்

“உருவினு மிசையினும்”

(தொல். எழுத்து. மொழிமரபு, கு. எ)

என்றுக்கு குத்திரங்காறும்,

“அவைதாம்”<sup>1</sup> என்பதன் ஒழிபு. “குன்றிசை”,<sup>2</sup> “ஐ ஓள்”<sup>3</sup> இரண்டும் “நீட்டம்”<sup>4</sup> என்பதன் ஒழிபு. “நெட்டெழுத்தேமே,”<sup>5</sup> என்பது, “அவற்றுள், அ இ உ எ,”<sup>6</sup> “ஆ ச னா ஏ”<sup>7</sup> என்பவற்றின் ஒழிபு. மொழியாக்கம் அறிகாரப்பட்டமையின் ஒரெழுத்தொருமொழி என்பதும் டடன் கூறினார். “மெய்யி னியக்கம்”<sup>8</sup> என்பது “ஊகார விறுவாய்”<sup>9</sup> என்பதன் ஒழிபு. “தம்மியல் நினப்பின்”<sup>10</sup> என்பது முதல் “மகரத் தொடர்மொழி”<sup>11</sup> என்னும் குத்திரங்காறும் மயக்கச் சூத்திர ஒழிபு எனக்காண்க. இதனை விரிப்பிற் பெருகும்; உய்த்துணர்ந்து அமைத்துக் கொள்க.

தொல்காப்பிய முதற்குத்திர விருத்தி ஆலோசனை

நோகேஸ் ஒருவகைவாண்மூடிந்தபு.

-----

*சுல்லை*

- |    |                          |         |
|----|--------------------------|---------|
| 1. | தொல். எழுத்து. நான்மரபு, | கு. உ.  |
| 2. | ” ” மொழிமரபு,            | கு. அ.  |
| 3. | ” ”                      | கு. சு. |
| 4. | ” ” நான்மரபு,            | கு. சூ. |
| 5. | ” ” மொழிமரபு,            | கு. கா. |
| 6. | ” ” நான்மரபு,            | கு. கூ. |
| 7. | ” ”                      | கு. ச.  |
| 8. | ” ”                      | கு. கந. |
| 9. | ” ”                      | கு. க.  |
| ?  | ” ” மொழிமரபு,            | கு. கச. |
| ”  | ” ”                      | கு. சக. |